



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,737 — FRIDAY, NOVEMBER 26, 1954

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1819	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents :—		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	1882	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—		
North-Central Province	—	Land Acquisition Notices	1936
Province of Uva	1932	Notices under the Land Development Ordinances	1949
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1949
		Miscellaneous Land Notices	1951
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Licences to ply Omnibuses or Hiring Car Services

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,188 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kelegama in the Magul Medagandahaye Korale East of the Wann Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 7, 8, 9, 10, 11, 12, 14, 17, 19, 20, 21, 25, 27, 28, 30, 31, 32, 33, 34, 36, 37, 38, 39, 41, 42, 44, 46, 48, 50, 51, 53, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 65, 66, 67, 68, 71, 72, 73, 75, 76, 79, 80, 81, 82, 83, 84, 85 and 86 in village plan No. 3,055 (vide Settlement Notice No. 2,338) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this third day of July, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer

SCHEDULE									
Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
1	87	0 3 19	S 28,324	5 (4) (c)	Jayasinghe Herathamge of Muwellewa	—	.. Kurunegala E	240	114
1	88	1 0 5	S 28,325	5 (4) (c)	Jayasinghe Mudiyansege Kelegama	—	.. Kurunegala E	240	115
1	89	1 0 0	S 28,326	5 (4) (c)	Jayasinghe Mudiyansege Ran Banda of Kelegama	—	.. Kurunegala E	240	116
1	90	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
1	91	1 1 20	S 28,328	5 (4) (c)	Jayasinghe Herathamge Tikurhamy of Kelegama	—	.. Kurunegala E	240	117

1919—J. N. B 40221-839 (11/54)

E 1

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. B. P.							
1	92	74 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
1	93	0 2 3	S 28,329	5 (4) (c)	(1) Abeyasinghe Mudiyanse- laga Kiri Bandage Punchi Menika, and (2) Jayasinghe Mudi- yanse- laga Mudalihamy Hitapu Vidanage Ran Banda, both of Kelegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	240	119
1	94	0 1 11	S 28,330	5 (4) (c)	Abeyasinghe Mudiyanse- laga Kiri Bandage Punchi Menika of Kelegama	—	Kurunegala E	240	120
1	95	0 0 30	S 28,331	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- laga Bandage Ranmenika of Kumbukwatawana	—	Kurunegala E	240	121
1	96	1 0 3	S 28,332	5 (4) (c)	(1) Abeyasinghe Herat Mudi- yanse- laga Dingiri Bandage Mudiyanse, (2) Abeyasinghe Herat Mudiyanse- laga Dingiri Bandage Bandage Tikiri Banda, (3) Abeyasinghe Herat Mudiyanse- laga Dingiri Bandage Ran Banda, and (4) Abeyasinghe Herat Mudiyanse- laga Dingiri Bandage Jinadasa, all of Kelegama	Settled in undivided shares of one- fourth each	Kurunegala E	240	122
2	—	3 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	1 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	6 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
9	97	20 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
9	98	38 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	5 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
12	99	5 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
12	100	0 0 14	S 28,378	5 (4) (c)	(1) Herat Mudiyanse- laga Appu- hamige Herat Banda, (2) Herat Mudiyanse- laga Appu- hamige Ran Menika, and (3) Herat Mudiyanse- laga Appuhamige Kiri Etana, all of Moragolla	Settled in undivided shares of one- third each	Kurunegala E	240	123
12	101	0 2 5	S 28,379	5 (4) (c)	Herat Mudiyanse- laga Kiri- hamige Kapuru Banda of Uguressewa	—	Kurunegala E	240	124
12	102	0 2 0	S 28,380	5 (4) (c)	Herat Mudiyanse- laga Kiri- hamige Appuhamige of Ugu- ressewa	—	Kurunegala E	240	125
12	103	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
12	104	1 0 7	S 28,381	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Mohottahamige Mudiyanse of Digannewatta	—	Kurunegala E	240	126
12	105	1 1 9	S 28,382	5 (4) (c)	Herat Mudiyanse- laga Appu- hamige Kirihamy of Uguressewa	—	Kurunegala E	240	127
14	106	0 2 0	S 28,383	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Menikralage Punchirala, (2) Jayasinghe Mudiyanse- laga Appuhamige Kapuruhamy, and (3) Jayasinghe Mudi- yanse- laga Mudiyanse- laga Ran Banda, all of Kelegama	Settled in undivided shares of one- third each	Kurunegala E	240	128
14	107	1 3 39	S 28,395	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Appuhamige Kapuruhamy of Kelegama	—	Kurunegala E	240	129
14	108	0 1 37	S 28,384	5 (4) (c)	(1) Jayasinghe Mudiyanse- laga Ukku Bandage Kiri- menika, and (2) Jayasinghe Mudi- yanse- laga Ukku Bandage Jayasekera, both of Kelegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	240	130
14	109	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
14	110	2 0 33	S 28,385	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Ranhamige Ukku Banda of Kelegama	—	Kurunegala E	240	131
17	—	3 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
20	111	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
20	112	2 1 2	S 28,386	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Mudiyanse- laga Malhamy of Digannewatta	—	Kurunegala E	240	132
20	113	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
20	114	0 0 37	S 28,386	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Mudiyanse- laga Malhamy of Digannewatta	—	Kurunegala E	240	132
20	115	0 3 28	S 28,387	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Punchihamy of Diganne- watta	—	Kurunegala E	240	133
20	116	0 2 17	S 28,388	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Ranhamige Punchi Menika of Kelegama	—	Kurunegala E	240	134
20	117	0 0 22	S 28,389	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Mudalihamige Dingiri Banda of Kelegama	—	Kurunegala E	240	135
20	118	1 0 5	S 28,390	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- laga Bairalage Ranamalhamy of Kelegama	—	Kurunegala E	240	136

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No	Folio No.
		A. R. P.							
20	119	0 3 15	S 28,391	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Dingiri Bandage Menkhamy of Miwellewa	—	Kurunegala E	240	137
20	120	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
20	121	2 0 9	S 28,392	5 (4) (c)	(1) Jayasinghe Mudiyanse- Menikralage Mudiyanse, (2) Jayasinghe Mudiyanse- Menikralage Kiri Banda, (3) Jayasinghe Mudiyanse- Menikralage Kapuru Menika, (4) Jayasinghe Mudiyanse- Menikralage Dingiri Banda, and (5) Jayasinghe Mudiyan- se- Menikralage Punchi- rala, all of Digannewatta	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	240	138
20	122	0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
20	123	0 3 38	S 28,393	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- Menikralage Punchirala of Kelegama	—	Kurunegala E	240	139
20	124	1 0 37	S 28,394	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Dingiri Bandage Ran Menika of Kelegama	—	Kurunegala E	240	140
20	125	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
20	126	0 2 9	S 28,417	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- Punchirala Tikiri Banda of Kelegama	—	Kurunegala E	240	141
20	127	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
20	128	0 3 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
20	129	2 1 5	S 28,431	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Punchirala Arachchilage Ran Menika of Digannewatta	—	Kurunegala E	240	142
20	130	0 0 36	S 28,418	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Mudalhamy Hitapu Vidanage Dingiri Amma of Kelegama	—	Kurunegala E	240	143
20	131	1 0 16	S 28,419	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- Herathamige Tikiri Banda of Kelegama	—	Kurunegala E	240	144
20	132	0 0 24	S 28,420	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- Herathamige Herathamige of Ussawa	—	Kurunegala E	240	145
20	133	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
20	134	3 0 19	S 28,319	5 (4) (c)	The Weherageda Vihare in Kelegama	—	Kurunegala E	240	146
20	135	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
20	136	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
20	137	1 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
20	138	0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
20	139	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
20	140	1 0 1	S 28,327	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Mudiyanse- of Kelegama	—	Kurunegala E	240	147
20	141	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	1 1 22	S 28,319	5 (4) (c)	The Weherageda Vihare in Kelegama	—	Kurunegala E	240	146
25	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	1 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	2 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	38 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 1 26	S 28,321	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Kirihamige Wanniamy of Kelegama	—	Kurunegala E	240	148
38	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 3 34	S 28,323	5 (4) (c)	(1) Jayasinghe Mudiyanse- Wanniamy Herat Banda, (2) Jayasinghe Mudiyanse- Mudalhamy, ex Arachchi, (3) Jayasinghe Mudiyanse- Mudalhamige Banda, and (4) Jayasinghe Mudiyanse- Mudalhamige Herat Banda, all of Kelegama	Settled in undivided shares of one- fourth each	Kurunegala E	240	149
41	—	2 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
48	142	0 2 10	S 28,421	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- Herathamige Appuhamy of Kelegama	—	Kurunegala E	240	150
48	143	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	16 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	0 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
59	144	6 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
59	145	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A R. P.							
59.	146	0 1 17.	S 28,423	5 (4) (c)	(1) Karunaratne Herat Mudiyanse- sellawannhamige Ran Menika of Karambawa, and (2) Karunaratne Herat Mudiyanse- sellawann- hamige Tikurhamy of Sembu- kulya	Settled in undivided shares of one-half each	Kurunegala E	240.	152
59	147	0 0 21.	—	5 (1)	The Crown	—	—	—	—
59	148	1 0 7.	S 28,424	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- lage Kiribandage Menikrala of Kelegama	—	Kurunegala E	240	152
59	149	0 2 29	S 28,425	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- lage Kiribandage Banda of Kelegama	—	Kurunegala E	240	153
59	150	0 0 33	S 28,426	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kim Bandage Utku Banda of Kelegama	—	Kurunegala E	240.	154
59	151	3 0 22	S 28,427	5 (4) (c)	(1) Abeyasinghe Herat Mudiyan- se- lage Kiribandage Banda, (2) Herat Mudiyanse- lage Kiri Bandage Utku, Banda, and (3) Jayasinghe Mudiyanse- lage Kiribandage Ranhamy, all of Kelegama	Settled in undivided shares of one- third each	Kurunegala E	240	155
59	152	1 0 9.	—	5 (1)	The Crown	—	—	—	—
59	153	0 2 8.	—	5 (1)	The Crown	—	—	—	—
59	154	5 0 16.	—	5 (1)	The Crown	—	—	—	—
59	155	3 2 7.	S 28,432	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Punchirahage Dingiri Menika of Digannawatta	—	Kurunegala E	240.	156
59	156	1 1 31.	S 28,428	5 (4) (c)	(1) Jayasinghe Mudiyanse- lage Appuhamige Tikiri Menika, (2) Jayasinghe Mudiyanse- lage Appuhamige Punchi Menika, (3) Jayasinghe Mudiyanse- lage Appuhamige Kiri Etana, (4) Jayasinghe Mudiyanse- lage Appuhamige Punchirala, and (5) Jayasinghe Mudiyanse- lage Appuhamige Kawwamma, all of Digannawatta	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	240	157
59	157	1 3 7	S 28,429	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Ukkubandage Kapuru Banda of Kelegama	—	Kurunegala E	240.	158
59	158	3 1 36.	S 28,397	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Appuhamige of Kelegama Kapuruhamy	—	Kurunegala E	240.	159
59	159	1 3 12.	—	5 (1)	The Crown	—	—	—	—
59	160	0 1 37.	—	5 (1)	The Crown	—	—	—	—
59	161	58 3 0.	—	5 (1)	The Crown	—	—	—	—
60	162	0 3 21.	—	5 (1)	The Crown	—	—	—	—
60	163	0 3 3.	—	5 (1)	The Crown	—	—	—	—
60	164	1 2 2.	S 28,320	5 (4) (c)	The Weheragoda Vihare in Kelegama	—	Kurunegala E	240	160
60	165	0 0 5.	—	5 (1)	The Crown	—	—	—	—
60	166	1 3 20.	S 28,430	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Kirihamige Kelegama Menikrala of	—	Kurunegala E	240	161
60	167	1 0 21.	S 28,322	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Kirihamige Kelegama Wannhamy of	—	Kurunegala E	240	162
60	168	0 3 4.	S 28,433	5 (4) (c)	(1) Jayasinghe Mudiyanse- lage Wannhamige Dingiri Banda of Kelegama, (2) Jayasinghe Mudiyanse- lage Wannhamige Ranbanda of Walala School, Kengalla, and (3) Jayasinghe Mudiyanse- lage Wannhamige Herat Banda of Tambarom- buwa	Settled in undivided shares of one- third each	Kurunegala E	240	163
60	169	0 1 31	S 28,434	5 (4) (c)	Waduro Bandarage Ran Menika of Kirimetiyagama	—	Kurunegala E	240	164
60	170	3 1 32.	S 28,435	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Kirihamige Kelegama Mudiyanse of	—	Kurunegala E	240	165
60	171	26 0 26.	—	5 (1)	The Crown	—	—	—	—
61	172	50 3 21.	—	5 (1)	The Crown	—	—	—	—
61	173	1 0 4.	—	5 (1)	The Crown	—	—	—	—
62	174	5 3 2.	—	5 (1)	The Crown	—	—	—	—
62	175	2 0 38	S 28,436	5 (4) (c)	(1) Jayasinghe Mudiyanse- lage Mudalhamige Herat Banda, and (2) Jayasinghe Mudi- yanse- lage Mudalhamige Banda, both of Kelegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	240	166
63	—	7 1 0.	—	5 (1)	The Crown	—	—	—	—
65	176	1 1 4.	S 28,437	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Kombihamy of Kelegama	—	Kurunegala E	240.	167
65	177	0 3 37	S 28,438	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- lage Malhamige Punchi Banda of Kelegama	—	Kurunegala E	240	168

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
65	178	0 0 32	S 28,439	5 (4) (c)	Abeysinghe Herat Mudiyanse- lage Malhamige Menkhamy of Kilegama	—	.. Kurunegala E	240..	169
65	179	0 0 36	S 28,440	5 (4) (c)	Abeysinghe Herat Mudiyanse- lage Malhamige Kiri Menka of Gallewa	—	.. Kurunegala E	240..	170
65	180	0 0 37	S 28,441	5 (4) (c)	Abeysinghe Herat Mudiyanse- lage Malhamige Menkhamy of Hammillewa	—	.. Kurunegala E	240..	171
65	181	0 1 19	S 28,442	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Dingiri Banda, and (2) Herat Mudiyanse- lage Kapuru Banda, both of Ussawa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	240	172
65	182	1 0 7	S 28,443	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Bandage Ran Banda of Kelegama	—	.. Kurunegala E	240..	173
65	183	2 1 15	S 28,444	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Kapuruhamige Kiri Banda of Kelegama	—	.. Kurunegala E	240..	174
65	184	0 2 39	S 28,445	5 (4) (c)	Abeysinghe Mudiyanse- lage Ranhamige Gunarathamy of Kelegama	—	.. Kurunegala E	240	175
65	185	0 2 39	S 28,446	5 (4) (c)	Abeysinghe Mudiyanse- lage Ranhamige Appuhamy of Kelegama	—	.. Kurunegala E	240..	176
65	186	0 0 39	—	5 (1)	The Crown	—	..	—	—
66	—	0 2 18	—	5 (1)	The Crown	—	..	—	—
67	—	0 0 11	—	5 (1)	The Crown	—	..	—	—
68	—	3 2 37	—	5 (1)	The Crown	—	..	—	—
71	—	0 1 23	—	5 (1)	The Crown	—	..	—	—
72	—	114 0 16	—	5 (1)	The Crown	—	..	—	—
73	187	35 3 10	—	5 (1)	The Crown	—	..	—	—
73	188	1 1 1	S 28,447	5 (4) (c)	Abeysinghe Herat Mudiyanse- lage Herathamige Ukku Banda of Kelegama	—	.. Kurunegala E	240	177
73	189	0 0 6	—	5 (1)	The Crown	—	..	—	—
73	190	0 2 3	S 28,458	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Bandage Dingiri Menka of Kelegama	—	.. Kurunegala E	240..	178
73	191	0 0 34	—	5 (1)	The Crown	—	..	—	—
73	191	0 0 14	—	5 (1)	The Crown	—	..	—	—
73	192	2 1 34	—	5 (1)	The Crown	—	..	—	—
73	193	0 0 28	—	5 (1)	The Crown	—	..	—	—
73	194	1 0 3	S 28,422	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Herathamige Appuhamy of Kelegama	—	.. Kurunegala E	240..	179
73	195	3 1 27	S 28,448	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Wanniamige Herat Banda of Kelegama	—	.. Kurunegala E	240..	180
73	196	0 3 39	S 28,449	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Ukku Bandage Menikala of Kelegama	—	.. Kurunegala E	240..	181
73	197	0 1 38	—	5 (1)	The Crown	—	..	—	—
73	198	1 0 6	S 28,450	5 (4) (c)	Molagoda Bandaralage Punchi- ralage Mudalhamy of Kele- gama	—	.. Kurunegala E	240..	182
73	199	1 0 5	S 28,451	5 (4) (c)	Herat Mudiyanse- lage Kapuruhamy of Kele- gama	—	.. Kurunegala E	240..	183
73	200	1 0 1	S 28,452	5 (4) (c)	Malwila Sri Brahmana Wanni- nayaka Tennakoon Mudi- yanse- lage Punchirralage Punchi Banda of Kelegama	—	.. Kurunegala E	240..	184
73	201	1 0 1	S 28,453	5 (4) (c)	Malwila Sri Brahmana Wanni- nayaka Tennakoon Mudi- yanse- lage Punchirralage Suddahamy of Kelegama	—	.. Kurunegala E	240..	185
73	202	0 3 0	S 28,454	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Herathamige Dingiri Menka of Kelegama	—	.. Kurunegala E	240..	186
73	203	0 0 18	—	5 (1)	The Crown	—	..	—	—
73	204	0 0 17	S 28,455	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Appuhamige Tikurhamy of Ambala	—	.. Kurunegala E	240	187
73	205	0 3 25	S 28,456	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Mudiyanse- lage Dingiri Menka of Miwellewa	—	.. Kurunegala E	240..	188
73	206	0 3 27	S 28,457	5 (4) (c)	Jayasinghe Mudiyanse- lage Mudiyanse- lage Ukku Banda of Malabendiyawa	—	.. Kurunegala E	240..	189
73	207	0 2 19	—	5 (1)	The Crown	—	..	—	—
75	—	20 1 20	—	5 (1)	The Crown	—	..	—	—
76	—	1 1 25	—	5 (1)	The Crown	—	..	—	—
79	—	1 0 0	—	5 (1)	The Crown	—	..	—	—
80	208	0 0 34	—	5 (1)	The Crown	—	..	—	—
80	209	1 0 5	S 28,459	5 (4) (c)	Waduro Bandaralage Kiri- hamige Banda of Kelegama	—	.. Kurunegala E	240..	190
80	210	0 1 7	—	5 (1)	The Crown	—	..	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. F.									
80	211	0 3 37	S 28,460	5 (4) (v)	(1) Abeysinghe Mudryanselage Ranhamige Dingiri Amma of Hidogama, (2) Abeysinghe Mudryanselage Ranhamige Mutumenika of Waduwa-gama, (3) Abeysinghe Mudryanselage Ranhamige Gunerathamy, (4) Abeysinghe Mudryanselage Ranhamige Appuhamy, (5) Jayasinghe Mudryanselage Ranhamige Ukku Banda, (6) Abeysinghe Herat Mudryanselage Dingiri Bandage Mudryanse, (7) Abeysinghe Herat Mudryanselage Dingiri Bandage Tikiri Banda, (8) Abeysinghe Herat Mudryanselage Dingiri Bandage Ran Banda, and (9) Abeysinghe Herat Mudryanselage Dingiri Bandage Jinadasa, all of Kelegama	Settled in undivided shares of one-sixth each to (1), (2), (3), (4) and (5) and one-twenty-fourth each to (6), (7), (8) and (9)	Kurunegala E	240	191
80	212	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
80	213	2 0 6	S 28,396	5 (4) (c)	Jayasinghe Appuhamy of Kelegama	Mudryanselage Kapuruhamy	Kurunegala E	240	192
80	214	4 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	3 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	1 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	10 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	7 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
86	215	0 3 1	S 28,461	5 (4) (c)	Jayasinghe Kapuruhamy of Kelegama	Mudryanselage Lama Etana	Kurunegala E	240	193
86	216	1 0 4	S 28,462	5 (4) (c)	Jayasinghe Kapuruhamy of Kelegama	Mudryanselage Manikhamy	Kurunegala E	240	194
86	217	0 1 38	S 28,463	5 (4) (c)	Rasnayaka Bandage Hammillewa	Mudryanselage Babyhamy of	Kurunegala E	240	195
86	218	0 2 4	S 28,464	5 (4) (c)	Kondasingho Kiri Nachchure of Achari Kolegama	Mulasaharyalage	Kurunegala E	240	196
86	219	0 2 1	S 28,465	5 (4) (c)	Babansidege Appu Naide of Kelegama	—	Kurunegala E	240	197
86	220	33 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 7th day of October, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 6 (Puttalam)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 8,266 of January 8, 1937, and as otherwise required by the said section in respect of the lands situated in the Village of Garayakgama in the Pandita Pattu of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province and described as lots 1, 3, 4, 5, 10, 11, 16, 18, 20, 22, 23, 24, 25, 26, 27, 30, 32, 34, 37, 38, 40, 41 and 42 in Block Survey Village Plan No. 3,173 (Vide Settlement Notice No. 1,485):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Seventeenth day of September, 1954.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

SCHEDULE									
Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. B. P.									
1	43	0 2 8	S 30,447	5 (4) (c)	(1) Rajakarunanayaka Herat Mudiyanse- lase Punchiralege Kawrala, (2) Rajakaruna- yaka Herat Mudiyanse- lase Punchiralege Herathamy, both of Koralayagama in Wanni Hatpattu, (3) Raja- karunanayaka Herat Mudi- yanse- lase Tikirihamy, (4) Rajakarunanayaka Herat Mudiyanse- lase Ukku Banda, (5) Rajakarunanayaka Herat Mudiyanse- lase Mutu Menika, all of Mohoriya and (6) Raja- karunanayaka Herat Mudi- yanse- lase Punchi Monka of Koralayagama in Wanni Hatpattu	Settled in undivided shares of one-fourth each to (1), (2) and (6) and one-twelfth each to (3), (4) and (5), the shares of (3), (4) and (5) being subject to the life interest of Rajakarunanayaka Herat Mudiyanse- lase Sirmalhamige Menikhamy of Mohoriya	Puttalam	E 31	6
1	44	0 3 4	S 30,448	5 (4) (c)	(1) Rajakarunanayaka Herat Mudiyanse- lase Appuhamige Mudalhamy, (2) Rajakaruna- yaka Herat Mudiyanse- lase Appuhamige Tikirihamy, (3) Rajakarunanayaka Herat Mudiyanse- lase Appuhamige Punchi Menika, (4) Rajakaruna- nayaka Herat Mudiyanse- lase Appuhamige Podumenika, (5) Rajakarunanayaka Herat Mudiyanse- lase Appuhamige Punchi Banda, all of Garayak- gama and (6) Rajakaruna- nayaka Herat Mudiyanse- lase Appuhamige Pinhamy of Punawitiya	Settled in undivided shares of one-sixth each	Puttalam	E 31	7
1	45	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
1	46	0 1 37	S 30,449	5 (4) (c)	Rajakarunanayaka Herat Mudi- yanse- lase Punchiralege Herathamy of Koralayagama in Wanni Hatpattu	—	Puttalam	E 31	8
1	47	1 2 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	—	0 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	1 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
20	48	0 2 11	S 30,450	5 (4) (c)	Rajakaruna Herat Mudiyanse- lase Bandiralege Dingiri Banda of Garayakgama	—	Puttalam	E 31	9
20	49	0 3 0	S 30,451	5 (4) (c)	Hettiarachchige Podi Nona of Garayakgama	—	Puttalam	E 31	10
20	50	0 2 1	S 30,452	5 (4) (c)	(1) Wijesundera Mudiyanse- lase Punchiralege Ranhamy, both of Mudalakkubya, (3) Wijesundera Mudiyanse- lase Herathamy and (4) Wi- jesundera Mudiyanse- lase Mudalhamy, both of Periyameduwa	Settled in undivided shares of one-fourth each	Puttalam	E 31	11
20	51	0 1 5	S 30,453	5 (4) (c)	(1) Abeysinghe Herat Mudi- yanse- lase Arachchippuge Punchiralege Vel Vidane and (2) Abeysinghe Herat Mudi- yanse- lase Arachchippuge Kaluhamy, both of Puna- witiya	Settled in undivided shares of one-half each	Puttalam	E 31	12
22	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	1 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 2 15	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	33 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
26	76	0 2 1	S 30,471	5 (4) (c)	(1) Ilayaperuma Arachchige Ranmenika and (2) Ilayaperu- ma Arachchige Gunatilaka, both of Surakkulama	Settled in undivided shares of one-half each	Puttalam	E 31	13
26	77	0 1 2	S 30,472	5 (4) (c)	(1) Wijesingha Ekanayaka Mudiyanse- lase Simon Singho and (2) Herat Mudiyanse- lase Kiri Bandage Gunawathie, both of Surakkulama	Settled in undivided shares of one-half each	Puttalam	E 31	14
26	78	1 0 2	S 30,473	5 (4) (c)	Rajakaruna Herat Mudiyanse- lase Ausadhamige Kaluhamy of Garayakgama	—	Puttalam	E 31	15
26	79	0 1 4	S 30,474	5 (4) (c)	Rajakaruna Herat Mudiyanse- lase Mudalhamige Dingiri Menika of Attakulama	—	Puttalam	E 31	16

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
26	80	0 2 1	S 30,475	5 (4) (c)	(1) Rajakaruna Mudiyanse- lage Sirimalhamige Ran Menika, (2) Rajakaruna Mudiyanse- lage Sirimalhamige Menk- hamy, both of Mohoriya and (3) Rajakaruna Mudiyanse- lage Sirimalhamige Dingiri- menika of Kudawewa	Settled in undivided shares of one-third each	Puttalam ..E	31	17
26	81	92 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
37	52	3 3 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
37	53	0 3 7	S 30,454	5 (4) (c)	Rajakaruna Herat Mudiyanse- lage Appuhamige Tikurhamy of Garayakgama	—	Puttalam ..E	31	18
37	54	1 0 1	S 30,455	5 (4) (c)	Rajakarunanayaka Herat Mudi- yanse- lage Kiri Menika of Periyamaduwu	—	Puttalam ..E	31	19
37	55	1 0 2	S 30,456	5 (4) (c)	Rajakaruna Mudiyanse- lage Hetuhamige Kombhamy of Garayakgama	—	Puttalam ..E	31	20
37	56	1 1 20	S 30,457	5 (4) (c)	(1) Kandegedara Mudiyanse- lage Hendappu and (2) Sirimal- hamy Hitapu Arachchige Punchi Menika, both of Surakkulama	Settled in undivided shares of one-half each	Puttalam ..E	31	21
37	57	1 0 34	S 30,458	5 (4) (c)	(1) Rajakarunanayaka Mudi- yanse- lage Menikralage Dingiri Menika, (2) Raja- karunanayaka Mudiyanse- lage Kiribandage Punchi- hamy and (3) Rajakaruna- nayaka Mudiyanse- lage Menik- ralage Menkhamy, all of Mudalakkuliya	Settled in undivided shares of one-third each	Puttalam ..E	31	22
37	58	1 3 5	S 30,459	5 (4) (c)	Rajakarunanayaka Herat Mudiyanse- lage Nanhamy of Garayakgama	—	Puttalam ..E	31	23
37	59	0 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
37	60	1 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
37	61	0 2 2	S 30,460	5 (4) (c)	Sinhara Mudalage Arnolds Appu of Garayakgama	—	Puttalam ..E	31	24
37	62	0 2 6	S 30,461	5 (4) (c)	Rajakarunanayaka Herat Mudi- yanse- lage Jayasirihamige Sirimal Etana of Attikulama	—	Puttalam ..E	31	25
37	63	0 3 37	S 30,462	5 (4) (c)	(1) Rajakaruna Herat Mudi- yanse- lage Menikhamy, (2) Rajakaruna Herat Mudi- yanse- lage Dingiri Menika, (3) Rajakaruna Herat Mudi- yanse- lage Punchihamy, (4) Rajakaruna Herat Mudi- yanse- lage Ukkuhamy, (5) Rajakaruna Herat Mudi- yanse- lage Ukku Banda and (6) Rajakaruna Herat Mudi- yanse- lage Punchirala, all of Koralayagama in Wann Hatpattu	Settled in undivided shares of one-fourth each to (1) and (2) and one-eighth each to (3), (4), (5) and (6)	Puttalam ..E	31	26
37	64	0 2 3	S 30,463	5 (4) (c)	Rajakaruna Herat Mudiyanse- lage Kirihamige Dingiri Banda of Garayakgama	—	Puttalam ..E	31	27
37	65	0 2 4	S 30,464	5 (4) (c)	(1) Rajakaruna Herat Mudi- yanse- lage Menikhamy, (2) Rajakaruna Herat Mudiyanse- lage Dingiri Menika, (3) Raja- karuna Herat Mudiyanse- lage Punchihamy, (4) Rajakaruna Herat Mudiyanse- lage Punchi- rala, (5) Rajakaruna Herat Mudiyanse- lage Ukkuhamy, (6) Rajakaruna Herat Mudi- yanse- lage Ukku Banda, all of Koralayagama in Wann Hatpattu, (7) Rajakaruna Herat Mudiyanse- lage Appuhamige Podi Appu and (8) Raja- karuna Herat Mudiyanse- lage Appuhamige Ran Banda, both of Garayakgama	Settled in undivided shares of one-eighth each to (1) and (2), one-sixteenth each to (3), (4), (5) and (6) and one-fourth each to (7) and (8)	Puttalam ..E	31	28
37	66	2 1 5	S 30,465	5 (4) (c)	(1) Rajakaruna Herat Mudi- yanse- lage Kirihamige Dingiri Banda, (2) Rajakaruna Herat Mudiyanse- lage Kirihamige Herathamy and (3) Raja- karuna Herat Mudiyanse- lage Appuhamige Puhamy, all of Punawitiya	Settled in undivided shares of one-third each	Puttalam ..E	31	29
37	67	8 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
37	68	0 2 4	S 30,466	5 (4) (c)	(1) Rajakarunanyaka Herat Mudiyansele Wanniamige Puchi Banda of Maha Kumbukadawala and (2) Getulawe Ratanaajoti Thero of Raddalgoda Vihare, Raddalgoda in Hapitigam Korale, Colombo District	Settled in undivided shares of one-half each	Puttalam	E 31	30
37	69	0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
37	70	0 1 23	S 30,467	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyansele Herathamige Menuhamy of Siyambalewa in Wann Hatpattu	—	Puttalam	E 31	31
37	71	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
37	72	0 1 4	S 30,468	5 (4) (c)	Rajakarunanyaka Herat Mudiyansele Sunderahamige Ukku Menika of Punawitiya	—	Puttalam	E 31	32
37	73	0 1 4	S 30,469	5 (4) (c)	Rajakarunanyaka Herat Mudiyansele Sellaappuge Kiri Menika of Surakkulama	—	Puttalam	E 31	33
37	74	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
37	75	0 3 4	S 30,470	5 (4) (c)	(1) Rajakarunanyaka Mudiyansele Mudalhamige Appuhamy, (2) Rajakarunanyaka Mudiyansele Mudalhamige Menikhamy, both of Surakkulama, (3) Rajakarunanyaka Mudiyansele Yahapathamige Heratham, (4) Rajakarunanyaka Mudiyansele Yahapathamige Kaluhamy, (5) Rajakarunanyaka Mudiyansele Yahapathamige Ukku Menika and (6) Rajakarunanyaka Mudiyansele Yahapathamige Ran Menika, all of Periyamaduwu	Settled in undivided shares of one-eighth each to (1) and (2), one-fourth to (3) and one-sixth each to (4), (5) and (6), the shares of (4), (5) and (6) being subject to the life interest of Pinhamige Ran Etana of Periyamaduwu	Puttalam	E 31	34
38	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	3 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 13th day of October, 1954

CHARLES ABNEYSEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 248 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,203 of January 19, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Elapatwewa in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawya District (now part of Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 and 44 in Block Survey Village Plan No. 1,358 (vide Settlement Notice No. 2,660):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-third day of September, 1954.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
1	—	4 3 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	23 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	88 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	11 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	5 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	9 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	4 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	18 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	95 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	1 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
13	—	1 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	48 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	2 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	4 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	2 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	40 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	10 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 3 39	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	6 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	63 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	18 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	26 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	2 3 14	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	4 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 13th day of October, 1954.

CHARLES ARNASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 455 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 9,988 of June 24, 1949, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Galleltota in Uggalkaltota Wasama of the Helauda Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15½, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, 50, 53, 58, 59, 60, 61, 62, 63, 64, 67 and 68 in block survey village plan No. 809 (vide Settlement Notice No. 2,471).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Twenty-second day of September, 1954.

V. P. A. FERREIRA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	2 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	327 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	39 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	9 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	6 2 4	—	5 (1)	The Crown	—	—	—	—
8	72	10 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
8	73	8 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
8	74	3 0 7	S 30,110	5 (4) (c)	(1) Madduma Mahatmaya Settled in undivided Ratnapura Tennakoon of Kaltota, (2) shares of one- Dambagahagedara Punchi fourth each Memke of Wallakolamulla, (3) Dambagahagedara Tikiri- hamy and (4) Dambagaha- gedara Bandulahamy, both of Bowatta	—	—	E 110	88
8	75	0 3 3	S 29,749	5 (4) (c)	(1) Dambagahagedara Elandi- hamy, (2) Dambagahagedara Memkhamy, (3) Dambagaha- gedara Rammalhamy and (4) Dambagahagedara Huru- talhamy, all of Mulgama	Settled in undivided Ratnapura shares of one- fourth each	—	E 110	89

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Registrar Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
8	76	0 3 2	S 29,750	5 (4) (c)	Dambagahagedara Siribohamy of Kaltota	—	Ratnapura	E 110	90
8	77	0 2 0	S 29,751	5 (4) (c)	Bambarabotuwege Kirappuhamy of Kaltota	—	Ratnapura	E 110	91
8	78	0 2 1	S 29,752	5 (4) (c)	Henegamage Appuhamy of Neluyaya in the Province of Uva	—	Ratnapura	E 110	92
8	79	0 2 2	S 29,753	5 (4) (c)	Bambarabotuwege Rammenika of Tanjama	—	Ratnapura	E 110	93
8	80	1 2 7	S 29,754	5 (4) (c)	Siyambalagahawatte Tikirihamy of Kaltota	—	Ratnapura	E 110	94
8	81	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
8	82	1 2 9	S 29,755	5 (4) (c)	Dambagahagedara Punchirala of Gallelletota	—	Ratnapura	E 110	95
8	83	1 2 3	S 29,757	5 (4) (c)	Dambagahagedara Mohottihamy of Gallelletota	—	Ratnapura	E 110	96
8	84	1 2 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	65 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	133 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	4 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	11 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	8 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	24 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	20 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	128 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	13 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	2 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	3 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	3 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	102	1 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
23	103	1 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
23	104	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
23	105	232 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	12 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
25	85	2 2 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
25	86	2 1 34	S 29,758	5 (4) (c)	Dambagahagedara Mohottihamy of Gallelletota	—	Ratnapura	E 110	97
25	87	1 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	1 2 15	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 3 32	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
34	92	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
34	93	1 3 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	94	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
34	95	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
35	88	2 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
35	89	17 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
35	90	3 0 10	S 29,756	5 (4) (c)	Dambagahagedara Punchirala of Gallelletota	—	Ratnapura	E 110	98
35	91	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	13 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	1 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
44	96	0 2 2	S 29,759	5 (4) (c)	Dambagahagedara Mohottihamy of Gallelletota	—	Ratnapura	E 110	99
44	97	3 0 10	S 29,760	5 (4) (c)	Madawela Gamaralalage Rankiyahamy of Mawela, Balan-goda	—	Ratnapura	E 110	100
44	98	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
44	99	3 0 18	S 29,761	5 (4) (c)	Madawela Gamaralalage Kiripappuhamy of Tanjama	—	Ratnapura	E 110	101
44	100	0 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
44	101	1 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	3 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
50	106	1 3 32	—	5 (1)	The Crown	—	—	—	—
50	107	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
50	108	4 1 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
50	109	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
58	110	4 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
58	111	4 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
58	112	0 1 39	S 29,762	5 (4) (c)	(1) Mungahatenne Kiru Ganitha, (2) Mungahatenne Maddiliya, both of Mungahatenne, (3) Mungahatenne Rankiriyalage Punchi Ukku of Kaltota and (4) Santhige Pabula of Weligepola	Settled in undivided shares of one-fourth each	Ratnapura	E 110	102
59	—	0 3 34	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	1 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
61	113	0 2 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
61	114	0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. B. P.									
63	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	21 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	1 1 3P	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
68	115	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
68	116	3 0 14	S 29,763	5 (4) (c)	Medawela Gamaralalage Dingiri Manike of Gallelletota	—	Ratnapura	E 110	103
68	117	0 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
68	118	0 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 26th day of October, 1954.

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 456 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the Gazette No. 8,702 of January 17, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pallewela in the Tambagam Pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31½, 32, 33, 34, 35, 36, 37, 38, 40, 41, 42, 43, 44, 47, 49, 51, 52, 53, 54, 57, 58, 59, 60, 61, 63, 64, 65, 66, 69, 70, 74, 75, 76, 77, 78, 79, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 118, 119, 120 and 121 in village plan No. 786 (vide Settlement Notice No. 2,238):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this tenth day of July, 1954.

M. W. F. ABEYAKOON,
Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. B. P.									
1	—	1 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 1 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	130	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
4	131	0 2 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	132	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
5	133	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
5	134	0 2 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
5	135	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
7	136	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
7	137	0 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
7	138	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
8	139	1 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
8	140	4 1 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
8	141	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 3 17	—	5 (1)	The Crown	—	—	—	—
11	142	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
11	143	0 1 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
14	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
15	144	0 3 37	—	5 (1)	The Crown	—	—	—	—
15	144½	2 2 13	—	5 (1)	The Crown	—	—	—	—
15	145	4 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
15	146	18 3 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
15	147	24 3 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
15	147½	0 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
15	148	6 1 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
15	148½	0 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	2 1 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	149	1 1 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	150	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
19	151	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
19	152	0 2 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
20	153	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
20	154	1 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
21	—	6 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
23	155	1 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
23	156	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
23	157	17 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
23	158	2 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	159	13 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
23	160	34 3 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
23	161	134 2 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	162	.71 0 19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	162½	.0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
23	163	.3 0 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	164	.5 3 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	165	.11 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
23	165½	.1 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	166	.15 0 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	167	.5 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	.1 2 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
25	—	.0 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
26	168	.0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
26	169	.0 3 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
27	—	.2 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
28	170	.0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
28	171	.3 1 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	172	.0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
29	173	.0 2 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	174	.0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	.0 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
31	175	.0 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
31	176	.5 0 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
31½	—	.0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	.0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
33	177	.0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
33	178	.0 3 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	179	.0 1 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	180	.0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	.0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	.0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	.0 1 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
38	—	.0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	.0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	.0 2 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
42	—	.0 3 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	—	.0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	.0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	.0 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	.0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	.1 1 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	—	.0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	.1 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
54	181	.0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
54	182	.0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
54	182½	.0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
54	183	.0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
54	183½	.0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
54	184	.1 0 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
54	185	.0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
57	186	.0 0 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
57	186½	.0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	.0 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
59	—	.0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	.0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
61	187	.0 0 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
61	188	.0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	.0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	.0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	.0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
66	128	.0 0 16 1	—	5 (1)	The Crown	—	—	—	—
66	129	.0 0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
66	189	.0 2 26 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
66	190	.0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
66	191	.0 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
66	192	.0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
69	—	.0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	.0 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
74	—	.0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
75	—	.0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	.0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	.0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
78	193	.0 0 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
78	193½	.0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	.0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	.0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	.0 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	.1 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	.0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	.0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
86	—	.1 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
87	—	.3 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
88	—	.0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
89	194	.0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
89	195	.0 1 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
90	—	.0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
91	—	.0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
92	—	.0 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
93	196	.1 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
93	197	.5 3 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
94	—	.0 0 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
95	—	.0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
96	—	.0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
97	198	.0 3 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
97	199	.0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
98	—	.0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No 582 OF 1954

Reference No. Q. 4227/J/E/2047

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, November 13, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, Western Province, or other officer authorized by him Lots 1, 2, 3, 4 and 5 in Preliminary plan A 3,532

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 583 OF 1954

Reference No. LA/7652/J/E/2499.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 17, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, North-Western Province, or other officer authorized by him Lot 110 in Supplement No. 1 to Final Village Plan 2,202

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No 584 OF 1954,

Reference No Q 3723/J/AL/691.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorised in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, November 13, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, Western Province, or other officer authorized by him Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 3,590

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No 585 OF 1954

Reference No LR 1314/J/LLD/2504

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorised in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, North-Central Province, or other officer authorized by him Lots 2 and 3 in preliminary plan A 126

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 586 OF 1954

Reference No. Q. 4544/J/LLD/2916

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 3,287

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 587 OF 1954

Reference No. Q. 4600/J/LLD/89/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2 and 4 in preliminary plan A 3,207

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 588 OF 1954

Reference No. Q. 4670/J/LLD/438/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in preliminary plan A 3,492

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 589 OF 1954

Reference No. LA/LRO/53/50—J/LLD/472/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 163 and 164 in supplement No. 1 to final village plan 1,008

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 590 OF 1954

Reference No. LD 4764/J/LLD/605/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him		Lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 2,023

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 591 OF 1954

Reference No. Q. 4713/J/LLD/610/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him		Lots 1 and 2 in preliminary plan A 3,554

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 592 OF 1954

Reference No. LA/LRO/54/67—J54 L 13.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him		Lots 81, 82, 83, 84, 85 and 86 in supplement No. 3 to final village plan 1,205

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 593 OF 1954

Reference No. LD. 4791/J 54 L 224.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 13, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him		Lots 1 and 2 in preliminary plan A 2,099

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 594 OF 1954

Reference No LB 2150/J/LLD/2745.

By virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of land</i>
The Assistant Government Agent, Matara District, or other officer authorized by him		Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,353

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 595 OF 1954

Reference No LB. 2151/J/LLD/2778.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Assistant Government Agent, Matara District, or other officer authorized by him		Lots 1, 4 and 5 in preliminary plan A 1,531

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 596 OF 1954

Reference No LA/LRO/53/2—J/LLD/96/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him		Lots 1, 4, 5 and 6 in preliminary plan A 1,190

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 597 OF 1954

Reference No. LA/LRO/53/18—J/LLD/174/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him		Lots 8 and 23 in combined, supplement 1 to final village plans 394 and 395

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 598 OF 1954

Reference No LD 4731/J/LLD/344/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 1,944	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 599 OF 1954

Reference No. LD. 4730/J/LLD/346/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,945	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 600 OF 1954

Reference No LD. 4729/J/LLD/348/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other Authorized Officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,946	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 601 OF 1954

Reference No. LP. 6351/J/LLD/369/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorised officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Southern Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 1,459	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 602 OF 1954

Reference No. LG 205/J/LLD/500/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>II</i> <i>Description of Land</i>
The Assistant Government Agent, Kegalla District, or other officer authorized by him	Lots 324 and 325 in supplement 5 to final village plan 128

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 603 OF 1954

Reference No. Q. 4696/J/LLD/552/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>II</i> <i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 3,553

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 604 OF 1954

Reference No. LB. 2211/J/LLD/593/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>II</i> <i>Description of Land</i>
The Assistant Government Agent, Matara District, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 1,562

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 605 OF 1954

Reference No. LA. 3529/J/LLD/693/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>II</i> <i>Description of Land</i>
The Assistant Government Agent, Matale District, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 2,050

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 606 OF 1954

Reference No. LD. 4257/J/HLG/616.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 16, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,628	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 607 OF 1954

Reference No. LD 7339/J/HLG/1159.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 16, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

<i>I</i>	SCHEDULE	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Assistant Government Agent, Hambantota District, or other officer authorized by him	Lots 133, 134, 135 and 136 in supplement No. 5 to final village plan 262	

L. D.—B. 49/50.

No. J54 LG 357—S—R/A—12.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 5 of the Special Areas (Colombo) Development Ordinance, No. 40 of 1947, as amended by section 62 (1) of the aforesaid Act), that each of the lands set out in the Schedule hereto is needed for a public purpose and will be acquired under the aforesaid Act.

Colombo, October 6, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Preliminary plan No. A 3,456. Ward No. 7, St. Paul's and Kochechikade, Ward No. 6, Kochechikade,
within the Municipal limits of Colombo

<i>Lot</i>	<i>Name</i>	<i>Description</i>	<i>Name of Claimant</i>	<i>Extent</i> A. B. P.
3	Premises bearing Assessment No. 245, Chekku Street	Waste land contains part of wall	Archbishop of Colombo, "Archbishop's House", Colombo	0 0 13 31
4	Part of premises bearing Assessment No. 35, Gintupitiya Street	do.	The Bishop of Colombo, Stewart Place, Colombo 2	0 0 0 71
5	Premises bearing Assessment No. 41, and parts of premises bearing Assessment Nos 35 and 49, Gintupitiya Street	Garden contains 3 coconut trees about 50 years, part of a gravelled road, wire fence and part of retaining wall	The Bishop of Colombo, Stewart Place, Colombo 2	0 0 21 05
6	Part of premises bearing Assessment No. 49, Gintupitiya Street	Garden contains 1 coconut tree 50 years	do	0 0 0 27
7	Part of premises bearing Assessment No. 61/2, Gintupitiya Street	Waste land	Sri Muthuvinayaga Swamy Kovil, Trustee—R. Doresamy, "Gnana Gri", Rosmead Place, Colombo	0 0 0 60
8	Premises bearing Assessment Nos 59, 61/1, 61/33, 61/34, 61/39, 63, 65, 69, 71, and 73 and part of premises bearing assessment No 61/2, Gintupitiya Street	Waste land and gravelled road	do.	0 0 14 22
9	Premises bearing Assessment Nos 75, 75/5, 75/6, 75/7, 75/8, and G 75, Gintupitiya Street	Waste land contains the eaves of the adjoining building	K Thuruwalangam and K Senathirajah of 100, Silversmith Street, Colombo	0 0 7 58
10	Part of premises bearing assessment No. 79, Gintupitiya Street	Waste land contains masonry steps, retaining wall and part of the hood of the adjoining building	Dr (Mrs) B. Mottha, 79, Gintupitiya Street, Colombo	0 0 0 30
11	Part of premises bearing assessment No. 79, Gintupitiya Street	Waste land contains a part of the hood of the adjoining building	V R. S. T. Sivalingam Chettyar, V. R. S. T. Gnanasekaram Chettyar, V. R. S. T. Somasunderam Chettyar, all of 90, Sea Street, Colombo 11	0 0 7 06

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
12	Premises bearing assessment Nos. G 83, 83/1 to 83/7, Gintupitiya Street	Waste land contains the eaves of the adjoining building and part of wall	Mrs. Abdul Rehman Aboobucker, 79, 2nd Cross Street, Colombo	0	0	7.04
13	Premises bearing assessment Nos. G 87, 87/1 to 87/11, 89, 91/3 to 91/6, 91/9 to 91/12, 91A/12, 91/14 to 91/18, 95 and part of assessment No. 99, Gintupitiya Street	Waste land	C. R. Maharajah, 99, Gintupitiya Street, Colombo	0	0	38.48
14	Premises bearing assessment Nos. 84/1, 84/2, 84/3, 84/4, 96, 114/1, 114/7 and parts of assessment Nos. G 84, 98 and 114/5, Gintupitiya Street	Waste land contains 1 coconut tree 50 years, part of the precinct of Bo tree, paved and gravelled road, a shrine part of wall and part of zinc fence	The Thedchanathar Velalar Mahamai Paripalana Society Ltd., 98, Gintupitiya Street, Colombo	0	0	30
15	Part of premises bearing assessment No. 114/5, Gintupitiya Street	Waste land	do.	0	0	0.35
16	Premises bearing assessment Nos. 122, G 128, 128/1, 128/2, 128/5, 128/6, 128/12A, 128/14, 132, 134 and parts of 128/3, 128/4, 128/7, 128/8, 128/12, 124 and 126, Gintupitiya Street	Waste land contains a paved portion	V. R. S. T. Sivalingam Chettiyar, V. R. S. T. Gnanasekaram Chettiyar, V. R. S. T. Somasundaram Chettiyar all of 90, Sea Street, Colombo 11	0	0	38.61
17	Parts of premises bearing assessment Nos. 124 and 126, Gintupitiya Street	Waste land contains the eaves of the adjoining building and part of wall	do.	0	0	1.81
18	Parts of premises bearing assessment Nos. 128/3 and 128/4, Gintupitiya Street	Waste land	do.	0	0	0.87
19	Parts of premises bearing assessment Nos. 128/7, 128/8 and 128/12, Gintupitiya Street	Waste land contains the eaves of the adjoining building	do.	0	0	1.58
22	Premises bearing assessment Nos. 142/28 to 142/31 and parts of 142/20 to 142/23, 142/26 and 142/27, Gintupitiya Street	Waste land contains 2 paved portions, parts of masonry wall and drain and the eaves of the adjoining building	Abdul Caffoor Mohamad Rauf, 96, 5th Lane, Colpetty	0	0	9.85
23	Parts of premises bearing assessment Nos. 142/26 and 142/27, Gintupitiya Street	Waste land	do.	0	0	0.37
24	Parts of premises bearing assessment Nos. 142/22 and 142/23, Gintupitiya Street	Waste land contains a tiled masonry building (now lavatory)	do.	0	0	0.40
25	Part of premises bearing assessment No. 142/20, Gintupitiya Street	Waste land	do.	0	0	0.08
26	Parts of premises bearing assessment No. 247/22, Wolfendhal Street	Part of a cadjan and wooden building contains the eaves of the adjoining building	Hassenally Ebramjee, 236, 4th Cross Street, Pettah, Colombo	0	0	0.15
27	Parts of premises bearing assessment Nos. 247/23 and 247/24, Wolfendhal Street	Waste land	do.	0	0	0.58
28	Parts of premises bearing assessment Nos. 247/10, 247/11, 247/12 and 247/12A, Wolfendhal Street	Waste land contains part of a cadjan and wooden building, eaves of the adjoining building and part of masonry drain	do.	0	0	1.49
29	Parts of premises bearing assessment Nos. 247/30 and 247/31, Wolfendhal Street	Waste land	do.	0	0	1.14
30	Premises bearing assessment Nos. 247/14 to 247/18, 247/25 to 247/29, 247/32 to 247/35, G 251, 251, 251/1 to 251/6, 251 1/1, 251, 1/3, 253, 255 and parts of 247/11, 247/12, 247/12A, 247/22 to 247/24, 247/30 and 247/31, Wolfendhal Street	Waste land contains 1 coconut tree, 1 mango tree 20-25 years, parts of 2 cadjans and wooden buildings, the eaves of two adjoining buildings and parts of two masonry drains	do.	0	1	9.73
31	Premises bearing assessment Nos. 257, 257/1 to 257/10, 259, 261 and parts of 257/12, 257/12A, 257/14, 257/104, 257/105, and 257/106, Wolfendhal Street	Waste land contains part of masonry drain and the eaves of the adjoining building	Abdulhussem Jafferjee, 192, 4th Cross Street, Colombo	0	0	23.37
32	Parts of premises bearing assessment Nos. 257/12, 257/12A and 257/14, Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building	do.	0	0	1.21
33	Parts of premises bearing assessment Nos. 257/104 to 257/105, Wolfendhal Street	do.	do.	0	0	1.32
34	Premises bearing assessment Nos. G 94, 94/1 to 94/4, Brassfounder Street, and 82, Gintupitiya Street	Waste land	S. Kanagaratnam, Surveyor-General's Office, Colombo	0	0	8.64
35	Part of premises bearing assessment No. 92, Brassfounder Street	do.	A. S. Fernando, 63, Brassfounder Street, Colombo	0	0	4.06
36	Premises bearing assessment No. 88/5, Brassfounder Street	Waste land contains a new parapet wall and the hood of the adjoining building	Mrs. D. Punchi Nona, 88, Brassfounder Street, Colombo	0	0	2.75
37	Premises bearing assessment Nos. 84/7 to 84/10, Brassfounder Street	Waste land contains the eaves of the adjoining building	Mrs. Kovinth Ammal, 84/12A, Gintupitiya Street, Colombo	0	0	3.19

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
38	Part of premises bearing assessment No. 80, Brassfounder Street	Waste land contains a paved floor of a demolished building	Arunasalam Chettiyar, Kanapathy Chetty, 151, Wolfendhal Street, Colombo	0	0	3.87
39	Part of premises bearing assessment No. 78, Brassfounder Street	Waste land contains 2 masonry steps	E Ramiah and E Velayutham of 139, Silversmith Street, Colombo, and the heirs of the late H. T. Ramachandram, c/o S. Somanathan, Proctor, 115, Hulftsdorp Street, Colombo	0	0	1.50
40	Premises bearing assessment No. 74, Brassfounder Street	Waste land	The Thedchanathar Velalar Mahamai Paripalan Society Ltd., 98, Guntupitiya Street, Colombo	0	0	2.17
41	Part of premises bearing assessment No. 72, Brassfounder Street	Waste land contains the eaves of the adjoining building and masonry step	Trustees of Siva Paripalana Rengarajah Nadarajah Bajana Mada Alayam	0	0	1.93
42	Premises bearing assessment Nos. 68/1, 68/2 and 68/3 and part of G 68, Brassfounder Street	Waste land	Jayasuriya Aratchige Edward Mathew de Saram, 206, St Joseph's Street, Grandpass, Colombo, and Mrs. S. Josephine Caldora, 49, Ward Place, Colombo	0	0	3.04
43	Premises bearing assessment Nos. 64/1 to 64/4 and 64/8, Brassfounder Street	Waste land contains a part of wall on the South East Corner	M. H. M. Shamsudoen, 252, "Mill View", Skinners Road South, Colombo	0	0	3.27
44	Premises bearing assessment No. 60 and part of assessment No. 62, Brassfounder Street	Waste land contains 2 masonry flower beds	The Archbishop of Colombo, Archbishop's House, Colombo	0	0	2.78
45	Part of premises bearing assessment No. 62, Brassfounder Street	Part of tiled masonry building	do	0	0	0.14
46	Premises bearing assessment Nos. 58/5 and 58/6 and part of G 58, Brassfounder Street	Waste land	The Sri Siva Subramania Swamy Kovil The Managing Trustee—E Ramiah, Silversmith Street, Colombo	0	0	2.96
47	Premises bearing assessment Nos. G 52, 52/1 to 52/3, Brassfounder Street	Waste land contains part of the eaves of the adjoining building	A. S. Fernando, 63, Brassfounder Street, Colombo	0	0	2.89
48	Premises bearing assessment Nos. 50, 50/1 and 50/2, Brassfounder Street	Waste land contains the eaves of the adjoining building	M J A J. C. Corera, 11, Mohandiram's Road, Saunders Place, Colombo	0	0	2.78
49	Premises bearing assessment Nos. 46/1 and 46/2, Brassfounder Street	Waste land	Dr. G. Wignarajah, Hong Kong and Shanghai Banking Corporation, Colombo	0	0	2.18
50	Premises bearing assessment Nos. 38/1, 38/2, 42/10, 42/11 and 44, Brassfounder Street	do.	E. J. G. Cassie Chetty, 232-234, 4th Cross Street, Colombo	0	0	6.44
51	Premises bearing assessment Nos. 34/1 and 36, Brassfounder Street	do.	C. S. Muttucumaru, Ambanpola	0	0	2.31
52	Parts of premises bearing assessment Nos. 30 and 32, Brassfounder Street	Waste land contains 2 masonry steps	Mesdames Kamalachy Mandiram Achary and Vadivachy Ramasamy Achary of 30, Brassfounder Street, Colombo	0	0	1.77
53	Do.	Part of tiled masonry building and passage	do.	0	0	0.51
54	Premises bearing assessment No. 28/45 and part of assessment No. 28, Brassfounder Street	Waste land	N. M. N. Muthiah Chettiyar, 266, Sea Street, Colombo	0	0	2.25
56	Premises bearing assessment No. 24/1 and part of assessment No. 24/2, Brassfounder Street	Waste land contains the eaves of the adjoining building	Stephen Corera, 19, Green Lane, Kothena	0	0	1.94
57	Part of premises bearing assessment No. 24/2, Brassfounder Street	do.	do.	0	0	0.19
58	Premises bearing assessment Nos. 20/1 and 20/12, Brassfounder Street	do.	E. J. G. Cassie Chetty, 232-234, 4th Cross Street, Colombo	0	0	1.88
59	Premises bearing assessment Nos. 16/1, 16/2, 16/17, 12/1 and part of assessment No. 12/2, Brassfounder Street	do.	Mrs. K. Cathiravelu, c/o Dr. K. Cathiravelu, Sri Rama Manthiram, Manipay	0	0	5.54
60	Part of premises bearing assessment No. 12/2, Brassfounder Street	do.	do.	0	0	0.37
61	Premises bearing assessment Nos. 8/1, 8/2, 8/3 and parts of assessment Nos. 8/4 and 8/16, Brassfounder Street	Waste land	Stephen Corera, 19, Green Lane, Kothena	0	0	3.07
62	Parts of premises bearing assessment Nos. 8/4 and 8/16, Brassfounder Street	do.	do.	0	0	0.35
63	Premises bearing assessment No. 4, Brassfounder Street	Waste land contains the eaves of the adjoining building	S. Thiagarajah, Kynsey Road, Colombo	0	0	7.86
64	Premises bearing assessment No. 2, Brassfounder Street, and assessment Nos. 41, 43, 45, 47, 49, 51, Andival Street	Waste land	Narayanopillai Chelliah and Narayanopillai Pathmanathan of Perumal Kovilady, Jaffna	0	0	12.22

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
66	Part of premises bearing assessment No. 151/9, Wolfendhal Street	Waste land	N. C. T. Britto Babapulle, 177, Turret Road, Colombo, Thro' the Attorney Dr. N. Britto Babapulle, 177, Turret Road, Colombo	0	0	0 81
67	Part of premises bearing assessment No. 55, Andival Street	do	do	0	0	0 73
68	Parts of premises bearing assessment Nos 151/14 and 151/15, Wolfendhal Street	do	do	0	0	0 86
69	Premises bearing assessment No 53 and part of assessment No. 55, Andival Street, assessment Nos 151/5 to 151/8, and parts of assessment Nos. 151/9, 151/14 and 151/15, Wolfendhal Street	Waste land contains part of masonry drain	do	0	0	14 35
70	Premises bearing assessment Nos. 155, 155/31, 155/32, 155/39 to 155/42, 157, 159, 161 and parts of 155/27 to 155/30, Wolfendhal Street	Waste land	Letchumanan Chettiar Suppiah Chettiar, Vaduganathan Chettiar Suppiah Chettiar, Vaduganathan Chettiar Kumarappa Chettiar, c/o K. M. S. P. L. Vaduganathan Chettiar, 284, Sea Street, Colombo	0	0	18 18
71	Parts of premises bearing assessment Nos. 155/27 to 155/30, Wolfendhal Street	Do	do.	0	0	2 10
72	Part of premises bearing assessment No 155, Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building and a gate post	do	0	0	0 60
73	Premises bearing assessment No 40, Andival Street	Waste land contains the eaves of the adjoining building	F Goolamhussein and K. Adamaly, both of 54 2/1, Australia Buildings, York Street, Colombo	0	0	4 82
74	Premises bearing assessment No 38, Andival Street	Waste land	Mrs. S. Parupathiamma, Tinnavelly South, Jaffna, Thro her Attorney K. Thiagarajah, 266, Main Street, Colombo	0	0	4 87
75	Premises bearing assessment No 36 and part of assessment No 34, Andival Street	do	Alibhoy Abdulhussen Davoodbhoy, Akberally Abdulhussen Davoodbhoy, Caderbhoy Abdulhussen Davoodbhoy, Mohamedally Abdulhussen Davoodbhoy, Abbasbhoy Abdulhussen Davoodbhoy, all of 50, Dam Street, Colombo	0	0	5 71
75½	Premises bearing part of assessment No 34, Andival Street	Waste land (paved) contains a masonry wall	John Henry Perera, 60, Kuruwe Wala, Kuruwe Street, Colombo, and Mrs. J. Edith Obeysekera, c/o Donald Obeysekera, Rajagiriya, Disputed by Alibhoy Abdulhussen Davoodbhoy, Akberally Abdulhussen Davoodbhoy, Caderbhoy Abdulhussen Davoodbhoy, Mohamedally Abdulhussen Davoodbhoy, Abbasbhoy Abdulhussen Davoodbhoy, all of 50, Dam Street, Colombo	0	0	0 10
76	Premises bearing assessment Nos. 30/1 to 30/6, and part of assessment No. 32, Andival Street	Waste land	Mrs. K. Cathiravelu, c/o Dr. K. Cathiravelu, Sri Rama Manthram, Manipay	0	0	6 52
77	Part of premises bearing assessment No. 26, Andival Street	do	The heirs of the late V. Carthigesu, viz., Mrs. Sellam Carthigesu, Carthigesu Sangarapillai Kumarasamy, Carthigesu Sathanathan and Carthigesu Nadedesan of "Barnes Hall", Barnes Place, Cinnamon Gardens	0	0	6 25
78	Do.	do	do	0	0	10 76
79	Premises bearing assessment Nos. 1/1 to 1/7 and 3, Brassfounder Street	do.	Anthony Singarayan Fernando, 63, Brassfounder Street, Colombo	0	0	8 88
79½	Part of premises bearing assessment No 11, Andival Street	Waste land contains parts of a tiled masonry building (lavatory) and a masonry step	Mrs. W. Balendra, "Lincoln House", Ward Place, Colombo 7	0	0	0 53
80	Do	Waste land contains a masonry wall and parts of a tiled masonry building (lavatory) and a masonry step	N. Ratnasabapathy, 45, Rosmead Place, Colombo, disputed by Mrs. W. Balendra, "Lincoln House", Ward Place, Colombo 7	0	0	0 65
80½	Premises bearing assessment No G 142, Chekku Street	Concrete masonry building and a paved floor covered over with an asbestos roof	Mrs. W. Balendra, "Lincoln House", Ward Place, Colombo 7	0	0	1 74
81	Premises bearing assessment No 138, Chekku Street	Waste land contains an iron fence built over a parapet wall and 4 masonry steps	N. Ratnasabapathy, 45, Rosmead Place, Colombo	0	0	7 28
82	Premises bearing assessment Nos 93, 95, 97, 99, 99/1, 99/12, 99/12A, 99/14 and parts of assessment Nos. 99/10 and 99/11, Wolfendhal Street	Waste land	Letchumanan Chettiar, Suppiah Chettiar, Vaduganathan Chettiar, Suppiah Chettiar, Vaduganathan Chettiar Kumarappa Chettiar, c/o K. M. S. P. L. Vaduganathan Chettiar, 284, Sea Street, Colombo	0	0	14 49
83	Parts of premises bearing assessment Nos 99/10, 99/11, Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building	do	0	0	1 85
83½	Part of premises bearing assessment No 99/10, Wolfendhal Street	Tiled masonry building (lavatory)	do.	0	0	0 34

Lot	Name	Description	Name of Owner	Extent		
				A	R	P
84	Premises bearing assessment Nos 101, 103, 105, 107 and part of assessment No 113, Wolfendhal Street	Waste land contains the eaves of two adjoining buildings	Puttana Bittil I Bawa. c/o P B Umbichy, 175, Bankshall Street, Colombo	0	0	23.07
85	Part of premises bearing assessment No 113 Wolfendhal Street	Waste land contains the eaves of the adjoining building	do	0	0	1 36
86	Part of premises bearing assessment No. 99/6, Wolfendhal Street	Waste land contains part of zinc fence	Letchumanan Chettyiar Suppiah Chettyiar, Vaduganathan Chettyiar Suppiah Chettyiar, Vaduganathan Chettyiar, Kumarappa Chettyiar, c/o K. M S P L Vaduganathan Chettyiar, 284, Sea Street, Colombo	0	0	0 53
87	Do.	Waste land	do	0	0	0 18
88	Do.	do.	do.	0	0	1 47
89	Part of premises bearing assessment No. 121/4, Wolfendhal Street	Waste land contains a wall	John Ham, Peiera, 60, "Kuruwe Walauwa", Kuruwe Street, Colombo, and Mrs J Edith Obeyesekere, c/o Donald Obeyesekere, Rajagiriya	0	0	0 77
90	Premises bearing assessment Nos. 121/1, 121/2, 121/3, 121/5, 121/6, 121/7 and part of assessment Nos. 119, 121/4, 121/8 and 121/11, Wolfendhal Street	Waste land	do	0	0	14 41
91	Part of premises bearing assessment No. 119, Wolfendhal Street	Waste land contains part of masonry wall	do	0	0	0.10
92	Part of premises bearing assessment No 121/11, Wolfendhal Street	do	do.	0	0	0 36
93	Part of premises bearing assessment No. 121/8, Wolfendhal Street	Waste land (paved) contains part of masonry wall	do	0	0	0.20
Total				3	1	3.12

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

Ref. No. MA/AC/132/54

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

1 A portion, in extent about 0 A 0 R. 10 69 P., of the land bearing assessment No. 129, Mattakkuliya Church Road, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by the remaining portion of the same land,
East by Mattakkuliya Church Road;
South by Mattakkuliya Church Lane,
West by the land bearing assessment No. 10, Mattakkuliya Church Lane

(2) Portions, totalling in extent about 0 A. 0 R. 6 61 P., of the lands bearing assessment Nos. 10 and 10 (1), Mattakkuliya Church Lane, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by the remaining portions of the same lands.
East by the land bearing assessment No 129, Mattakkuliya Church Road,
South by Mattakkuliya Church Lane,
West by the land bearing assessment No 16 (6), Mattakkuliya Church Lane

(3) A portion, in extent about 0 A 0 R 7 88 P., of the land bearing assessment No. 16 (6), Mattakkuliya Church Lane, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by the remaining portion of the same land,
East by lands bearing assessment Nos 10 and 10 (1) Mattakkuliya Church Lane,
South by Mattakkuliya Church Lane,
West by land bearing assessment No 30, Mattakkuliya Church Lane

(4) A portion, in extent about 0 A. 0 R. 7 09 P., out of the lands bearing assessment Nos 30 (1, 3 and 4), Mattakkuliya Church Lane, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows:—

North by a portion of the same land and land bearing assessment Nos. 55 and 55/8, Zavia Lane,
East by land bearing assessment No 16 (6), Mattakkuliya Church Lane;
South by remaining portions of the same land and land bearing assessment No 30 (6), Mattakkuliya Church Lane;
West by land bearing assessment No 56, Zavia Lane

(5) All that land in extent about 0 A. 0 R. 12 80 P., bearing assessment No. 30, Mattakkuliya Church Lane, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 133/1, Mattakkuliya Church Road,
South by lands bearing assessment Nos 30/1, 30/3 and 30/4, Mattakkuliya Church Lane
West by lands bearing assessment Nos 55 (6, 7 and 8), Zavia Lane,
East by lands bearing assessment Nos. 16 (1-5) and 16 (6) Mattakkuliya Church Lane

(6) Portions, totalling in extent about 0 A. 0 R. 21 59 P., of the lands bearing assessment Nos. 16 (6) and 16 (1-5), Mattakkuliya Church Lane, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 133/1, Mattakkuliya Church Road,
East by lands bearing assessment Nos 10 and 10 (1), Mattakkuliya Church Lane,
South by remaining portion of the land bearing assessment No. 16 (6), Mattakkuliya Church Lane,
West by land bearing assessment No 30, Mattakkuliya Church Lane.

(7) Portions, totalling in extent about 0 A. 0 R. 21·98 P., of the lauds bearing assessment Nos. 10 and 10 (1), Mattakkuliya Church Lane, situated in Modera Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows :—

North by lands bearing assessment Nos. 133 and 133 (1), Mattakkuliya Church Road,
East by land bearing assessment No. 129, Mattakkuliya Church Road,
South by the remaining portions of the same lands;
West by land bearing assessment No. 16 (6), Mattakkuliya Church Lane

(8) A portion, in extent about 0 A. 0 R. 29 49 P., of the land bearing assessment No. 129, Mattakkuliya Church Road, situated within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows :—

North by land bearing assessment No. 133, Mattakkuliya Church Road;
East by Mattakkuliya Church Road;
South by remaining portion of the same land;
West by the land bearing assessment No. 10, Mattakkuliya Church Lane

Ref. No. J 54 LG. 170.
Colombo, October 4, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 15·7 perches, out of the land called Galawetikumbura, situated at Devamulla, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows :—

North by V. C. Road;
East by V. C. Road and the remaining portion of the same land;
South by Ela;
West by part of Galwetikumbura

(2) A portion, in extent about 5·1 perches, out of the land called Galwetikumbura Pita Kattiya, situated at Devamulla, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows :—

North by Ela; East by V. C. Road; South and West by remaining portions of the same land

(3) A portion, in extent about 35·2 perches, out of the land called Kokhena *alias* Ballawala Waturana, situated at Dewamulla, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows :—

North and West by remaining portions of the same land; East by V. C. Road; South by Crown Chena land.

(4) A portion in extent about 30·9 perches out of the land called Kokhena *alias* Ballawala Waturana, situated at Devamulla, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows :—

North, East and West by remaining portions of the same land; South by Crown Chena land.

Reference No. L. H/1082/J/LLD/620/53.
Colombo, August 11, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

LD 4655.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two allotments of land called Weragodawaluwewatta, totalling in extent 0 A. 0 R. 2·4 P., situated in Tittapajjala Village, Kulugammanasiya Pattu, Harispattuwa, Kandy District, surveyed and more particularly described as lots 2 and 3 in Preliminary Plan No. A 1,997.

Ref. No J/H/2516.
Colombo, November 5, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. L. 3372.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 5 A. 3 R. 31 P., from the land called Divulgahamulahena, situated in Nagalewa Village, Andan-gawa Wasama, Matale North, Matale District; and bounded as follows :—

North by the Diyagiluma (catchment area) of Tharanawewa;
East by the Crown Jungle and Diyagiluma;
South by Divulgahamula Weehena;
West by Kibissa-Digampatha new road.

Reference No. J54 L 217.
Colombo, November 5, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

No. LA. 3551.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of approximately 14 acres from the land called Hunnasgiriya Group, situated in Imbulpitaya Village, Matale South, Matale District; and bounded as follows :—

North by village lands of Imbulpitaya;
East by Hunnasgiriya Estate—Tee land;
South by Wattagama-Elkaduwa P. W. D. Road;
West by boundary of Kandy District.

Reference No. J 54 L294 (VE)
Colombo, November 5, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 17 A. 2 R. 0 P., out of the land called Rappahannock Estate, situated in Kurupanawela Village, Kurupanawela Village Headman's Division, Walapane D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by Maussawela and path;
East by Dunuketha Kandura;
South by the remaining portion of the same land;
West by land belonging to Rockland Estate called Maussakelle

Reference No. J'54 L356 VE—L.F. 367
Colombo, November 12, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/7654/J/TW/2517.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of 7.1 perches, out of the lands called Kandubodamaragahamulawatte *alias* Ulpothawatte and Ambalamagawawatte *alias* Maragahamulawatte, situated in Ibbagamuwa Village, Ihawalawadeke Korale West, Hiriyala Hatpattu, Kurunegala District; surveyed and described as lots 187 and 190 in supplement No. 1 to final village plan No. 1,172.

Reference No. J/TW/2517.
Colombo, October 27, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

No. LA 3427/J/LG/407/53.

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Strips of land, totalling in extent about $\frac{1}{4}$ acre, situated at Ihalakatureriya, Village Headman's Division of Dematapitiya, Pitigal Korale South, Chilaw District; and bounded as follows:—

North by Ihala Katuneriya-Gingegama Road;
East by land belonging to P. John Fernando, M. Maria Madalena and others, G. M. S. Aponso and A. Margaret and others;
South by Ihala Katuneriya-Gin Oya Road;
West by land belonging to P. John Fernando, A. John Fernando and others, P. John Fernando and others, and A. Margaret Fernando and others.

Colombo, August 23, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under section 7

Reference No. Q. 4156/J/HLG 1899.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,740. Village—Hottigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Gorakgahawatta, part of assessment No. 2/7, St. Francis Xavier Road	Garden	Warnakula Dehiwalage Manuel Costa of 22/5, Weligampitiya	0 0 0.37
2	Gorakgahawatta, part of assessment No. 22/9, St. Francis Xavier Road	Cocconut garden	Madapathage Don Paul Appuhamy, 22/9, Weligampitiya	0 0 5.81
3	Gorakgahawatta, part of assessment No. 22/6, St. Francis Xavier Road	do.	Kirineliya Vidana Arachchige Joseph Michael Perera, 22/6, Weligampitiya	0 0 1.03
4	Gorakgahawatta, part of assessment No. 22/10, St. Francis Xavier Road	do.	Warnakula Weerasuriya Jayatilako Engaltina Roel of 22/10, Weligampitiya	0 0 4.27
5	Gorakgahawatta, part of assessment No. 22/5, St. Francis Xavier Road	do.	Warnakula Dehiwalage Manuel Costa, 22/5, Weligampitiya	0 0 1.52
6	Foot path	Foot path	Crown and Cristobuge Joseph Benedict Fernando, 37, St. Francis Xavier Road, Weligampitiya	0 0 0.35
7	Dawatagahawatta, part of assessment No. 22/1, St. Francis Xavier Road	Cocconut garden	Kristobuge Joseph Benedict Fernando, 37, St. Francis Xavier Road	0 0 19.64
8	Foot path	Foot path	Crown and Kristobuge Joseph Benedict Fernando, 37, St. Francis Xavier Road, Weligampitiya	0 0 1.29

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
9	Daw tagahawatta, parts of assessment Nos. 22 and 22/1, St Francis Xavier Road	Coconut garden	Kristobuge Joseph Benedict Fernando, Weligampitiya	0	0	13.28
10	Foot path	Foot path	ditto and Crown	0	0	1.91
11	Dawatagahawatta, part of assessment No. 24, St. Francis Xavier Road	Coconut garden	H. Cyril Fonseka of ' Church View ', Wadduwa	0	0	0.97
12	Dawatagahawatta, part of assessment No. 22, St. Francis Xavier Road	do.	Kristobuge Joseph Benedict Fernando, 37, St. Francis Xavier Road, Weligampitiya	0	0	0.74

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on January 28, 1955, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 15, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 20, 1954

W. PATHMANADAN,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD 4700/J/LG 42/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

All that portion of land, in extent 0 A. 3 R. 27.3 P., out of Primrose Hill Estate, part of premises bearing Assessment No. 30, Lady Blake's Drive, Mulgampola, Ward No. 2, Mulgampola, within the Municipal Limits of Kandy, Gangawata Korale, Kandy and Pata Hewaheta, Kandy District, and more particularly described as Lot 1 in P. Plan No. A 2,184.

Claimed by Messrs M. E. Cooray & Co., Ltd., 22, Milagiriya Avenue, Bambalapitiya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on January 25, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 18, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, November 16, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD 4718/J/LG/266/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Description of the land to be acquired.

All that portion of land, in extent 0 A. 0 R. 10.6 P., out of Diyanullawatta, situated in Thiniyagala, Ambagamuwa Korale, Uda Bulathgamuwa, Kandy District, Central Province, and more particularly described as Lot 114 in Supplement No. 3 to Final Village Plan No. 108.

Claimed by: D. S. Welikala, D. C. Welikala, D. M. Welikala, D. T. Welikala, D. Leelawathie Welikala, D. Chandrasena Welikala, D. Seelawathie Welikala, D. Somawathie Welikala, U. W. Ukkumenike, all of Thiniyagala, Ginigathena

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on January 18, 1955, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 11, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, November 16, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD. 4661.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All those portions of lands, in extent 0 A. 2 R. 31.6 P., out of the land called Kadawala Division of Carolina Group, situated at Kadawala Village (part), Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District, Central Province, and more particularly described as lots 52, 53, 54 and 5 in Supplement No. 1 to Final Village Plan No. 106. Presently claimed by Messrs. Carolina Tea Co. of Ceylon Ltd., Agents: Messrs. Leechman & Co., Ltd., P. O. Box 83, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on January 18, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 11, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, November 17, 1954,

RAINE WRIGHT,
Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LP. 6457/LPA/74.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz., acquisition of land for the construction of an anicut with Flank Bunds and a field Channel Wal-ela :—

Description of the lands to be acquired.

F. V. P. No. 589, Supplement No. 3. Village—Amugoda—Bentota Walallawiti Korale				Extent	
Lot	Name of Land	Description	Name of Claimant	A.	B. P.
299	Imbulpitakanda	Rubber contains 4 rubber trees 25 years, 11 arecanut trees 15 years and part of a sluice	Part of lots 42 (TP. 231176) and 156, claimed by Kadirappuli Radage Hendiya, of Himbutugolla, Pitigala. Sluice constructed by the Irrigation Department	0	0 7.5
300	Welikumbura	Bund and paddy field contains part of sluice and part of anicut	Parts of lots 156 and 47 (TP. 144041), claimed by O. G. de S. Jayawardena, K. S. Agenis, both of Amugoda and others. Sluice, Anicut and bund constructed by the Irrigation Department	0	1 0.5
301	Thalankumbura	Bund and paddy field contains sluice and part of anicut	Part of lot 106 (TP. 1444042), claimed by H. S. Seeman Fernando of Patabandmulla, Ambalangoda and others. Bund, anicut and sluice constructed by the Irrigation Department	0	0 24 1
302	Do	Paddy field	Part of lots 106 (TP. 1444042), claimed by H. S. Seeman Fernando of Patabandmulla, Ambalangoda	0	0 11
303	Palugedarawatta	Rubber and tea contains 27 rubber trees 15-25 years, and 3 tea bushes 6 years	Parts of lots 105 and 106 (TP. 1444042), claimed by R. H. Pundoris of Amugoda	0	0 14.9
304	Maradekumbura	Paddy field	Parts of lots 31 and 106 (TP. 1444042), claimed by Siebel Silva of Patabandmulla, Ambalangoda, Hewahakuru Samaris of Amugoda and others	0	0 26.2
305	Thukknigodawatta	Garden contains 4 rubber trees 20 years, 4 arecanut trees 20 years and 1 imbul tree 20 years	Parts of lots 31 and 104, claimed by H. S. Thomas Fernando of Amugoda. To be acquired	0	0 6.1
306	Maradekumbura	Paddy field and owita	Part of lot 31, claimed by Siebel Silva of Patabandmulla, Ambalangoda, Hewahakuru Samaris of Amugoda and others	0	0 16
307	Do	Garden contains 4 del trees 15 years, 1 coconut tree 10 years, and 4 arecanut trees 5 years	Part of lot 31, claimed by Hewahakuru Jeda of Amugoda	0	0 3.1
308	Do	Deniya	Part of lot 31, claimed by Siebel Silva of Patabandmulla, Ambalangoda, Hewahakuru Samaris and others to be acquired	0	0 3.8
309	Do	Rubber contains 33 rubber trees 10 years, and 3 jak trees 10 years	Part of lot 31 claimed by Hewahakuru Liyancho of Amugoda. To be acquired	0	0 6.9
Total ..				1	0 0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the office of the Village Headman, Pitigala, on January 12, 1955, at 11 a.m.; and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 5, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, November 16, 1954.

C. VISWASAM,
Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LP/A/62.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., acquisition of land for Burial Ground—V. C., Ahangama :—

Description of the land to be acquired :

P. P. A 1,221. Village—Ahangama East				Extent	
Lot	Name of Land	Description	Name of Claimant	A.	B. P.
1	Janisgewatta	Coconut garden contains 188 coconut trees 40 years and 8 coconut trees 15 years, masonry walls and a masonry tomb	P. G. Francis Silva of Singhagiri Stores, Gampaha	1	0 26 9
Total ..				1	0 26 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on January 7, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 31, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, November 19, 1954.

C. VISWASAM,
Assistant Government Agent.

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. J/E/1276/LD 7290.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 16 to final village plan No. 291. Village—Kahawatta (part)				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
233	Medakoratuwa alias Hedagedarawatta, part of assessment No. 72/10, Ward No. 6	Garden contains 49 coconut trees 25 years, 3 coconut trees 10 years, 6 jak trees 10–50 years, 11 lime and 14 orange trees 5 years, 7 bel, 8 kaju, 5 diul, 1 Siyambala and 1 del tree 10 years, 4 mango and 2 kitul trees 20 years, 4 delun and 2 jambu trees 5 years and a tiled mud house, a thatched mud latrine and a cadjan shed	Lantis Silva Wickramanayake of Miriswatta, Belatta, Walgama Kodituwakke Kirihamy and Weliyanage Babahamy, both of Kahawatta, Belatta, and Julampitiye Dhammarakkita Thero of Galwewa Temple, Belatta	0 3 37 9
235	Medakoratuwa alias Hedagedarawatta, part of assessment No. 68/1, Ward No. 6	Garden contains 3 coconut trees 40 years and 3 lime plants 2 years	Lantis Silva Wickramanayake of Miriswatta, Belatta, and Walgama Kodituwakke Samel Appu of Kahawatta, Belatta	0 0 13 0
236	Do.	Garden contains 3 coconut trees 40 years and plantain bushes	do.	0 0 6 4
233	Diulgahawatta alias Suriyagahawatta, part of assessment No. 146, Ward No. 6	Garden contains 22 coconut trees 10–20 years, 3 jak trees 30 years, 2 lime trees 15 years, 2 masonry latrines, part of tiled masonry school building and a masonry well	Watarakgoda Pannatissa Thero of Pragnasagara Pirivena, Watarakgoda, Belatta. Part of school building, 2 masonry latrines and the masonry well, constructed by the public of Belatta	0 3 9 5
239	Hedagedarawatta, part of assessment Nos. 107/6 and 107/7, Ward No. 6	Garden contains one coconut tree and one imbul tree 40 years and part of tiled masonry school building	Lantis Silva Wickramanayake of Miriswatta, Belatta. Part of school building, constructed by the residents of Belatta	0 3 2 9
231	Gedarawattemnuduksella, parts of assessment Nos. 107/6 and 107/7, Ward No. 6	Garden contains 206 coconut trees 8–15 years, 16 jak trees 15–30 years, 2 kitul trees 10 years, 27 orange trees 10 years, 6 lime trees 10 years, 3 teak, 3 mango and 1 kone tree 20 years, 4 kaju trees 5 years and 2 bel trees 10 years	Lantis Silva Wickramanayake of Miriswatta, Belatta	2 1 3 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Tangalla Circuit Bungalow, on January 26, 1955, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 19, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

It should be noted that those who fail to notify me of their claims on or before the due date will not be entitled to have such claims considered at the inquiry.

The Kachcheri,
Hambantota, November 19, 1954.

J. J. RAJANAYAGAM,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD. 3081—J/E/2133.

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for Bt/Batticaloa Town Government Sinhalese School:—

Description of the land to be acquired:

P. plan No. A 999. Village—Koddamunai Uppodai, Ward 7, within the U. C. limits of Batticaloa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Palathuvalavu, part of assessment No. 1 of Ward No. 7, Uppodai	Coconut garden over 30 years	Weligamage Sarnelis de Silva, Bar Road, Batticaloa	0 0 34 86
2	Do.	do.	do.	0 0 31 65
3	Do.	do.	do.	0 0 1 70
4	Do.	do.	do.	0 0 8 16
5	Do.	do.	do.	0 2 0 98
6	Do.	do.	do.	0 1 9 83
7	Kanchooraiadivalavu, part of assessment No. 1 of Ward No. 7, Uppodai	Coconut garden over 30 years, contains one temporary cadjan hut	do.	1 3 12 09
8	Do.	Coconut garden (no cultivation), contains one abandoned masonry well	do.	0 0 8 17
11	Kanchooraiadivalavu, part of assessment No. 3 of Ward No. 7, Uppodai	Coconut garden (no cultivation)	K. Santiapillai, Central Road, Batticaloa	0 0 8 41
12	Kanchooraiadivalavu, part of assessment No. 1 of Ward No. 7, Uppodai	do.	Weligamage Sarnelis de Silva, Bar Road, Batticaloa	0 0 1 81
Total				3 0 37 66

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on January 25, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 15, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Batticaloa, November 18, 1954.

M. SIVANATHAN,
Assistant Government Agent.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No. J/LLD/692/53/LM 5541

I heroby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by section 4 (1) of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 797. Village—Galpata		Extent A. R. P.
Lot	Name of Land	
1	Ithalakumburemeda-kolla	0 0 6
	Description: Garden contains 1 coconut tree over 30 years, 3 coconut trees 7 years, 16 arecanut trees 7 years and Irrigation channel	
	Claimants: Agas Pathiranalage Kiribanda, Agas Pathiranalage Podisingho, Agas Pathiranalage Gunawardana, Agas Pathiranalage Punchirala, Agas Pathiranalage Gunawardana, Kuruwita Arachchilage Peter Appuhani, Rupilage Dingirimenike and Gamaralalage Jane Nona, all of Galpata, Ruwanwella	
Total		0 0 6

All persons interested in the aforesaid land are hereby required to appear before me at Ruwanwella Circuit Office on February 7, 1955, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 31, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the computation of such amount

The Kacheheri,
Kegalla, November 15, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent, Kegalla,
and Acquiring Officer of Kegalle District.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHEHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, North-Western Province, will hold a Land Kacheheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m., on January 29, 1955, at Kurumegala Kacheheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kacheheri in person, or depute someone to represent him.
3. Inquiries with regard to this Land Kacheheri should be addressed to the Assistant Government Agent.

H. S. WANASINGHE,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with F V. P. No. 2,397. Village—Nammuwawa

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
121	E. M. Abeysinghe	50 0 0

Land Redemption Notices

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule		Extent A. R. P.
Lot	Name of Land	
	Preliminary plan No. A 2,145 Village—Pallegama	
	Description	Name of Claimant
1	Hapugastenne Estate	Tea 60 years
		A. T. Mooka Pillai, Hapugastenne Estate, Nawala-pitiya
2	Do.	do
		do
Total		10 3 20

LD/4807/LRO/APL 49B—J 54 L 396.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule		Extent A. R. P.
Lot	Name of Land	
	Preliminary plan No. A 2,147. Village—Pallegama	
	Description	Name of Claimant
1	Hapugastenne Estate.	Tea 60 years, contains a zinc and mud house, mud thatched house, parts of a zinc and mud house and a water pipe line
		A. T. Mooka Pillai, Hapugastenne Estate, Nawalapitiya
2	Do.	Tea 60 years, contains part of a water pipe line
3	Do.	Tea 60 years, contains part of a zinc mud house and a water pipe line
4	Do.	Tea 60 years, contains a water pipe line
5	Do.	Tea 60 years
6	Do.	do
Total		12 2 26

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY
LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 26, 1954.

Ministry's Reference No. J 54 L. 403.

Land Commissioner's Reference No. LRO/APL 3433.

Batticaloa Kachcheri's Reference No. LD. 3494.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No. A 1,142 Village—Kommaturai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	B	P.
1	Medduvehkulam	Paddy field	A Sangarapillai, 68, Campbell Place, Colombo 10	9	0	3
2	Do	do.	do	2	1	14
3	Do	do	do	0	0	27
4	Do.	do.	do.	1	1	18
5	Do	do	do	0	1	27
6	Do	do.	do	0	1	7
7	Do	Low jungle	do.	0	1	6
Total				13	3	22

L.D.—B. 49/50.

No LA/LRO/54/98/LRO/APL. 4547/J54 L286.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY
LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 11, 1954.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,683. Village—Tekewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	B	P.
144	Kongahamulawatta and Kongahahena	Coconut garden	H. S. Eddussuriya of Tekewawatta, Hettipola	6	2	15
145	Do.	Coconut garden contains 24 coconut trees 10-15 years, 7 coconut trees 8 years	do.	0	1	29
Total				7	0	4

L.D.—B. 49/50.

No. LRO APL 4410. J 54 L 417. LL/A 5752.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND
ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, November 3, 1954.

Schedule

Comb. Sup. No. 1 to final village plan Nos. 288 and 477. Villages—Watukaragoda (Part of) and Ellepola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	B	P.
363	Balangodahelohena alias Karawuketiyeawatte	Tea contains 1 jak tree	K. M. Mohamed, 236, Main Street, Balangoda	1	1	3
195	Do.	Tea	do.	0	0	7.5
196	Do.	do.	do.	0	0	2
Total				1	1	12.5

L. D.—B. 49/50.

Ref. No. J 54 L 369/LRO/APL 5560/LM5554.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY
THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 9, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No. 3 to final village plan No. 115. Village—Etnawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
389	Gonarellagonnagollehena <i>alias</i> Gonarellageunagollehena	Rubber 30 years	M. I. M. Usafu, Unagollehena Estate, Etnawala, Warakapola	6 3 9
390	Do.	do.	do.	0 0 2
Total ..				6 3 11

L. D.—B. 49/50

LD 4807/LRO/APL. 49B—J54 L 396.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachchhari, on January 18, 1955, at 10.30 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate), on or before January 11, 1955, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kandy, November 18, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 2,147. Village—Pallegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hapugastenne Estate	Tea 60 years, contains a zinc and mud house, mud thatched house, parts of a zinc and mud house and a water pipe line	A. T. Mooka Pillai, Hapugastenne Estate, Nawalapitiya	10 0 34
2	Do	Tea 60 years, contains part of a water pipe line	do	0 0 3
3	Do	Tea 60 years, contains part of a zinc mud house and a water pipe line	do	0 2 13
4	Do	Tea 60 years, contains a water pipe line	do	0 0 32
5	Do	Tea 60 years	do	0 2 14
6	Do	do.	do	1 0 10
Total				12 2 26

L. D.—B. 49/50.

LD. 4806/LRQ/APL. 49A—J54 L 395.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on January 18, 1955, at 10.45 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before January 11, 1955, the nature of his interests in the lands the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Kandy, November 20, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 2,145 Village—Pallegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hapugastenne Estate	Tea 60 years	A. T. Mooka Pillai, Hapugastenne Estate, Nawalapitiya	10 3 20
2	Do.	do.	do.	1 0 17
Total ..				11 3 37

Miscellaneous Land Notices

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Mr. M. D. Gunasena of Wiythapura has applied for a long-term lease of two adjoining pieces of Crown land, about 10' x 20' and 20' x 40' in extent from lot 34 F in F. V. P. 850, situated at Wiythapura, Kalagam Palata, Anuradhapura District, for commercial and residential purposes.

2. This land was originally given to the applicant's mother, Punthimenuka Basnayake, on permits on form GAC 144. The

permit holder is dead. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term 30 years;
- (b) Rent: Rs. 5 per annum;
- (c) The lessee shall use the land for commercial and residential purposes and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, November 26, 1954.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

LS. 3923.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. P. G. Mudiyanse and E. A. Wijeris Appuhamy of Tammannewa—trustees of the "Sri Anura" Rural Development Society, Tammannewa—have applied for a lease of a piece of Crown land, about one acre in extent from lot 1 in F. V. P. 246, situated in Tammannewa, Nuwaragam Palata East, Anuradhapura District, for the purpose of erecting a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 5 years ;
- (b) Rent : Rs. 3 per annum ;
- (c) The lessees shall, within six months from the commencement of the lease erect a meeting hall on the land in conformity with plans and specifications approved by the Government Agent, North-Central Province ;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, November 26, 1954.

LS. 2317.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Raigam Korale Social Services Society, Ltd., has applied for a lease of a piece of Crown land, about 1 rood 28 perches in extent, from lot 1 in P. P. A. 2160, situated in Talagala, Raigam Korale, Kalutara District.

2. This land, which is available, is required for extensions to the Home for the Aged which stands on the adjoining land. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 15 years with option of renewal for a further term of 15 years ;
- (b) Rent : Rs. 2 per annum ;
- (c) The lessee shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land ;
- (d) The lessee shall use the land for the purpose of a Home for the Aged and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Colombo, November 26, 1954.

LJ. 474.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS 21 (2)

NOTICE is hereby given that Mr. V. Sarachel Appuhamy of Tirappane, has applied for a long-term lease of a piece of Crown land, about half acre in extent, from lot 198 in F. V. P. 241, situated at Tirappane, Hurulu Palata, Anuradhapura District, for commercial and residential purposes.

2. This land now contains a semi-permanent building used as a boutique and for residence. It is therefore, proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term 30 years ;
- (b) Rent Rs. 60 per annum subject to revision each time the lease is renewed ;
- (c) The lessee shall use the land for commercial and residential purposes and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, November 26, 1954.

OB/Misc/13

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Board of Management of the Coconut Research Institute of Ceylon, has applied for a lease of about 200 acres of Crown land forming part of the Ambakele Forest Reserve in the Puttalam District, for the establishment of an Isolated Seed Garden for coconuts.

2. The land in question has been formally excoised from the Forest Reserve and is available for the purpose. It is proposed

to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 5 per annum, subject to revision at the expiry of the first five years of the lease ;
- (c) The lessee shall use the land as a site for an isolated seed garden for coconuts and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, November 26, 1954.

No. LB. 6805.

TENDERS FOR THE LEASE OF THE RIGHT TO TAKE THE PRODUCE OF TREES STANDING ON THORNWOOD ESTATE, KATUNAYAKE

NOTICE is hereby given that the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), will receive tenders for the lease of the right to pluck and remove ripe coconuts from trees standing on Thornwood Estate (exclusive of an extent of 4 acres), situated at Katunayake, depicted as Lots 1 and 2 in preliminary plan No. A 3,215, for a period of 2 years commencing January 1, 1955, and ending December 31, 1956, subject to the conditions set out below.

2 Tenders which must be in sealed envelopes superscribed "Tenders for the lease of produce of Thornwood Estate, Katunayake" will be received at the Colombo Kachcheri until 11 a.m. on December 16, 1954.

Conditions

1. All tenders shall be made on forms obtainable from the Land Branch of the Colombo Kachcheri.

2. Tender forms will be issued only after a tender deposit of Rs 25 has been recovered from the prospective tenderers.

3. The tenderer whose tender is accepted (hereinafter referred to as the lessee) will be required to deposit immediately after his tender has been accepted, three months' rent as cash security. This sum will be held in deposit and refunded to him on the expiry or the earlier termination of the lease.

4. The lessee shall within ten days of his being required to do so by the Government Agent enter into an Indenture of lease. In the event of his failure to do so or of breach of any conditions on which his tender is accepted, the lessee shall be liable to forfeit his deposit.

5. The Indenture of lease will contain besides others the following conditions:—

- (a) The lessee will not be entitled to take the produce from trees standing on a portion of land in extent about 4 acres which is under lease to the Katunayake Co-operative Coir Societies Union Ltd., Katunayake.
- (b) The lessee shall pay the rent quarterly in advance to the Government Agent at the Colombo Kachcheri, on or before the first day of each quarter.
- (c) The lessee shall pay all rates, taxes, and other assessments and outgoings in respect of the land.
- (d) The lessee shall not without the prior written consent of the Government Agent sublet, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease.
- (e) The lessee shall not fell or in any way damage any trees on the land or interfere with any boundary mark fence, picket or drain therein.
- (f) The lessee shall not remove any sand or gravel from the land.
- (g) The lessee shall be responsible for the maintenance of the boundary fence and the Watcher's Hut in good condition.
- (h) The lessee shall not, without the prior written consent of the Government Agent, erect any buildings whether temporary or permanent on the land.
- (i) The lessee shall be responsible for the maintenance of the premises in a tidy state.
- (j) If the whole or any portion of the land shall be required by the Government Agent, before the expiry of the lease such whole or part shall be surrendered to him at one month's notice in writing. In that event, a proportionate refund of the rent will be made for the unexpired term of the lease.
- (k) In the event of breach of any condition of the lease the Government Agent shall be entitled to forthwith resume possession of the land without payment of any compensation and to confiscate the security deposit made by the lessee.
- (l) The lessee shall keep the premises open at all times for inspection by the Government Agent, the Director of Industries or their representatives.
- (m) The lessee shall see to it that there will be no let or hindrance for the carrying out of any site investigation work by officers of the Industries Department.
- (n) The lessee shall give a minimum of 3 month's notice in writing to the Government Agent if he requires an earlier termination of the lease.

3. The Government Agent reserves the right to accept or reject any tenders

W. PATHMANATHAN,
for Government Agent,
The Kachcheri,
Colombo, November 19, 1954.

ඉඩම

දියාපතිවරුන් විසින් ඉඩම් අලෙවිකිරීම

මාතලේ 96.—මාතලේ උප ඒජන්තතුමා විසින් වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 29වෙනි බද්ද පෙරවරු 10ට මාතලේ කවේරියේදී වෙන්දේසියෙන් හෝ අන්කිසි ක්‍රමයකින් පහත සඳහන් ආඥාවට අයිති බිම් කැබලි ආඥාවේ ඉඩම් විකිණීම සම්බන්ධව පණවා ඇති ව්‍යවස්ථා අනුව විකුණන බව මෙයින් දන්වමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ මාතලේ දකුණු පලාතේ පිහිටා තිබෙන බිම් කැබැල්ලක්.

පලාත් නො. ඒ 731 ගම—හිත්තොල්ල
ලොව 6.

ඉඩමේ නම : හිත්තොල්ලේ කැලේ.

විස්තර : පි. බී. ඇල්ලේපොල මහත්මයා විසින් බලහත්කාරයෙන් අල්ලාගන්නාලද ඉඩම.

ඉල්ලුම්කරුගේ නම : පි. බී. ඇල්ලේපොල මහත්මයා, 20, මොයිසි කුසන්ති පාර, මාතලේ.

උරුමකරුගේ නම : පි. බී. ඇල්ලේපොල මහත්මයා.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 117

අත්කරයක වෙන්දේසිය පටන්ගන්නා මුල් ගණන : රු. 45.

ඊ. කේ. ආර් අසරප්පා,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 11 වෙනි දින
කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කායාර්ථයේදීය

බදුල්ල 204.—උඩ දිසාවේ ඒජන්තවරුන්ගේ විසින් මෙහි පහත සඳහන් වෙන ආඥාවට සන්නත ඉඩම් ආඥාවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1955ක්වූ ජනවාරි මස 10වෙනි දිනවූ සදුද පෙරවරු 10ට බදුල්ල කවේරියේදී වෙන්දේසියකර විකුණන්නට නොහොත් වෙන අන්දමකින් තීන්දුකිරීමට යෙදෙනවා ඇත.

උඩ දිසාවේ බදුල්ල දිස්ත්‍රික්කයේ යටිකිඳ කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 5ක්.

මුල් සිතියමේ නොමිමරය ඇල්. වි පි. 91. ගම—මහවෙල

කැබැල්ල : 46.

ඉඩමේ නම : එල්මර්සට් වත්ත.

අයිතිකම් කියන්නා : ආඥාවට

විස්තරය : ඒ. ඇබ්මිස්, මහතා බලහත්කාරයෙන් වඩා තිබෙන හේ ඉඩම

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 17.

අත්කරයක තක්සේරු මිල : රුපියල් 81 25යි

කැබැල්ල : 52.

ඉඩමේ නම : දුන්තිදවත්ත

අයිතිකම් කියන්නා : ආඥාවට

විස්තරය : බලියමන්ඩියේ සුපිරිත්තැන්ඩන්ට් මහතා බලහත්කාරයෙන් වඩා තිබෙන ඉඩම

ප්‍රමාණය : අ. 1, රු. 3, ප. 0

අත්කරයක තක්සේරු මිල : රුපියල් 282 50යි

කැබැල්ල : 5ඩී.

ඉඩමේ නම : දුන්තිදවත්ත

අයිතිකම් කියන්නා : ආඥාවට

විස්තරය : බලියමන්ඩියේ සුපිරිත්තැන්ඩන්ට් මහතා බලහත්කාරයෙන් වඩා තිබෙන ඉඩම

ප්‍රමාණය : අ. 1, රු. 3, ප 19

අත්කරයක තක්සේරු මිල : රුපියල් 300 35යි

කැබැල්ල : 5ජේ.

ඉඩමේ නම : නෙළුවත්ත

අයිතිකම් කියන්නා : ආඥාවට

විස්තරය : නැයිසිය ගරු හෙත්ති කොතලාවල මහතාගේ උරුමකරුගේ බලහත්කාරයෙන් වඩා තිබෙන ඉඩම

ප්‍රමාණය : අ. 2, රු. 1, ප 8

අත්කරයක තක්සේරු මිල : රුපියල් 365යි.

කැබැල්ල : 5ඇම්.

ඉඩමේ නම : මැදගෙදරවත්ත

අයිතිකම් කියන්නා : ආඥාවට.

අයිතිකම් කියන්නා මැදගෙදරේ රත්මැණිකා විසින් බලහත්කාරයෙන් වඩා ඇති ඉඩම

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 15

අත්කරයක තක්සේරු මිල : රුපියල් 14.40යි.

අයුත්තේ අල්ලාගත් අයට නො 383 දරණ ඉඩම් ආඥාව යටතේ නිරවුල්කිරීම පිණිසයි

මෙම ඉඩම් කවරි විකිණීම ගැන සහ තීන්දුකිරීම ගැන වැඩිදුර තොරතුරු උඩ දිසාපතිතුමාගෙන් දැනගත් ව පුළුවන ඒවායේ පලාත් කොළඹ සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ලබාගත හැක

ඊ. කේ. ආර් අසරප්පා,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 11වෙනි දින
කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කායාර්ථයේදීය

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණ

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රහ්මලයම් නමැති මම වෙසින් ප්‍රකාශ කරමි

(1) පහත සඳහන් මායිම් ඇති, පර්චස් 157 පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ දේවමුල්ලේ ගමේ පිහිටි ගල්වැට්තුබුරේ නමැති ඉඩමට මායිම් —

උතුරට : ගම්සභා පාර,
නැගෙනහිරට : ගම්සභා පාර සහ එම ඉඩමේ කොටසක්,
දකුණට : ඇල;
බස්නාහිරට : ගල්වැට්තුබුරේ කොටසක්

(2) පහත සඳහන් මායිම් ඇති, පර්චස් 51 පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ දේවමුල්ලේ ගමේ පිහිටි ගල්වැට්තුබුරේ පිටකට්ටිය නමැති ඉඩමට —
උතුරට : ඇල,

නැගෙනහිරට : ගම්සභා පාර;
දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමේ කොටස.

(3) පහත සඳහන් මායිම් ඇති, පර්චස් 352 පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ දේවමුල්ලේ ගමේ කොක්කේන නොහොත් බල්ලවල වතුරුන නමැති ඉඩම —

උතුරට සහ බස්නාහිරට : එම ඉඩමේ කොටස,
නැගෙනහිරට : ගම්සභා පාර,
දකුණට : ආඥාවේ හේන් ඉඩම

(4) පහත සඳහන් මායිම් ඇති, පර්චස් 309 පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ දේවමුල්ලේ ගමේ කොක්කේන නොහොත් බල්ලවල වතුරුන නමැති ඉඩම —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : එම ඉඩමේ කොටස,
දකුණට : ආඥාවේ හේන් ඉඩම

පි. බී. බ්‍රහ්මලයම්,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො. ඇල්. එච් 1082/ජේ/ඇල්.ඇල්.බී/620/53.

වම් 1954ක්වූ අගෝස්තු මස 11වෙනි දින
කොළඹදීය.

අංකය ජේ 54 ඇල් ජී 357—ඇස්පාර්/ජී—12

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාසික් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාසික්
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලෙඛනයේ විස්තර කර තිබෙන එකිනෙක ඉඩම් පොදුකරවුමකට අවශ්‍යව තිබෙන හෙයින් එකී ඉඩම් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාසික් සංශෝධිත වූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාසික් අංක 5 (1) දරණ වගන්තිය යටතේ අත්පත් කරගනු ලබන බව, (ඉහත කී ආඥාපණ්ණාසික් 62 (1) දරණ වගන්තියෙන් සංශෝධිත වූ, 1947 අංක 40 දරණ (කොළඹ) විශේෂ ප්‍රදේශ සංවිධාන ආඥාපණ්ණාසික් 5 වැනි ඡේදය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ අමාත්‍ය ප්‍රාථමිකව බලාපොරොත්තු වන මම ඉහත කී ආඥාපණ්ණාසික් යටතේ මෙයින් ප්‍රකාශකරමි

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

එම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 6 වෙනි දින
කොළඹදිය

උපලෙඛනය

මුල් සැලැස්මේ අංකය ඒ 3,456 ගම්—කොළඹ නාගරික සීමාව තුළ
අංක 7 පෙදෙස—සැන්ට් පෝල්ස් සහ කොළඹවිකුණ,
අංක 6 පෙදෙස—කොළඹවිකුණ

කැබැල්ල : 3.

ඉඩමේ නම . සෙත්තු විවිධ වර්ගයේ අංක 245 දරණ ඉඩම
විස්තරය . භික්ෂුක කොටසක් සහිත වූ මුඩු බිම
අයිතිකම් කියන්නා . කොළඹ ආර්ථික විද්‍යාලය, "ආර්ථික විද්‍යාලය", කොළඹ.
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 1331

කැබැල්ල : 4.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 35 දරණ ඉඩම
කොටස
විස්තරය . භික්ෂුක කොටසක් සහිත වූ මුඩු බිම
අයිතිකම් කියන්නා . කොළඹ විද්‍යාලය, ස්ටුවර්ට් පෙදෙස,
කොළඹ 2
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 071

කැබැල්ල : 5.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 41 දරණ ඉඩම
හා වර්ගයේ අංක 35 සහ 49 දරණ ඉඩම්වල කොටස්
විස්තරය . අවුරුදු 50ක් පමණ වූ පොල්ගස් 3ක්, බොරු පාරක
කොටසක්, කඩුකම්බි වැට සහ රුකුල් තාප්පයේ කොටසක් සහිත
වන්න.
අයිතිකම් කියන්නා : කොළඹ විද්‍යාලය, ස්ටුවර්ට් පෙදෙස,
කොළඹ 2
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 2105

කැබැල්ල : 6

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 49 දරණ ඉඩම
කොටස
විස්තරය . අවුරුදු 50ක් පමණ වූ පොල්ගස් 1ක් සහිත වන්න
අයිතිකම් කියන්නා . කොළඹ විද්‍යාලය, ස්ටුවර්ට් පෙදෙස,
කොළඹ 2
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 027

කැබැල්ල : 7.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 61/2 දරණ ඉඩම
කොටස
විස්තරය . මුඩු බිම
අයිතිකම් කියන්නා . ශ්‍රී බුදුබාහු සමාජ කේන්ද්‍ර, (හාරකරු)
ආර්. දෙව්සාමි, "ඥානගිරි", රෝස්මිඩි පෙදෙස, කොළඹ
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 060

කැබැල්ල : 8.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 59, 61/1, 61/33,
61/34, 61/39, 63, 65, 69, 71 සහ 73 දරණ ඉඩම් හා වර්ගයේ
අංක 61/2 දරණ ඉඩමේ කොටස
විස්තරය . මුඩු බිම සහ බොරු පාර
අයිතිකම් කියන්නා : ශ්‍රී බුදුබාහු සමාජ කේන්ද්‍ර, (හාරකරු)
ආර්. දෙව්සාමි, "ඥානගිරි", රෝස්මිඩි පෙදෙස, කොළඹ
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 14.22

කැබැල්ල : 9.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 75, 75/5, 75/6,
75/7, 75/8 සහ ජී 75 දරණ ඉඩම
විස්තරය . යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම
අයිතිකම් කියන්නා . කේ. තිරුවලින්ගම් සහ කේ. සේනාතිරුපා,
100, බඩල් විවිධ, කොළඹ
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 758.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 79 දරණ ඉඩමේ
කොටස
විස්තරය . කපරුරු කළ පඩි, රුකුල් තාප්පය සහ යාබද ගොඩ
නැගිල්ලේ වහලයේ කොටසක් සහිත මුඩු බිම
අයිතිකම් කියන්නා . දෙව්තර බී. මේනා මහත්මිය, 79, ජිත්තු
පිටිය විවිධ, කොළඹ.
ප්‍රමාණය : අ. 0, රු. 0 ප. 0.30.

කැබැල්ල : 11.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 79 දරණ ඉඩමේ
කොටස.
විස්තරය . යාබද ගොඩනැගිල්ලේ වහලයේ කොටසක් සහිත
මුඩු බිම.
අයිතිකම් කියන්නා . වි. ආර්. ඇස්. පී. සිවලින්ගම් වෙට්ටියාර්,
වී. ආර්. ඇස්. පී. ඥානසේකරම් වෙට්ටියාර්, වී. ආර්. ඇස්. පී. කේම
සුන්දරම් වෙට්ටියාර්, 90, හෙට්ටි විවිධ, කොළඹ 11.
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 7.06.

කැබැල්ල : 12.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක ජී 83, 83/1 සිට
83/7 දරණ ඉඩම.
විස්තරය . යාබද ගොඩනැගිල්ලේ අතු සහ භික්ෂුක කොටසක්
සහිත මුඩු බිම
අයිතිකම් කියන්නා . අමුදල් රෙගිමන් අබ්බකර් මහත්මිය, 79,
2වෙනි හරස් විවිධ, කොළඹ
ප්‍රමාණය . අ. 0 රු. 0, ප. 7.04

කැබැල්ල : 13

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක ජී 87, 87/1, සිට
87/11, 89, 91/3 සිට 91/6, 91/9 සිට 91/12, 91/12 91/14 සිට
91/18, 95 දරණ ඉඩම් සහ වර්ගයේ අංක 99 දරණ ඉඩමේ කොටස.
විස්තරය . මුඩු බිම
අයිතිකම් කියන්නා . සී. ආර්. මහාරාජා, 99, ජිත්තුපිටිය විවිධ
කොළඹ
ප්‍රමාණය . අ. 0, රු. 0. ප. 38.48

කැබැල්ල : 14.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 84/1, 84/2, 84/3,
84/4, 96, 114/1, 114/7 ඉඩම් හා වර්ගයේ අංක ජී 84, 98 සහ
114/5 දරණ ඉඩම්වල කොටස්
විස්තරය . අවුරුදු 50ක් වූ පොල් ගසක්, බෝම්බුවේ කොටසක්,
ගල් දමා තලනලද බොරු පාරක්, පිළිම කොටන ලද තාප්ප
කැබැල්ලක් සහ වකරන්වැටක රකාටසක් සහිත මුඩු බිම
අයිතිකම් කියන්නා . සීමාසහිත තෙව්වනාතර් වේලුරාර්, මහමාසි
පරිපාලන සමිතිය, 98, ජිත්තුපිටිය විවිධ, කොළඹ
ප්‍රමාණය : අ. 0, රු. 0. ප. 30

කැබැල්ල : 15.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 114/5 දරණ ඉඩමේ
කොටස
විස්තරය . මුඩු බිම
අයිතිකම් කියන්නා . සීමාසහිත තෙව්වනාතර් වේලුරාර්, මහමාසි
පරිපාලන සමිතිය, 98, ජිත්තුපිටිය විවිධ, කොළඹ
ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 0.35

කැබැල්ල : 16.

ඉඩමේ නම . ජිත්තුපිටිය විවිධ වර්ගයේ අංක 122, ජී 128,
128/1, 128/2, 128/5, 128/6, 128/12, 128/14, 132, 134 දරණ
ඉඩම් හා 128/3, 128/1, 128/7 128/8, 128/12 124 සහ 126 දරණ
ඉඩම්වල කොටස්
විස්තරය . ගල් අල්ලනලද කොටසක් සහිත මුඩු බිම
අයිතිකම් කියන්නා . වි. ආර්. ඇස්. පී. සිවලින්ගම් වෙට්ටියාර්,
වී. ආර්. ඇස්. පී. ඥානසේකරම් වෙට්ටියාර්, වී. ආර්. ඇස්. පී. කේම
සුන්දරම් වෙට්ටියාර්, 90, හෙට්ටි විවිධ, කොළඹ 11.
ප්‍රමාණය . අ. 0, රු. 0 ප. 38.61

කැබැල්ල : 17.

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 124 සහ 126 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහ බිත්තියක කොටසක් සහිත මුඩු බිම

අයිතිකම් කියන්නෝ : වි. ආර්. ඇස්. පී. සිවලින්නම් වෙට්ටියාර්, වි. ආර්. ඇස්. පී. ඥානසේකරම් වෙට්ටියාර්, වි. ආර්. ඇස්. පී. සෝමසුන්දරම් වෙට්ටියාර්, 90, හෙට්ටි විවිධ, පොළොන්නරුව 11

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 181

කැබැල්ල : 18.

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 128/3, සහ 128/4 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : මුඩු බිම

අයිතිකම් කියන්නෝ : වි. ආර්. ඇස්. පී. සිවලින්නම් වෙට්ටියාර්, වි. ආර්. ඇස්. පී. ඥානසේකරම් වෙට්ටියාර්, වි. ආර්. ඇස්. පී. සෝමසුන්දරම් වෙට්ටියාර්, 90, හෙට්ටි විවිධ, පොළොන්නරුව 11

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 087

කැබැල්ල : 19

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 128/7, 128/8 සහ 128/12 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම

අයිතිකම් කියන්නෝ : වි. ආර්. ඇස්. පී. සිවලින්නම් වෙට්ටියාර්, වි. ආර්. ඇස්. පී. ඥානසේකරම් වෙට්ටියාර්, වි. ආර්. ඇස්. පී. සෝමසුන්දරම් වෙට්ටියාර්, 90, හෙට්ටි විවිධ, පොළොන්නරුව 11

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 158

කැබැල්ල : 22

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 142/28 සිට 142/31 දරණ ඉඩම් හා 142/20 සිට 142/23, 142/26 සහ 142/27 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : සමතලා කොටස් දෙකක්, කපරුරු කළ තාප්පයක් හා කාණුවක කොටස් සහ යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම

අයිතිකම් කියන්නා : අබ්දුල් කාදර් මොහමඩ් රාජිප්, 96, 5වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 985.

කැබැල්ල : 23.

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 142/26 සහ 142/27 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : මුඩු බිම

අයිතිකම් කියන්නා : අබ්දුල් කාදර් මොහමඩ් රාජිප්, 96, 5වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.37.

කැබැල්ල : 24.

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 142/22 සහ 142/23 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : උඩු සෙවිලිකොට කපරුරුකළ ගොඩනැගිල්ලක් (අලුත් වැසිකිළියක්) සහිත මුඩු බිම.

අයිතිකම් කියන්නා : අබ්දුල් කාදර් මොහමඩ් රාජිප්, 96, 5වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.40.

කැබැල්ල : 25.

ඉඩමේ නම : ජිත්තුපිටිය විවිධ වරිපණම් අංක 142/20 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : මුඩු බිම

අයිතිකම් කියන්නා : අබ්දුල් කාදර් මොහමඩ් රාජිප්, 96, 5වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.08.

කැබැල්ල : 26.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 247/22 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත පොල් අතු සෙවිලි කොට ලිවලින් සෑදූ ගොඩනැගිල්ලේ කොටස.

අයිතිකම් කියන්නා : හසනලී එබ්දුමාදි, 236, 4වෙනි හරස් විවිධ, පිටකොටුව, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.15

කැබැල්ල : 27.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 247/23 සහ 247/24 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : මුඩු බිම

අයිතිකම් කියන්නා : හසනලී එබ්දුමාදි, 236, 4වෙනි හරස් විවිධ, පිටකොටුව, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 056

කැබැල්ල : 28.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 247/10, 247/11, 247/12 සහ 247/12ඒ දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : පොල් අතු සෙවිලිකර ලිවලින් සෑදූ ගොඩනැගිල්ලක කොටසක්, යාබද ගොඩනැගිල්ලේ අතු සහ කපරුරු කළ කාණුවේ කොටසක් සහිත මුඩු බිම

අයිතිකම් කියන්නා : හසනලී එබ්දුමාදි, 236, 4වෙනි හරස් විවිධ, පිටකොටුව, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 149

කැබැල්ල : 29.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 247/30 සහ 247/31 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : මුඩු බිම

අයිතිකම් කියන්නා : හසනලී එබ්දුමාදි, 236, 4වෙනි හරස් විවිධ, පිටකොටුව, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 114.

කැබැල්ල : 30.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 247/14 සිට 247/18, 247/25 සිට 247/29, 247/32 සිට 247/35, ඒ. 251, 251, 251/1 සිට 251/6, 251 1/1, 251 1/3, 253, 255 දරණ ඉඩම් හා 247/11, 247/12, 247/12ඒ, 247/22 සිට 247/24, 247/30 සහ 247/31 දරණ ඉඩම් වල කොටස්.

විස්තරය : පොල් ගසක්, අවුරුදු 20-25 පමණ වූ අඹ ගසක්, පොල් අතු සෙවිලිකර ලී වලින් සෑදූ ගොඩනැගිලි 2ක කොටස්, යාබද ගොඩනැගිලි දෙකක අතු සහ කපරුරු කළ කාණු දෙකක කොටස් සහිත මුඩු බිම

අයිතිකම් කියන්නා : හසනලී එබ්දුමාදි, 236, 4වෙනි හරස් විවිධ, පිටකොටුව, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 973

කැබැල්ල : 31

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 257, 257/1 සිට 257/10, 259, 261 දරණ ඉඩම් හා 257/12, 257/12ඒ, 257/14, 257/104, 257/105 සහ 257/106 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : කපරුරු කළ කාණුවක කොටස සහ යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම.

අයිතිකම් කියන්නා : අබ්දුල් හුසේන් ජැප්පර්ජි, 192, 4වෙනි හරස් විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2337.

කැබැල්ල : 32.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 257/12, 257/12ඒ සහ 257/14, දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම.

අයිතිකම් කියන්නා : අබ්දුල් හුසේන් ජැප්පර්ජි, 192, 4වෙනි හරස් විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 121

කැබැල්ල : 33.

ඉඩමේ නම : ආදරුප්පු විවිධ වරිපණම් අංක 257/104 සිට 257/105 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම.

අයිතිකම් කියන්නා : අබ්දුල් හුසේන් ජැප්පර්ජි, 192, 4වෙනි හරස් විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1.32

කැබැල්ල : 34.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වරිපණම් අංක ඒ. 94, 94/1 සිට 94/4 හා ජිත්තුපිටිය විවිධ අංක 82 දරණ ඉඩම්.

විස්තරය : මුඩු බිම.

අයිතිකම් කියන්නා : ඇස්. කනගරත්නම්, සර්වේශ්වර් ජනරාල් කායාලය, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 8.64.

කැබැල්ල : 35.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 92 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : මුඩු බිම්.

අයිතිකම් කියන්නා : ඒ. ඇස්. ප්‍රනාන්දු, 63, බ්‍රාස්පවුන්ඩර් විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4.05

කැබැල්ල : 36.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 88/5 දරණ ඉඩම.

විස්තරය : අලුත් තැන්පත් බිත්තියක් සහ යාබද ගොඩනැගිල්ලේ වහලය සහිත මුඩු බිම්.

අයිතිකම් කියන්නා : ඩී. පුත්තේන්ද්‍රා මහත්මිය, 88, බ්‍රාස්පවුන්ඩර් විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.75.

කැබැල්ල : 37.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 84/7 සිට 84/10 දරණ ඉඩම්

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩු බිම්.

අයිතිකම් කියන්නා : කේම්බ්‍රිජ් අමාත්‍ය මහත්මිය, 84/12වැනි, ජිනිතු පිටිය විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3.19.

කැබැල්ල : 38.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 80 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : කඩදාමන ලද ගොඩනැගිල්ලක ගල් අල්ලනලද ගෙබිත්තිය සහිත මුඩු බිම්.

අයිතිකම් කියන්නා : අරුණාසලාම් චෙට්ටියාර් කනපත් චෙට්ටි, 151, අරුණප්පු විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3.87.

කැබැල්ල : 39.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 78 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : කපරුරුකළ පඬි දෙකක් සහිත මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : ඊ. රාමසිංහ සහ ඊ. චේලාසුදම්, 139, බඩල් විවිධ, කොළඹ සහ නාසිනිය එච්. ටී. රාමචන්ද්‍රමයේ උරුමක්කාරයන්, නිතිඥ ඇස්. සේමනානන් බාරේ, 115, අලුත්කඩේ විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1.50.

කැබැල්ල : 40.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 74 දරණ ඉඩම.

විස්තරය : මුඩුබිම්

අයිතිකම් කියන්නා : සීමාසහිත තෙඬුවනානර් චේලාපාර්, මහමඩ පරිපාලන සමිතිය, අංක 98, ජිනිතුපිටිය විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.17

කැබැල්ල : 41.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 72 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහ කපරුරු කළ පඬියක් සහිත මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : සිව් පරිපාලන රෙජිස්ට්‍රාර් නඩරාජා, බජානා මද අලයමහි සාරකාරයින්.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1.93

කැබැල්ල : 42.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 68/1, 68/2 සහ 68/3, දරණ ඉඩම් හා ඒ 68 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : මුඩුබිම්

අයිතිකම් කියන්නා : ජයසූරිය ආරච්චිගේ ඇබ්බඩ් මැතිව් ද සේරම්, 206, කැන්ට් ජේෂ්ප් විවිධ, ග්‍රාන්ඩ්පාස්, කොළඹ, සහ ඇස්. ජයසිරිත් කල්දේරා මහත්මිය, 49, වෙස්ට් පෙදෙස, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3.04.

කැබැල්ල : 43.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 64/1 සිට 64/4 සහ 64/8 දරණ ඉඩම්.

විස්තරය : නිව්කොණ දෙස මුල්ලේ පිහිටි බිත්ති කැබැල්ලක් සහිත මුඩුබිම්

අයිතිකම් කියන්නා : ඇම්. එච්. ඇම්. සම්ප්‍රදිත්, 252, "මල්විච්", දකුණු ස්කිනර් පාර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3.27

කැබැල්ල : 44.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 60 දරණ ඉඩම සහ අංක 62 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : කපරුරුකළ මල්පාත්ති දෙකක් සහිත මුඩුබිම්

අයිතිකම් කියන්නා : කොළඹ ආච්. බ්‍රොෆ්ට්ස්, ආච්. බ්‍රොෆ්ට්ස් නිවස, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.78.

කැබැල්ල : 45.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 62 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : උග්‍ර සෙවිලිකර කපරුරු කරනලද ගොඩනැගිල්ලේ කොටස

අයිතිකම් කියන්නා : කොළඹ ආච්. බ්‍රොෆ්ට්ස්, ආච්. බ්‍රොෆ්ට්ස් නිවස, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.14.

කැබැල්ල : 46.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 58/5 සහ 58/6 දරණ ඉඩම් සහ ඒ 58 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : ශ්‍රී සිව්සුමනියා සමාගම කේම්බ්‍රි, (පාලක සාරකරු) ඊ. රාමසිංහ, බඩල් විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.86

කැබැල්ල : 47.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක ඒ 52, 52/1 සිට 52/3 දරණ ඉඩම්.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු කොටස සහිත මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : ඒ. ඇස්. ප්‍රනාන්දු, 63, බ්‍රාස්පවුන්ඩර් විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.89.

කැබැල්ල : 48.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 50, 50/1 සහ 50/2 දරණ ඉඩම්.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : ඇම්. ජේ. ඒ. ජේ. සී. කොරේරා, 11, මුනාන්දිරමගේ පාර, සෝන්ඩර්ස් පෙදෙස, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.78

කැබැල්ල : 49.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 46/1 සහ 46/2 දරණ ඉඩම්.

විස්තරය : මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : දේශ්වර ජී. වික්‍රමරාජා, ගොන්කොන් සහ ඇන්තනි බැංකු සමාගම, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.18

කැබැල්ල : 50.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 38/1, 38/2, 42/10, 42/11 සහ 44 දරණ ඉඩම්

විස්තරය : මුඩුබිම්

අයිතිකම් කියන්නා : ඊ. ජේ. ජී. කාසිචෙට්ටි, 232-234, 4වෙනි ගමන් විවිධ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 6.44

කැබැල්ල : 51.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 34/1 සහ 36 දරණ ඉඩම්.

විස්තරය : මුඩුබිම්

අයිතිකම් කියන්නා : සී. ඇස්. මුතුකුමාර, අභිනවපොල

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.31.

කැබැල්ල : 52.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිධ වර්ගවලින් අංක 30 සහ 32 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : කපරුරු කළ පඬි දෙකක් සහිත මුඩුබිම්.

අයිතිකම් කියන්නා : කමලාවතී මන්දිරම් ආචාර්ය සහ වඩ්ඩාවතී රාමසාමි ආචාර්ය මහත්මිය, 30, බ්‍රාස්පවුන්ඩර් විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1.77.

කැබැල්ල : 53.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 30 සහ 32 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : උඩු පෙම්පිළිකර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලේ කොටස සහ මායිම

අයිතිකම් කියන්නෝ : කම්ලාපි මන්දිරම් ආචාරි සහ වඩිවැඩි රාමසාමි ආචාරි මහත්මියන්, 30, බ්‍රාස්පවුන්ඩර් විවිඥ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 051.

කැබැල්ල : 54.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 28/45 දරණ ඉඩම හා අංක 28 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ඇන්. ඇම්. ඇන්. මුත්තසියා වෙට්ටියාර්, 266, හෙට්ටි විවිඥ, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 225.

කැබැල්ල : 56.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 24/1 දරණ ඉඩම සහ අංක 24/2 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ස්විටන් කොරේරා, 19, ග්‍රීන් පවුමාවත, කොටහේන.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 194.

කැබැල්ල : 57.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 24/2 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ස්විටන් කොරේරා, 19, ග්‍රීන් පවුමාවත, කොටහේන

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.19.

කැබැල්ල : 58.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 20/1 සහ 20/12 දරණ ඉඩම්.

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ඩී. ජේ. ජී. කාසිවෙට්ටි, 232-234, 4වෙනි හරස් විවිඥ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1.88.

කැබැල්ල : 59.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 16/1, 16/2, 16/17, 12/1 දරණ ඉඩම් හා අංක 12/2 දරණ ඉඩමේ කොටස්

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ : කේ. කදිරවෙලු මහත්මිය, දෙස්තර කේ, කදිරවෙලු බාරේ, ශ්‍රී රාම මන්දිරම්, මනිපෙයි

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 5.54

කැබැල්ල : 60.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 12/2 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ : කේ. කදිරවෙලු මහත්මිය, දෙස්තර කේ, කදිරවෙලු බාරේ, ශ්‍රී රාම මන්දිරම් මනිපෙයි

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.37

කැබැල්ල : 61.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 8/1, 8/2, 8/3 දරණ ඉඩම් හා අංක 8/4 සහ 8/16 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ස්විටන් කොරේරා, 19, ග්‍රීන් පවුමාවත, කොටහේන

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 3.07

කැබැල්ල : 62.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 8/4 සහ 8/16 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය : මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ස්විටන් කොරේරා, 19, ග්‍රීන් පවුමාවත, කොටහේන

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.35

කැබැල්ල : 63.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 4 දරණ ඉඩම් විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම.

අයිතිකම් කියන්නා : ඇස්. ත්‍යාගරාජා, කිංසි පාර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 7.86

කැබැල්ල : 64.

ඉඩමේ නම : බ්‍රාස්පවුන්ඩර් විවිඥේ වරිපනම් අංක 2 දරණ ඉඩම සහ ආදිවල් විවිඥේ අංක 41, 43, 45, 47, 49, 51 දරණ ඉඩම්.

විස්තරය : මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ : තාරායනපිල්ලෙයි වෙල්ලසියා සහ තාරායන පිල්ලෙයි පත්මනාදන්, පෙරුමාල් කෝවිලාඩි, යාපනය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 12.22

කැබැල්ල : 66.

ඉඩමේ නම : ආදුරුප්පු විදිඥේ වරිපනම් අංක 151/9 දරණ ඉඩමේ කොටස

විස්තර : මුඩුබිම

අයිතිකම් කියන්නා : ඇන්. සී. ඩී. බ්‍රිටෝ බබාපුල්ලේ, 177, වර්ධි පාර, කොළඹ, ඇබෝනි බලය ලත් දෙස්තර ඇන්. බ්‍රිටෝ බබාපුල්ලේ බාරේ, 177, වර්ධි පාර, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.81.

කැබැල්ල : 67.

ඉඩමේ නම : ආදිවල් විදිඥේ වරිපනම් අංක 55 දරණ ඉඩමේ කොටස.

විස්තර : මුඩුබිම.

අයිතිකම් කියන්නා : ඇන්. සී. ඩී. බ්‍රිටෝ බබාපුල්ලේ, 177, වර්ධි පාර, කොළඹ, ඇබෝනි බලය ලත් දෙස්තර ඇන්. බ්‍රිටෝ බබාපුල්ලේ බාරේ, 177, වර්ධි පාර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.73.

කැබැල්ල : 68.

ඉඩමේ නම : ආදුරුප්පු විදිඥේ වරිපනම් අංක 151/14 සහ 151/15 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර : මුඩුබිම.

අයිතිකම් කියන්නා : ඇන්. සී. ඩී. බ්‍රිටෝ බබාපුල්ලේ, 177, වර්ධි පාර, කොළඹ, ඇබෝනි බලය ලත් දෙස්තර ඇන්. බ්‍රිටෝ බබාපුල්ලේ බාරේ, 177, වර්ධි පාර, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.86

කැබැල්ල : 69.

ඉඩමේ නම : ආදිවල් විදිඥේ වරිපනම් අංක 53 දරණ ඉඩම හා අංක 55 දරණ ඉඩමේ කොටස, ආදුරුප්පු විදිඥේ වරිපනම් අංක 151/5 සිට 151/8 දරණ ඉඩම් හා අංක 151/9, 151/14 සහ 151/15 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර : කපරුරු කළ කාණුවක කොටස සහිත මුඩුබිම.

අයිතිකම් කියන්නා : ඇන්. සී. ඩී. බ්‍රිටෝ බබාපුල්ලේ, 177, වර්ධි පාර, කොළඹ, ඇබෝනි බලය ලත් දෙස්තර ඇන්. බ්‍රිටෝ බබාපුල්ලේ බාරේ, 177, වර්ධි පාර, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 14.35

කැබැල්ල : 70.

ඉඩමේ නම : ආදුරුප්පු විදිඥේ වරිපනම් අංක 155, 155/31, 155/32, 155/39 සිට 155/42, 157, 159, 161 දරණ ඉඩම් සහ 155/27 සිට 155/30 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර : මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ : ලෙඩ්වුමනන් වෙට්ටියාර් සුප්පසියා වෙට්ටියාර්, වඩුගනාදන් වෙට්ටියාර් සුප්පසියා වෙට්ටියාර්, වඩුගනාදන් වෙට්ටියාර් කුමාරප්පා වෙට්ටියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගනාදන් වෙට්ටියාර් බාරේ, 284, හෙට්ටි විදිඥ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 18.18

කැබැල්ල : 71

ඉඩමේ නම : ආදුරුප්පු විදිඥේ වරිපනම් අංක 155/27 සිට 155/30 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර : මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ : ලෙඩ්වුමනන් වෙට්ටියාර් සුප්පසියා වෙට්ටියාර්, වඩුගනාදන් වෙට්ටියාර් සුප්පසියා වෙට්ටියාර්, වඩුගනාදන් වෙට්ටියාර් කුමාරප්පා වෙට්ටියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගනාදන් වෙට්ටියාර් බාරේ, 284, හෙට්ටි විදිඥ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.10

කැබැල්ල : 72.

ඉඩමේ නම. ආදරුප්පු විදිගේ වරිපනම් අංක 155 දරණ ඉඩමේ කොටස.

විස්තර. යාබද ගොඩනැගිල්ලේ අතු සහ තේවිටු කඳුකුත් සහිත මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. ලෙව්වුමනන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් කුමාරප්පා වෙවරියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගනාදන් වෙවරියාර් බාපේ, 284, හෙට්ටි විදිය, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0 60

කැබැල්ල : 73.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 40 දරණ ඉඩම විස්තර. යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. ඇස්. ආර්. ආර්. ආර්. ආර්. ආර්. ආර්. 2/1, ඔස්ට්ටේලියා ගොඩනැගිල්ල, යෝක් විදිය, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 4.82.

කැබැල්ල : 74.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 38 දරණ ඉඩම

විස්තර. මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. ඇස්. පරුපතියම්මා මහත්මිය, තිත්තමේලි දකුණ, යාපනය, ඇගේ ඇවොනි බලය ලත් කේ, ත්‍යාගරාජා බාපේ, 266, කෙලින් විදිය, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 4.87.

කැබැල්ල : 75.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 36 දරණ ඉඩම සහ අංක 34 දරණ ඉඩමේ කොටස

විස්තර. මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. අලිබෝයි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, අක්බාර් අලි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, කාදර්බෝයි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, මොහමඩ් අලි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, අබාස්බෝයි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, 50, මේල්ල විදිය, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 5 71

කැබැල්ල : 75½.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 34 දරණ ඉඩමේ කොටස

විස්තර. කපරුරු කළු තාප්පයක් සහිත (ගල් අල්ලන ලද) මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. ජෝන් හෙන්රි පෙරේරා, 60, කුරුමේ වලම්බ, කුරුමේ විදිය, කොළඹ සහ ජේ. ඊඩින් ඔබේසේකර මහත්මිය, බොනල්ඩ් ඔබේසේකර බාපේ, රාජගිරිය ආරාමයේ ඇත්තවුන්, අලිබෝයි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, අක්බාර් අලි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, කාදර්බෝයි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, මොහමඩ් අලි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි, අබාස්බෝයි අබ්දුල් හුසේන් දවුද්බෝයි 50, මේල්ල විදිය, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0 10

කැබැල්ල : 76.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 30/1 සිට 30/6 දරණ ඉඩම හා අංක 32 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය. මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. කේ. කදිරවේලු මහත්මිය, දෙස්තර කේ කදිරවේලු බාපේ, ශ්‍රී රාම මන්දිරම්, මනිපේයි

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 6.52

කැබැල්ල : 77.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 26 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය. මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. නැයිගිය වී කර්තියේසුගේ උරුමක් කාරයන් වන සෙල්ලම් කර්තියේසු මහත්මිය, කර්තියේසු සන්තර පිල්ලේ කුමාරසාමි, කර්තියේසු සත්‍යාදන් සහ කර්තියේසු තබේසන්, "බාර්ත්ස් හෝල්", බාර්ත්ස් පෙදෙස, කුරුමුවත්ත

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 6.25

කැබැල්ල : 78.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 26 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය. මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. නැයිගිය වී කර්තියේසුගේ උරුමක් කාරයන් වන සෙල්ලම් කර්තියේසු මහත්මිය, කර්තියේසු සන්තර පිල්ලේ කුමාරසාමි, කර්තියේසු සත්‍යාදන් සහ කර්තියේසු තබේසන්, "බාර්ත්ස් හෝල්", බාර්ත්ස් පෙදෙස, කුරුමුවත්ත

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 10.76

කැබැල්ල : 79.

ඉඩමේ නම. මුස්පවුන්ඩර් විදිගේ වරිපනම් අංක 1/1 සිට 1/7 සහ 3 දරණ ඉඩම

විස්තරය. මුඩුබිම.

අයිතිකම් කියන්නෝ. අන්තෝනි සිත්ගරායන් ප්‍රනාන්දු, 63 මුස්පවුන්ඩර් විදිය, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 8 88

කැබැල්ල : 79½.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 11 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය. උළු සෙවිලිකර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලක (වැසිකිළිය) කොටස් සහ කපරුරු කළ පඩියක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. ඩබ්ලිව් බාලෙන්ද්‍ර මහත්මිය, "ලින්කන් හවුස්", වෝඩ් පෙදෙස, කොළඹ 7

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0.58

කැබැල්ල : 80.

ඉඩමේ නම. ආදිවල් විදිගේ වරිපනම් අංක 11 දරණ ඉඩමේ කොටස

විස්තරය. කපරුරු කළ බිත්තියක් සහ උළු සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලක (වැසිකිළිය), කොටස් සහ කපරුරු කළ පඩියක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. ඇන්. රත්නසබ්පති, 45, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ, ආරාමුල් කළ අය, ඩබ්ලිව් බාලෙන්ද්‍ර මහත්මිය, "ලින්කන් හවුස්", වෝඩ් පෙදෙස, කොළඹ 7

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0.65

කැබැල්ල : 80½.

ඉඩමේ නම. සෙක්කු විදිගේ වරිපනම් අංක 142 දරණ ඉඩම විස්තරය. සිමෙන්ති දමා කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ ඇස්බැස්ටෝ වහලයකින් ආවරණයවූ ගල් අල්ලන ලද ගෙබිම

අයිතිකම් කියන්නෝ. ඩබ්ලිව් බාලෙන්ද්‍ර මහත්මිය, "ලින්කන් හවුස්", වෝඩ් පෙදෙස, කොළඹ 7

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 1.74

කැබැල්ල : 81.

ඉඩමේ නම. සෙක්කු විදිගේ වරිපනම් අංක 138 දරණ ඉඩම

විස්තරය. තාප්ප බිත්තියකට උඩින්වූ යකඩ වැටක් සහ කපරුරු කළ පඩි 4ක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. ඇන්. රත්නසබ්පති, 45, රෝස්මිඩ් පෙදෙස, කොළඹ.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 7 28

කැබැල්ල : 82.

ඉඩමේ නම. ආදරුප්පු විදිගේ වරිපනම් අංක 93, 95, 97, 99, 99/1, 99/12, 99/12½, 99/14 දරණ ඉඩම සහ අංක 99/10 සහ 99/11 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය. මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. ලෙව්වුමනන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් කුමාරප්පා වෙවරියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගනාදන් වෙවරියාර් බාපේ, 284, හෙට්ටි විදිය, කොළඹ

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 14 49

කැබැල්ල : 83.

ඉඩමේ නම. ආදරුප්පු විදිගේ වරිපනම් අංක 99/10, 99/11 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය. යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ. ලෙව්වුමනන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් කුමාරප්පා වෙවරියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගනාදන් වෙවරියාර් බාපේ, 284, හෙට්ටි විදිය, කොළඹ

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 1 85

කැබැල්ල : 83½.

ඉඩමේ නම. ආදරුප්පු විදිගේ වරිපනම් අංක 99/10 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය. උළු සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලක (වැසිකිළිය)

අයිතිකම් කියන්නෝ. ලෙව්වුමනන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් සුප්පසියා වෙවරියාර්, වඩුගනාදන් වෙවරියාර් කුමාරප්පා වෙවරියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගනාදන් වෙවරියාර් බාපේ, 284, හෙට්ටි විදිය, කොළඹ

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0.34.

කැබ්ලේ : 84.

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 101, 103, 105, 107 දරණ ඉඩම් හා අංක 113 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා සුන්නන් බිත්තිල් අයි. බාවා. පී. බී. උම්බිවිට බාරේ, 175, බංගහල විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0 ප. 23 07

කැබ්ලේ : 85

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 113 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : යාබද ගොඩනැගිල්ලේ අතු සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා සුන්නන් බිත්තිල් අයි. බාවා. පී. බී. උම්බිවිට බාරේ, 175, බංගහල විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 136

කැබ්ලේ : 86.

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 99/6 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : වකරන් වැටක කොටසක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා ලෙඩ්වුමනන් වෙට්ටියාර් සුප්පයියා වෙට්ටියාර්, වඩුගොදාන් වෙට්ටියාර් සුප්පයියා වෙට්ටියාර් වඩුගොදාන් වෙට්ටියාර් කුමාරප්පා වෙට්ටියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගොදාන් වෙට්ටියාර් බාරේ, 284, හෙට්ටි විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0 53

කැබ්ලේ : 87

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 99/6 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : මුඩුබිම

අයිතිකම් කියන්නා ලෙඩ්වුමනන් වෙට්ටියාර් සුප්පයියා වෙට්ටියාර්, වඩුගොදාන් වෙට්ටියාර් සුප්පයියා වෙට්ටියාර් වඩුගොදාන් වෙට්ටියාර් කුමාරප්පා වෙට්ටියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගොදාන් වෙට්ටියාර් බාරේ, 284, හෙට්ටි විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0 18

කැබ්ලේ : 88.

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 99/6 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : මුඩුබිම

අයිතිකම් කියන්නා ලෙඩ්වුමනන් වෙට්ටියාර් සුප්පයියා වෙට්ටියාර්, වඩුගොදාන් වෙට්ටියාර් සුප්පයියා වෙට්ටියාර් වඩුගොදාන් වෙට්ටියාර් කුමාරප්පා වෙට්ටියාර්, කේ. ඇම්. ඇස්. පී. ඇල්. වඩුගොදාන් වෙට්ටියාර් බාරේ, 284, හෙට්ටි විවිධ, කොළඹ

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1 47

කැබ්ලේ : 89.

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 121/4 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : බිත්තියක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා ජෝන් හෙන්රි පෙරේරා, 60, "කුරුවේ වලව්ව", කුරුවේ විවිධ, කොළඹ සහ ජේ. ඊ. ඊ. බිත්තිල් බිත්තිල්, බොනල්ඩ් බිත්තිල් කර බාරේ, රාජගිරිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0 77

කැබ්ලේ : 90.

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 121/1, 121/2, 121/3, 121/5, 121/6, 121/7 දරණ ඉඩම් හා අංක 119 121/4, 121/8 හා 121/11 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය : මුඩුබිම.

අයිතිකම් කියන්නා ජෝන් හෙන්රි පෙරේරා, 60, "කුරුවේ වලව්ව", කුරුවේ විවිධ, කොළඹ සහ ජේ. ඊ. ඊ. බිත්තිල් බිත්තිල්, බොනල්ඩ් බිත්තිල් කර බාරේ, රාජගිරිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 14 41

කැබ්ලේ : 91

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 119 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : කපරා කළ බිත්තියක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා ජෝන් හෙන්රි පෙරේරා, 60, "කුරුවේ වලව්ව", කුරුවේ විවිධ, කොළඹ සහ ජේ. ඊ. ඊ. බිත්තිල් බිත්තිල්, බොනල්ඩ් බිත්තිල් කර බාරේ, රාජගිරිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0 10,

කැබ්ලේ : 92.

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 121/11 දරණ ඉඩමේ කොටස

විස්තරය : කපරා කළ බිත්තියක් සහිත මුඩුබිම

අයිතිකම් කියන්නා ජෝන් හෙන්රි පෙරේරා, 60, "කුරුවේ වලව්ව", කුරුවේ විවිධ, කොළඹ සහ ජේ. ඊ. ඊ. බිත්තිල් බිත්තිල්, බොනල්ඩ් බිත්තිල් කර බාරේ, රාජගිරිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0 ප. 0 36

කැබ්ලේ : 93

ඉඩමේ නම : ආදර්ශ ප්‍රවේශ වර්ෂයේ අංක 121/8 දරණ ඉඩමේ කොටස.

විස්තරය : කපරා කළ බිත්තියක් සහිත (ගල් අල්ලන ලද) මුඩුබිම.

අයිතිකම් කියන්නා ජෝන් හෙන්රි පෙරේරා, 60, "කුරුවේ වලව්ව", කුරුවේ විවිධ, කොළඹ සහ ජේ. ඊ. ඊ. බිත්තිල් බිත්තිල්, බොනල්ඩ් බිත්තිල් කර බාරේ, රාජගිරිය.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0 20

එකතුව : අ. 3, රු. 1, ප. 3 12.

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආශ්‍රිතව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩා බ්‍රලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදායම්පාලක නිලධාරීන්ගෙන් කොටසක්ගෙන් කුරුපනාවෙල වසමේ කුරුපනාවෙල නමැති ගමෙහි පිහිටි රජයානන්තරා නමැති ඉඩමෙන් අක්කර 178, රු. 28, විශාලත්වය ඇති කොටස, ඊට මායිම් :—

උතුරට : මාලස්සාවෙල සහ පාර.

නැගෙනහිරට : දුන්නේපොත කඳුර,

දකුණට : එම ඉඩමෙහිම ඉතුරු කොටස,

බස්නාහිරට : රොක්ලන්ඩ්වත්තට අයිති මාලස්සාවෙල නමැති ඉඩම

පී. බී. බ්‍රලන්තුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

සඳහන් කළයුතු අංකය : ජේ. 54 ඇල් 356 විට—ඇල්. ඊ. 367

වම් 1954 ක් වූ නොවැම්බර් මස 12 වැනි දින කොළඹදීය.

මගේ අංකය : ඇල්. ඊ. 3551.

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආශ්‍රිතව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ (සංශෝධන) පනතේ විධිවිධාන අනුව 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බණ්ඩා බ්‍රලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාලස්සාවෙල දිස්ත්‍රික්කයේ දකුණු මාලස්සාවෙල ඉඩල්පිටිය යන ගමෙහි පිහිටි හුන්තස්සිරිය වතුයායෙන් අක්කර 14 ක් පමණ වූ ඉඩම් ප්‍රමාණයක්, ඊට මායිම් :—

උතුරට : ඉඩල්පිටියේ ගම්මුත්තේ ඉඩම,

නැගෙනහිරට : හුන්තස්සිරියවත්ත (නේවත්ත),

දකුණට : වත්තේගම-ඇල්කඩුවේ ප්‍රසිඩ් පාර,

බස්නාහිරට : මහනුවර දිස්ත්‍රික්කයේ මායිම

පී. බී. බ්‍රලන්තුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : ජේ. 54 ඇල් 294 (විට).

වම් 1954 ක් වූ නොවැම්බර් මස 5 වැනි දින කොළඹදීය.

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මහජන කටයුත්තකට වුවමනාවී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම් 1954ප්‍රේ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණනේ අංක 39 අනුව, 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 වන කොටසේ 1 වන උප කොටස යටතේ ලබාගන්නා බව ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තැන්පත් පුංචි බණ්ඩා මුලත්තුලමේ වන මා විසින් මෙයින් දන්වනු ලැබේ

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ මට්ටක්කුලිය පල්ලිය පාරේ පිහිටි තක්සේරු අංක 129 දරණ 'ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 10.69 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. එම ඉඩමේම ඉතිරි කොටසක්;
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පාර;
 දකුණට. මට්ටක්කුලිය පල්ලිය පාර;
 බස්නාහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 10 දරණ ඉඩම

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ නාගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ පිහිටි මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 10 සහ 10 (1) දරණ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 6.61 පමණ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. එම ඉඩම්වල ඉතිරි කොටස්;
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පාරේ අංක 120 දරණ ඉඩම;
 දකුණට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම,
 බස්නාහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම 16(6) දරණ ඉඩම.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ පිහිටි මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 16(6) දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 7.88 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. එම ඉඩමේම ඉතිරි කොටස,
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 10 සහ 10(1) ඉඩම්,
 දකුණට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම,
 බස්නාහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 30 දරණ ඉඩම.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ පිහිටි මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 30 (1, 3 සහ 4) දරණ ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 7.09 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. එම ඉඩමේම ඉතිරි කොටස සහ සාවියා පවුම අංක 55/8;
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 16(6);
 දකුණට. එම ඉඩමේම ඉතිරි කොටස් සහ මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 30(6) දරණ ඉඩම;
 බස්නාහිරට. සාවියා පවුම අංක 56 දරණ ඉඩම.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ පිහිටි මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 30 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 12.80 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. මට්ටක්කුලිය පල්ලිය පාරේ තක්සේරු අංක 133(1) දරණ ඉඩම;
 දකුණට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 30/1, 30/3, 30/4 දරණ ඉඩම්;
 බස්නාහිරට. සාවියා පවුම තක්සේරු අංක 55 (6, 7 සහ 8) දරණ ඉඩම්;
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 16 (1 සිට 5) සහ 16(6) දරණ ඉඩම්

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ පිහිටි මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 16(6) සහ 16(1 සිට 5) දරණ ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 21.59 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 133/1,
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 10 සහ 10(1) දරණ ඉඩම්;
 දකුණට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 16(6) දරණ ඉඩමේ ඉතිරි කොටස;
 බස්නාහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 30 දරණ ඉඩම.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මෝදර කොට්ඨාශයේ පිහිටි මට්ටක්කුලිය පල්ලිය පවුම තක්සේරු අංක 10 සහ 10(1) දරණ ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 21.98 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. මට්ටක්කුලිය පල්ලිය පාරේ අංක 133 සහ 133(1) දරණ ඉඩම්,
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පාරේ අංක 129 දරණ ඉඩම,
 දකුණට. එම ඉඩම්වල ඉතිරි කොටස්,
 බස්නාහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 16(6) දරණ ඉඩම

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මට්ටක්කුලිය පල්ලිය පාරේ පිහිටි තක්සේරු අංක 129 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 29.49 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට. මට්ටක්කුලිය පල්ලිය පාරේ තක්සේරු අංක 133 දරණ ඉඩම;
 නැගෙනහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පාර,
 දකුණට. එම ඉඩමේම ඉතිරි කොටස;
 බස්නාහිරට. මට්ටක්කුලිය පල්ලිය පවුම අංක 10 දරණ ඉඩම

පි. බී. මුලත්තුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
 පේ 54 ඇල්ප් 170.

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 4 වන දින
 කොළඹදීය.

අංකය: ඇල්ප්/7654/පේ/විබවිලි/2517.

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ප්‍රේ අංක 39 දරණ සංශෝධිත පණනේ සංශෝධනය කරනු ලැබූ 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියල ගත්පත්තුවේ බස්නාහිර ඉහල විසිදෙකේ කෙරුලේ ඉබ්බාගමුව නම් ගමේ පිහිටි කදුබොඩ මාරාගහමුවත්ත නොහොත් උල්පොත්තුවත්ත සහ අම්බලමගාවත්ත නොහොත් මාරාගහමුවත්ත යන ඉඩම්වලින් පර්චස් 71 ක විශාලත්වයක් ඇති නො 1,172 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ පලමුවෙනි, අතිරේකයේ කැඩැලි නො 187 සහ 190 යයි මැන වසා තිස්තරව හැඳින්වන බිම් ප්‍රමාණය

පි. බී. මුලත්තුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
 අංකය පේ/විබවිලි/2517.

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 27 වැනි දින
 කොළඹදීය.

අංකය පේ 54 ඇල් 2107

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ප්‍රේ අංක 39 දරණ සංශෝධිත පණනේ විධිවිධාන යටතේ 1950සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ අවුඩත්තාව වසමේ නාගලා ගමේ පිහිටි දිවුල්ගහමුවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත යඳගත් මායිම්වල පිහිටි අක්කර 5, රු. 3, පර්චස් 31 ක් පමණ වූ බිම් ප්‍රමාණය —

උතුරට. තරනවැවේ දියගිලම (ජලාශයට යටවන කොටස),
 නැගෙනහිරට. ආණ්ඩුවේ මුකලාන හා දියගිලම;
 දකුණට. දිවුල්ගහමුව විහේන,
 බස්නාහිරට. කිහිප්ප-දිගම්පහේ අළුත්පාර

පි. බී. මුලත්තුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
 වම් 1954ක් වූ නොවැම්බර් මස 5 වැනි දින
 කොළඹදීය.

අංකය : ඇල් ඩී 4653

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාන්

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආශ්‍රිතව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාන් විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණ්ණාන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාන් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ හාට්ස්පත්තුවේ කුටුම්භක සියපත්තුවට අයත් තිත්තප්පල ගමෙහි පිහිටි වේරගොඩවලව්වේ වත්ත නමැති ඉඩමක් ඉඩම් කැබ්ලි 2ක් වූ ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 2 4ක් වූ ඉඩම් නොහොත් මූලික ප්ලාන් නො ඒ 1 997 ලොරි 2 සහ 3 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම්

පි බී බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

අංකය ෧෪/එච්/2516

එම් 1954ක් වූ නොවැම්බර් මස 5 වැනි දින කොළඹදීය

ඇල් ඒ 3427/෧෪/ඇල් ඒ 407/53.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාන්

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආශ්‍රිතව ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාන් විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණ්ණාන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාන් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මෙහි පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුලත පිහිටා තිබෙන හලාවත දිස්ත්‍රික්කය දකුණු පිටියේ කෝරළේ දෙමටපිටිය ගම්මුලාද නිගේ කොට්ඨාශයට අයත් ඉහල කවුනේරියේ පිහිටා තිබෙන අක්කර 3ක් ප්‍රමාණ ඉඩම් නිරු —

උතුරට ඉහල කවුනේරිය නිකුත් පාර;

නැගෙනහිරට පි ජෝන් ප්‍රනාන්දු, ඇම් මරියමදලේ නා සහ අනිත් අයවලුන්, ඒ ඇම් ඇස් අපොත්ත සහ ඒ මායිමේරි සහ අනිත් අයවලුන්ට අයිති ඉඩම්,

දකුණට ඉහල කවුනේරිය නිකුත් පාර,

බස්නාහිරට පි ජෝන් ප්‍රනාන්දු, ඒ ජෝන් ප්‍රනාන්දු සහ අනිත් අයවලුන්, පි ජෝන් ප්‍රනාන්දු සහ අනිත් අයවලුන් සහ ඒ මායිමේරි ප්‍රනාන්දු සහ අනිත් අයවලුන්ට අයිති ඉඩම්

පි බී බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

එම් 1954ක් වූ අප්‍රේල් මස 23වෙනි දින කොළඹදීය

අංකය නිව් 4156/෧෪/එච්/ඇල් ඒ 1899

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාන්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව එම් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් අත්පත් කර ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්ණාන් සංශෝධනය කළ පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ප්ලාන් නො ඒ 3,740 ගම්—ගෙවිටියම

කැබ්ලි ල: 1.

ඉඩමේ නම: ගොරකගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො 22/7 කොටසක්

විස්තරය: ඉඩම

අයිතිකම් කියන්නා: බබ්ලි. ඩී. මැනුවෙල් කොස්ත, 22/5, වැලිගම්පිටිය, ජාඇල.

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 0.37

කැබ්ලි ල: 2.

ඉඩමේ නම: ගොරකගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො 22/9 කොටසක්

විස්තරය: පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා ඇම් දෙත් පෝල් අප්පහාම්, 22/9, වැලිගම්පිටිය

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 5 81

කැබ්ලි ල: 3.

ඉඩමේ නම: ගොරකගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො 22/6 කොටසක්.

විස්තරය: පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා කේ. ඩී. ඒ. ජෝසප් මයිකල් පෙරේරා, 22/6, වැලිගම්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.03.

කැබ්ලි ල: 4

ඉඩමේ නම: ගොරකගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො. 22/10 කොටසක්

විස්තරය: පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා බබ්ලි. ඩී. මැනුවෙල් ජයතිලක එන්ගල් තිනා රොයල්, 22/10, වැලිගම්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.27

කැබ්ලි ල: 5.

ඉඩමේ නම: ගොරකගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො 22/5 කොටසක්.

විස්තරය: පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා: බබ්ලි. ඩී. මැනුවෙල් කොස්ත, 22/5, වැලිගම්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.52

කැබ්ලි ල: 6.

ඉඩමේ නම: අභිපාර.

විස්තරය: අභිපාර.

අයිතිකම් කියන්නා: රජය සහ කේ. ජෝසප් බැනඩක්ට් ප්‍රනාන්දු, 37, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාර, වැලිගම්පිටිය

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 0 35

කැබ්ලි ල: 7.

ඉඩමේ නම: දවටගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො 22/1න් කොටසක්

විස්තරය: පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා: කේ. ජෝසප් බැනඩක්ට් ප්‍රනාන්දු, 37, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාර, ජාඇල.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 19 64

කැබ්ලි ල: 8.

ඉඩමේ නම: අභිපාර

විස්තරය: අභිපාර

අයිතිකම් කියන්නා: රජය සහ කේ. ජෝසප් බැනඩක්ට් ප්‍රනාන්දු, 37, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාර, ජාඇල

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.29

කැබ්ලි ල: 9.

ඉඩමේ නම: දවටගහවත්ත, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාරේ පිහිටි වරිපණම් නො. 22 සහ 22/1න් කොටසක්

විස්තරය: පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා: කේ. ජෝසප් බැනඩක්ට් ප්‍රනාන්දු, 37, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාර, ජාඇල.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 13 26

කැබ්ලි ල: 10.

ඉඩමේ නම: අභිපාර

විස්තරය: අභිපාර

අයිතිකම් කියන්නා: රජය සහ කේ. ජෝසප් බැනඩක්ට් ප්‍රනාන්දු, 37, සැන්ට් ෆ්‍රැන්සිස් සේවියර් පාර, ජාඇල

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 1.91.

කැබැල්ල: 11.

ඉඩමේ නම: දවටගහවත්ත, සැන්ට් ඩියුක්ස් සේවියර් පාරේ පිහිටි වරප්පණම් නො 24න් කොටසක්.

විස්තරය: පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා: එම්. සිරිල් පොත්සේකා, "වර්ච්චි", වැද්දම්.

ප්‍රමාණය: අ 0, රු 0, ප 0.97.

කැබැල්ල: 12.

ඉඩමේ නම: දවටගහවත්ත, සැන්ට් ඩියුක්ස් සේවියර් පාරේ පිහිටි වරප්පණම් නො. 22න් කොටසක්

විස්තරය: පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා: සේ. ජේසප් බැනඩක්ට් ප්‍රනාන්දු, 37, සැන්ට් ඩියුක්ස් සේවියර් පාර, ජාලු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.74

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955න් ප්‍රනාන්දු මස 28 වැනි දින පූර්වගත 9.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1955න් ප්‍රනාන්දු මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බිබිලි. පත් මනාදන්,

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක් ප්‍රනාන්දු මස 20 වැනි දින
කොළඹ කවිචේරියේදීය.

අංකය: ඇල්.ඩී. 4661.

1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්ගම කොට්ඨාසයේ අම්බන්කෝරළේ කඩවල ගමෙහි පිහිටි (කොටසක) කැරොලිනා වතුයායට අයත් කඩවල කොට්ඨාසය නමැති ඉඩමෙන් කොටස් වන ප්‍රමාණයෙන් අක්කර 0, රු. 2, පර්චස් 31.6ක් වූ ඉඩම් කැබලි පොතොන් ඇප් ඩී ජලාන් නො 106හි අංක 1 දරණ අතිරේකයෙහි ලොරේ නො 52, 53, 54, සහ 55 යනුවෙන් විස්තර කරන ලද දෑට බිම්සහිත කැරොලිනා තේවතු සමාගම විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම්

ඒජන්තවරු: සීමාසහිත ලීම්මන් සහ සමාගම, තැ. පෙ. 83, කොළඹ

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955හි ප්‍රනාන්දු මස 18වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1955හි ප්‍රනාන්දු මස 11වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් ප්‍රනාන්දු මස 17 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය.

ඇල්.ඩී. 4700/ජේ/ඇල්.ජී/42/53

1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානන්තොට සහ මහනුවර කොට්ඨාසයේ ගහවට කෝරළේ මහනුවර නගර සභා සීමාව තුල මුල්ගම්පොල පිහිටි ලෝඩ් බ්ලේක්ස් බ්ලිස්ට්ස් වරප්පණම් නො. 39 දරණ ප්‍රිම් රොස්ට් වත්තෙන් රු. 8 පර්චස් 27.3ක් වූ මුල් ජලාන් නො. ඒ 2,184 ලොරි නො 1 යනුවෙන් හැඳින්වෙන කොටස.

අයිතිකම් කියන්නා: බම්බලපිටියේ, මිලනිරිය ඇවිත්විහි 22වේ පිහිටි සීමාසහිත ඇම්. ඊ කුරේ සහ සමාගමය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 ප්‍රනාන්දු මස 25වන දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1955 ප්‍රනාන්දු මස 18වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් ප්‍රනාන්දු මස 15 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය.

ඇල්.ඩී. 4718/ජේ/ඇල්.ජී/266/53.

1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්ගම කොට්ඨාසයේ අම්බන්කෝරළේ තිනියගල පිහිටි දියනිල්ලවත්තෙන් පාර්චස් 10.6ක් වූ ඇප් ඩී ජලාන් නො 108වේ තුන්වෙනි අතිරේකයේ ලොරි නො 114 යනුවෙන් හැඳින්වෙන කොටස.

අයිතිකම් කියන්නා: නිනියගමෙන් තිනියගල පදිංචි ඩී ඇස්. වැලිකල, ඩී. සී වැලිකල, ඩී ඇම් වැලිකල, ඩී ටී වැලිකල, ඩී ලියාවති වැලිකල, ඩී. වන්දුසේන වැලිකල, ඩී. සිලාවති වැලිකල, ඩී සේමාවති වැලිකල, යු. බිබිලි. උක්කුමැණිකා

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 ප්‍රනාන්දු මස 18වන දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද 1955 ප්‍රනාන්දු මස 11වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් ප්‍රනාන්දු මස 15 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය.

සම්බන්ධ අංකය : ඇල්. පී. ඒ. 62.

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණසා
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණසා
 7 වැනි වගන්තිය යටතේ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණසා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම අහංගම් ගම්කාරයා සහ ව මගින් සොයාගත් බිමක් හැදීම සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියමේ නම්වරය ඒ 1,221 ගම්—අහංගම් නැගෙනහිර.

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : ජාතිකවෛද්‍යාගාරය

විස්තරය : පොල් ඉඩමෙහි අවුරුදු 40ක් වූ පොල්ගස් 188ක්ද, අවුරුදු 15ක් වූ පොල්ගස් 8ක්ද, බැමිමෙන් බිඳිනලද තාප්පයක්ද, බැමිමෙන් බිඳිනලද සොහොනක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : ගම්පහ සිංහතිරි ස්ටෝර්ස් හි පී. ජී. ප්‍රන්තිසි සිල්වා.

ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප. 269.

එකතුව : අ. 1, රු. 0, ප. 269.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක් වූ ජනවාරි මස 7වන දින පෙරවරු 10ට හාල්ලේ කවිවෙරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ

තවද වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගසන්න බැවු හැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිපතක් දැනුම් දිය යුතුයි.

සී. වික්වාසම්,

ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 19 වැනි දින

හාල්ලේ කවිවෙරියේදීය

සම්බන්ධ අංකය : ඇල්. පී. ඒ. 74.

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණසා
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණසා
 7 වැනි වගන්තිය යටතේ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපණ්ණසා සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණසා 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම වල්ඇලඅමුන හැදීම සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අවසාන ගම් සිතියම 589, අතිරේක නො. 3 ගම්—අමුගොඩ

කැබැල්ල : 299.

ඉඩමේ නම : ඉමුල්පිටිකන්ද.

විස්තරය : රබර් ඉඩමෙහි අවුරුදු 25ක් වූ රබර් ගස් 4ක්ද අවුරුදු 15ක් වූ පුවක් ගස් 11ක් ද සොරොවිවක කොටසක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 42 (ට ජලාන 231,176) සහ 156ක් කොටස්, පිරිගල හිමොට්ටොල්ලේ කදිරප්පුලි රදගේ හොන්දිය, සොරොවිව වාරිමායි දෙපාර්තමේන්තුව සතුය.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 75.

කැබැල්ල : 300.

ඉඩමේ නම : වැලිකුඳුර.

විස්තරය : වේල්ල සහ කුඹුර, අමුනක සහ සොරොවිවක කොටස් තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 156 සහ 47 (ට ජලාන 144,041) අමුගොඩ සී ඩී ඒ ඇස් ජයවර්ධන සහ කේ. ඇස් අනේනිස්, වේල්ල අමුන සහ සොරොවිව වාරිමායි දෙපාර්තමේන්තුව සතුය. (වේල්ල පර්චස් 378, කුඹුර පර්චස් 27.)

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 05.

කැබැල්ල : 301.

ඉඩමේ නම : තලන්කුඹුර.

විස්තරය : වේල්ල සහ කුඹුර. සොරොවිවක සහ අමුනක කොටසක් තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 106 (ට ජලාන 144,042) අමුගොඩ කොටස් පටබැඳිමුල්ලේ එච් ඇස් සිමන් ප්‍රනාන්දු වේල්ල, සොරොවිව සහ අමුන වාරිමායි දෙපාර්තමේන්තුව සතුය. (වේල්ල ප. 211, කුඹුර ප. 3)

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 241

කැබැල්ල : 302.

ඉඩමේ නම : තලන්කුඹුර

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියන්නා : කැබලි 106 (ට ජලාන 14,402) කොටසක්, අමුගොඩ පටබැඳිමුල්ලේ එච් ඇස් සිමන් ප්‍රනාන්දු

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 11

කැබැල්ල : 303.

ඉඩමේ නම : පාලුගෙදරවත්ත.

විස්තරය : රබර් රබර් සහ තේ, අවුරුදු 15-25 වූ රබර් ගස් 27ක්ද අවුරුදු 6 වූ තේ පළතුරු 6ක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 105 සහ 106 (ට ජලාන 144,012) කොටස්, අමුගොඩ ආර් එම් පින්ආරිස්

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 149

කැබැල්ල : 304.

ඉඩමේ නම : මරුදෙකුඹුර

විස්තරය : කුඹුර.

අයිතිකම් කියන්නා : කැබලි 31 සහ 106 (ට ජලාන 144,042) කොටස්, අමුගොඩ පටබැඳිමුල්ලේ සිබල් සිල්වා, අමුගොඩ හේවනකුරු සමාරිස්.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 262

කැබැල්ල : 305.

ඉඩමේ නම : කුක්කිනියොඩවත්ත.

විස්තරය : ඉඩමෙහි අවුරුදු 20 වූ රබර් ගස් 4ක්ද අවුරුදු 20 වූ පුවක් ගස් 4ක්ද අවුරුදු 20 වූ ඉමුල් ගසක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 31 සහ 104 කොටස්, අමුගොඩ එච්. ඇස් හෝමස් ප්‍රනාන්දු.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 61.

කැබැල්ල : 306.

ඉඩමේ නම : මරුදෙකුඹුර.

විස්තරය : කුඹුර සහ ඔව්ට.

අයිතිකම් කියන්නා : කැබලි 31, අමුගොඩ පටබැඳිමුල්ලේ සිබල් සිල්වා සහ අමුගොඩ හේවනකුරු සමාරිස්

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 16.

කැබැල්ල : 307.

ඉඩමේ නම : මරුදෙකුඹුර

විස්තරය : ඉඩමෙහි අවුරුදු 15ක් වූ දෙල්ගස් 4ක්ද අවුරුදු 10 වූ පොල්ගසක්ද අවුරුදු 5 වූ පුවක්ගස් 4ක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 31, අමුගොඩ හේවනකුරු ජේඩ්.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 31

කැබැල්ල : 308.

ඉඩමේ නම : මරුදෙකුඹුර.

විස්තරය : දෙකිය

අයිතිකම් කියන්නා : අමුගොඩ පටබැඳිමුල්ලේ සිබල් සිල්වා, අමුගොඩ හේවනකුරු සමාරිස් සහ අනෙක් අය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 38.

කැබැල්ල : 309.

ඉඩමේ නම : මරුදෙකුඹුර.

විස්තරය : රබර් ඉඩමෙහි අවුරුදු 10 වූ රබර් ගස් 33ක්ද අවුරුදු 10 වූ කොස්ගස් 3ක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා : කැබලි 31 කොටසක්, අමුගොඩ හේවනකුරු ලියන්ටො

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 68.

එකතුව : අ. 1, රු. 0, ප. 0.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955න් ප්‍රකාශිත මස 12 වැනි දින පෙරවර 11 ට පිටතට ගම්මුදාදානි මහතාගේ කාසියලයේදී මා සම්මුඛව යුතුයි.

තවද වම් 1955න් ප්‍රකාශිත මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටන් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

සී. වික්‍රමසේන,
ගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954න් ප්‍රකාශිත මස 16 වැනි දින
ගාල්ලේ කම්මෙරියේදීය.

මේ සම්බන්ධව එවන සැම ලියවිලිලකම පහත දක්වන අංකය ලියා එවනු.

අංකය. ජේ/3/1276/ඇල්ඩ් 7290

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැනුම්දිය යුතුයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය වූ 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

උපලෙඛනය

නො. 293 දරණ ගම්බද අවසාන සිතියමේ නො. 16 දරණ අතිරේකය ගම—කහවත්ත (කොටසක්)

කැබැල්ල: 233.

ඉඩමේ නම: මැදකොරවු නොහොත් හෙදහෙදරවත්ත, තක්සේරු නො. 72/10, නො. 6 කොටසකය.

විස්තර: අවුරුදු 25ක් වූ පොල්ගස් 49ක්ද, අවුරුදු 10ක් වූ පොල් ගස් 3ක්ද, අවුරුදු 10-50ක් වූ කොස් ගස් 6ක්ද, අවුරුදු 5ක් වූ දෙහි ගස් 11කින් සහ දෙවම් ගස් 14කින්ද, අවුරුදු 10ක් වූ බෙලි ගස් 7ක්ද, කපු ගස් 8ක්ද, දිවුල් ගස් 5ක්ද, සියඹලා ගසකින් සහ දෙල් ගසකින්ද, අවුරුදු 20ක් වූ අඹ ගස් 4කින් සහ කිතුල් ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ පිම්බු ගස් 2කින් සහ දෙලුම් ගස් 4කින්ද සහ උඩු පෙවිලි කරපු මැටි ගෙයකින්ද, මැටිගෙයක් සාදන ලද වැසිකිළියකින්ද සහ පොල් අතු මඩුවකින්ද යුක්ත වේ.

අයිතිකම් කියන්නෝ: ලැන්ට්ස් සිල්වා වික්‍රමනායක, මිප්ප්වත්ත, බෙලිඅත්ත; වල්ගම කොඩිතුට්තයන් කිරිගාමි සහ වැල්ලියනගේ බබාහාමි, කහවත්ත, බෙලිඅත්ත සහ ජුලිපිටියේ බම්මරක්කින හිසුන්, හල්ලවැව පන්සල, බෙලිඅත්ත.

ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 379

කැබැල්ල: 235.

ඉඩමේ නම: මැදකොරවු නොහොත් හෙදහෙදරවත්ත, තක්සේරු නො. 68/1, නො. 6, කොටසකය.

විස්තර: අවුරුදු 40ක් වූ පොල්ගස් 3කින් සහ අවුරුදු 2ක් වූ දෙහි පැල 3කින්ද යුක්ත වේ.

අයිතිකම් කියන්නෝ: ලැන්ට්ස් සිල්වා වික්‍රමනායක, මිප්ප්වත්ත, බෙලිඅත්ත සහ වල්ගම කොඩිතුට්තයන් සාමෙල් අප්පු, කහවත්ත, බෙලිඅත්ත.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 13.

කැබැල්ල: 236.

ඉඩමේ නම: මැදකොරවු නොහොත් හෙදහෙදරවත්ත, තක්සේරු නො. 68/1, නො. 6, කොටසකය.

විස්තර: අවුරුදු 40ක් වූ පොල්ගස් 3කින් සහ කෙසෙල් පළුර වලින් යුක්ත වේ.

අයිතිකම් කියන්නෝ: ලැන්ට්ස් සිල්වා වික්‍රමනායක, මිප්ප්වත්ත, බෙලිඅත්ත සහ වල්ගම කොඩිතුට්තයන් සාමෙල් අප්පු, කහවත්ත, බෙලිඅත්ත.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 6.4.

කැබැල්ල: 238.

ඉඩමේ නම: මැදකොරවු නොහොත් හෙදහෙදරවත්ත, තක්සේරු නො. 68/1, නො. 6 කොටසකය.

විස්තර: අවුරුදු 10-20ක් වූ පොල්ගස් 22කින්ද, අවුරුදු 30ක් වූ කොස්ගස් 3කින්ද, අවුරුදු 15ක් වූ දෙහි ගස් 2කින්ද, වැසිකිළි 2කින්ද, ස්කෝල ගොඩනැගිල්ලකින් සහ ලිඳකින්ද යුක්ත වේ.

අයිතිකම් කියන්නා: වරකන්ගොඩ පඤ්ඤානිසස් හිසුන්, ප්‍රඥාසාර පිරිවෙත වරකන්ගොඩ, බෙලිඅත්ත (මෙහි තිබෙන ගොඩ නැගිලි බෙලිඅත්තේ වැසියන් විසින් සාදන ලදී)

ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 95

කැබැල්ල: 239.

ඉඩමේ නම: හෙදහෙදරවත්ත, තක්සේරු නො. 107/6, සහ 107/7, නො. 6 කොටසකය.

විස්තර: අවුරුදු 40ක් වූ පොල් ගසකින් සහ ඉඳුල් ගසකින් සහ උළු පෙවිලි කරන ලද ස්කෝල ගොඩනැගිල්ලකින්ද යුක්ත වේ.

අයිතිකම් කියන්නා: ලැන්ට්ස් සිල්වා වික්‍රමනායක, මිප්ප්වත්ත, බෙලිඅත්ත (මෙහි තිබෙන ගොඩනැගිල්ලෙන් කොටසක් බෙලිඅත්තේ මහජනයා විසින් සාදන ලදී)

ප්‍රමාණය: අ. 0, රු. 3, ප. 29

කැබැල්ල: 231.

ඉඩමේ නම: හෙදරවත්ත—මුඩුකැබැල්ල, තක්සේරු නො. 107/6 සහ 107/7, නො. 6 කොටසකය.

විස්තර: අවුරුදු 8-15ක් වූ පොල්ගස් 206ක්ද, අවුරුදු 15-30ක් වූ කොස්ගස් 16ක්ද, අවුරුදු 10ක් වූ කිතුල් ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වූ දෙවම් ගස් 27ක්ද, අවුරුදු 10ක් වූ දෙහිගස් 6ක්ද, අවුරුදු 20ක් වූ තෝක්ක ගස් 3ක්ද, අඹගස් 3කින් සහ කොන් ගසකින්ද, අවුරුදු 5ක් වූ කපුගස් 4ක්ද, අවුරුදු 10ක් වූ බෙලි ගස් 2කින්ද යුක්තයි.

අයිතිකම් කියන්නා: ලැන්ට්ස් සිල්වා වික්‍රමනායක, මිප්ප්වත්ත බෙලිඅත්ත

ප්‍රමාණය: අ. 2, රු. 1, ප. 31

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955න් ප්‍රකාශිත මස 26වෙනි දින පෙරවර 9 ට තාගල්ලේ සංචාරක බංග්ලාවේදී මා සම්මුඛව යුතුයි.

තවද වම් 1955න් ප්‍රකාශිත මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටන් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

මේ සම්බන්ධව අයිතිවාසිකම් දක්වන ඔප්පු හා සැම ලියවිලිලකම විභාගය පවත්වන සාහසයේදී නියමිත වේලාවට මට පෙන්විය යුතුයි නියම දිනට ප්‍රථම හෝ ඊට ප්‍රථමයෙන් තමන්ගේ අයිතිවාසිකම් නොදක්වා හරින අයවලුන්ගේ එකී අයිතිවාසිකම් ගැන විභාගයක් පැවැත්වෙන දිනයේදී සලකා බැලීමට අයිතියක් නොලැබෙන බව වටහා ගත යුතුයි.

ජේ ජේ රාජනායකම්,
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954න් ප්‍රකාශිත මස 19 වැනි දින
හම්බන්තොට කම්මෙරියේදීය.

අංකය. ඇල්ඩ් 3081—ජේ/3/2133

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැනුම්දිය යුතුයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ අනුකරන ලද පණත යටතේ 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි බී/පි මහකලපුව නගරේ ආණ්ඩුවේ සිංහල පාසැලට

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුලික ප්ලාන් නො. ඒ 999 ගම—මහකලපුව නගර සභාව මායිම් වූ පිහිටි උප්පෝබෙඩිවෙහි 7, කෝඩිඉනෙයි

කැබැල්ල: 1

ඉඩමේ නම: පාලාතුටලු, උප්පෝබෙඩි වෙහි 7, වරිපනම් නො. 1 දරණ ඉඩම

විස්තරය: අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව
ප්‍රමාණය අ 0, රු 0, ප 34.83

කැබැල්ල: 2

ඉඩමේ නම පාලාතුටුවල, උප්පෝබෙයි වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත.

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ 0 රු 0, ප 31.65

කැබැල්ල: 3.

ඉඩමේ නම පාලාතුටුවල, උප්පෝබෙයි වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම.

විස්තරය අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ 0 රු 0, ප 170

කැබැල්ල: 4.

ඉඩමේ නම පාලාතුටුවල, උප්පෝබෙයි වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත.

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8.16

කැබැල්ල: 5.

ඉඩමේ නම පාලාතුටුවල, උප්පෝබෙයි වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව.

ප්‍රමාණය අ 0, රු 2, ප 0.98

කැබැල්ල: 6.

ඉඩමේ නම පාලාතුටුවල, උප්පෝබෙයි වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ. 0, රු 1, ප 9.83.

කැබැල්ල: 7.

ඉඩමේ නම කාන්වෝරෙයිබ්වල, උප්පෝබෙයි, වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය අවුරුදු 30ට වඩා වයස ඇති පොල්වත්ත හා තාවකාලික පොල්අතු පැලක්.

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ 1, රු 3, ප 12.09

කැබැල්ල: 8.

ඉඩමේ නම කාන්වෝරෙයිබ්වල, උප්පෝබෙයි, වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය ගස් නොමැති පොල්වත්ත හා බැම්මෙන් බැඳුණු පාලු පිටුක

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8.17

කැබැල්ල: 11.

ඉඩමේ නම කාන්වෝරෙයිබ්වල, උප්පෝබෙයි, වෝඩ් 7, වරිපනම් නො 3 දරණ ඉඩම.

විස්තරය ගස් නොමැති පොල්වත්ත

අයිතිකම් කියන්නා කේ. සන්තියාපිල්ලේ, සැන්තුවල් රෝඩ්, මඩකලපුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8.41.

කැබැල්ල: 12.

ඉඩමේ නම කාන්වෝරෙයිබ්වල, උප්පෝබෙයි, වෝඩ් 7, වරිපනම් නො 1 දරණ ඉඩම

විස්තරය ගස් නොමැති පොල්වත්ත.

අයිතිකම් කියන්නා වැලිගමගේ සර්නේලිස් ද සිල්වා, බාර් රෝඩ්, මඩකලපුව.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.81

එකතුව අ. 3, රු. 0, ප. 37.66.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක් වූ ජනවාරි 3 මස 25වෙනි දින පෙරවරු 10ට මඩකලපුව කම්මේරියේදී මා සම්මුඛව යුතුයි.

තවද වම් 1955ක් වූ ජනවාරි මස 15වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි.

ඇම්. සිව්නාදන්,
මඩකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 18 වැනි දින
මඩකලපුව කම්මේරියේදීය

අංකය පේ/ඇල් ඇල් බී 692/53—ඇල් ඇම්. 5541

1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් අංක 4 දරණ ඡේදයෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි ඡේදය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට රජය අදහස් කරන බැව් 1954වේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් අංක 4 දරණ ඡේදයේ අංක 1 දරණ උප ඡේදයෙන් සංශෝධිතවූ 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වැනි ඡේදය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒලානේ අංකය ඒ 797 ගම්—ගල්පාත

බිම් කවරය: 1.

ඉඩමේ නම ඉහලකුඹුරේ මැද කැල්ල

විස්තර අවුරුදු 30කට වඩා වයස වූ පොල් ගසක්ද අවුරුදු 7 බැගින් වයස්වූ පොල්ගස් 3ක්ද අවුරුදු 7 බැගින් වූ පුවක් ගස් 16ක්ද වාරිමාගියක කොටසක්ද ඇති වත්ත

අයිතිකම් කියන්නා රුවන්වැල්ලේ ගල්පාත පදිංචි අගස්පති රැන්කාගාලගේ කිරිබණ්ඩා, අගස්පතිරැන්කාගාලගේ පොඩි සිසිල්සෝ, අගස්පතිරැන්කාගාලගේ ගුනවඩින, අගස්පතිරැන්කාගාලගේ පුංචිරාල, අගස්පතිරැන්කාගාලගේ ගුනවඩින, කුරුමිටි ආරච්චි ලාගේ පිටර් අල්ප්‍රසාම්, රුපිලගේ ඩිංගිරිමැණිකේ සහ ගමරාලලාගේ ජේන්තෝනා.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6.

එකතුව අ. 0, රු. 0, ප. 6.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955 පෙබරවාරි මස 7වෙනි දින පූර්වහාන 9ට රුවන්වැල්ලේ සංචාරක කාර්යාලයේදී මා සම්මුඛව වියයුතුයි.

තවද වම් 1955ක් වූ ජනවාරි මස 31වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිකම්වල සහායෙන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි.

ඇම්. ජී. ඩී. ඩී. බිබ්ලි. සමරසිංහ,
කැගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 15වෙනි දින
කැගල්ල කම්මේරියේදීය.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. ඩී—බී 49/50

අංකය. ඇල්. ඩී 4807/ඇල්. ඩී 49—පේ 54 ඇල්. 396.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුයි) 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 22වෙනි දින
කොළඹදිය.

උපලෙඛනය

මුල් ප්ලාන් නො ඒ 2,147 ගම්—පල්ලේගම

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත.

විස්තරය: අවුරුදු 60ක් පමණකු තේද වකරන් සහිත මැටියෙන් සෑදු ගෙයක්ද මැටියෙන් සෑදු ගෙයක්ද වකරන් සහිත මැටියෙන් සෑදු ගෙයක කොටසක්ද දියනලයක්ද ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා: ඒ ටී. මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 10, රු. 0, ප. 34

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත.

විස්තරය: අවුරුදු 60ක් පමණකු තේද, එහි ඇති දියනලයක්ද ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා: ඒ ටී. මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 3.

කැබැල්ල: 3.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත.

විස්තරය: අවුරුදු 60ක් පමණකු තේද වකරන් සහිත මැටියෙන් සෑදු ගෙයක කොටසක්ද දියනලයක්ද ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා: ඒ ටී. මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 0, රු. 2, ප. 13.

කැබැල්ල: 4.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත.

විස්තරය: අවුරුදු 60ක් පමණකු තේද දියනලයක්ද ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා: ඒ ටී. මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 32.

කැබැල්ල: 5.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත

විස්තරය: අවුරුදු 60ක් පමණකු තේ ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා: ඒ ටී. මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 0, රු. 2, ප. 14.

කැබැල්ල: 6.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත

විස්තරය: අවුරුදු 60ක් පමණකු තේ ඇති ඉඩම.

අයිතිකම් කියන්නා: ඒ ටී. මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත, නාවලපිටිය

ප්‍රමාණය: අ. 1, රු. 0, ප. 10.

එකතුව: අ. 12, රු. 2, ප. 26.

ඇල්. ඩී—බී 49/50

අංකය ඇල්. ඩී 4410—පේ 54 ඇල්. 4017 ඇල්. ඇල්/ඒ 5752.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබා ගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුයි) 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 3 වැනි දින
කොළඹදිය

උපලෙඛනය

අංක 288 සහ 477 දරණ ඇප්. ඩී. ප්ලාන්වලට ඒකාබද්ධ කරන ලද අංක 1 දරණ අතිරේක ප්ලානය ගම්—වතුකරගොඩ (කොටසක්) සහ ඇල්ලෙපොල

කැබැල්ල: 363.

ඉඩමේ නම: බලන්ගොඩහෙලේගේ නොහොත් තරම්කැටිය වත්ත.

විස්තරය: තේ වගාව, එක කොස් ගසක්ද ඇතුළත් වේ.

අයිතිවාසිකම් කියන්නා: කේ. ඇම්. මොහමඩ්, 236, කෙලින්විදිය, බලන්ගොඩ.

ප්‍රමාණය: අ. 1, රු. 1, ප. 3.

කැබැල්ල: 195.

ඉඩමේ නම: බලන්ගොඩහෙලේගේ නොහොත් තරම්කැටිය වත්ත

විස්තරය: තේ වගාව.

අයිතිවාසිකම් කියන්නා: කේ. ඇම්. මොහමඩ්, 236, කෙලින්විදිය, බලන්ගොඩ.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 7.5.

කැබැල්ල: 196.

ඉඩමේ නම: බලන්ගොඩහෙලේගේ නොහොත් තරම්කැටිය වත්ත.

විස්තරය: තේ වගාව

අයිතිවාසිකම් කියන්නා: කේ. ඇම්. මොහමඩ්, 236, කෙලින්විදිය, බලන්ගොඩ.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 2.

එකතුව: අ. 1, රු. 1, ප. 12.5.

ඇල් ඩී—ඩී 49/50

ඇල් ඩී 4806/ඇල් ආර් ඩී/එම් ඇල් 49 ඒ ජේ 54 ඇල් 395

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධන වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කර ගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී ඩී මුලත්තුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ ඔක්තෝබර් මස 22 වැනි දින
කොළඹදීය.

උපලෙඛනය

මුල් ජලානේ නො ඒ 2,145. ගම—පල්ලේගම

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත

විස්තරය: අවුරුදු 60 ක් පමණ වූ හේ

අයිතිකම් කියන්නා: ඒ ඩී. මුක්කපිල්ලේ, හපුගස්තැන්නවත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 10, රු. 3, ප. 20.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: හපුගස්තැන්නවත්ත

විස්තරය: අවුරුදු 60 ක් පමණ වූ හේ

අයිතිකම් කියන්නා: ඒ ඩී. මුක්කපිල්ලේ, හපුගස්තැන්නවත්ත, නාවලපිටිය.

ප්‍රමාණය: අ. 1, රු. 0, ප. 17

එකතුව: අ. 11, රු. 3, ප. 37.

ඇල් ඩී—ඩී 49/50

අංකය: ඇල් ඒ/ඇල් ආර් ඩී/54/98/ඇල් ආර් ඩී/එම් ඇල් 4547/ජේ 54 ඇල් 286

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධන වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1954 ජේ අංක 39 දරණ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරනු ලැබූ 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලත්තුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ අගෝස්තු මස 11 වෙනි දින
කොළඹදීය

උපලෙඛනය

නො. 1,683 දරණ අවසාන ගම් සැලැස්මේ 2 වෙනි අතිරේකය
ගම—ටෙකව

කැබැල්ල: 144.

ඉඩමේ නම: කෝන්ගහමුලවත්ත සහ කෝන්ගහහේත.

විස්තරය: පොල්වත්ත

අයිතිකම් කියන්නා: හෙට්ටිපොල ටෙකව වත්තේ එම්. ඇස් එදිරිසුරිය

ප්‍රමාණය: අ. 6, රු. 2, ප. 15.

කැබැල්ල: 145.

ඉඩමේ නම: කෝන්ගහමුලවත්ත සහ කෝන්ගහහේත

විස්තරය: පොල්වත්ත, අවුරුදු 10-15 දක්වා වයස ඇති පොල් ගස් 24 ක් ද අවුරුදු 8 ක පොල් ගස් 7 ක් ද වේ.

අයිතිකම් කියන්නා: හෙට්ටිපොල ටෙකව වත්තේ එම්. ඇස් එදිරිසුරිය.

ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 29.

එකතුව: අ. 7, රු. 0, ප. 4.

ඇල් ඩී—ඩී 49/50

අංකය: ජේ 54 ඇල් 369/ඇල් ආර් ඩී/එම් ඇල් 5560/ඇල් ආර් ඩී 5554.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධන වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධන වූ 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී ඩී මුලත්තුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954 ක් වූ ඔක්තෝබර් මස 9 වෙනි දින
කොළඹදීය.

උපලෙඛනය

නො. 115 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 3 දරණ අතිරේකය
ගම—ඇත්තාවල

කැබැල්ල: 388.

ඉඩමේ නම: හේනරාල්ලගොන්නගොල්ලේහේත හෙවත් හේන රාල්ලගේ උණගොල්ලේහේත

විස්තරය: අවුරුදු 30 ක් වයස් වූ රබර්

අයිතිකම් කියන්නා: වරකාපොල, ඇත්තාවල, උණගොල්ලහේත වත්තේ පදිංචි ඇම්. අයි. ඇම්. යුසූප්

ප්‍රමාණය: අ. 6, රු. 3, ප. 9

කැබැල්ල: 390.

ඉඩමේ නම: හේනරාල්ලගොන්නගොල්ලේහේත හෙවත් හේන රාල්ලගේ උණගොල්ලේහේත.

විස්තරය: අවුරුදු 30 ක් වයස් වූ රබර්

අයිතිකම් කියන්නා: වරකාපොල, ඇත්තාවල, උණගොල්ලහේත වත්තේ පදිංචි ඇම්. අයි. ඇම්. යුසූප්.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 2

එකතුව: අ. 6, රු. 3, ප. 11.

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්‍යෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍ය

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යෙන් කටයුතු සඳහා ලබාගත යුතුයයි, ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍යෙන් 62වෙනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යෙන් 5 (1) වගන්තිය සමඟ කියවා තේරුම් ගත යුතු වූ) 1954 නො. 39 දරණ ඉඩම් ලබාගන්නා පණත අනුකූල කරන පණත ප්‍රකාරයට 1950 අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණ්‍යෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී පණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ දුටු බණ්ඩා මුලත්තුලමේ නාමි මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

ඇමතිතුමාගේ නො. ප්‍රේ. 54 ඇල් 403

ඉඩම් කොමසාරිස්තුමාගේ නො. ඇල් අර්ඪ/එපිඇල් 3433

මහකලපුව කළුමැදියේ නො. ඇල් බී 3494

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 26වෙනි දින කොළඹදීය.

උපලෙඛනය

ජ්‍යෙෂ්ඨ නො. එ 1,142 ගම—කොම්මාතුරෙයි

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. මේඩිබුවේලිකුලම්.

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා. කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය අ. 9, රූ. 0, ප. 3

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මේඩිබුවේලිකුලම්

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා. කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය අ. 2, රූ. 1, ප. 14

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මේඩිබුවේලිකුලම්

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා. කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 27

කැබැල්ල : 4

ඉඩමේ නම මේඩිබුවේලිකුලම්

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා : කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ. සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය අ. 1, රූ. 1, ප. 18

කැබැල්ල : 5.

ඉඩමේ නම මේඩිබුවේලිකුලම්.

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා. කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය අ. 0, රූ. 1, ප. 27

කැබැල්ල : 6.

ඉඩමේ නම මේඩිබුවේලිකුලම්

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා. කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය අ. 0, රූ. 1, ප. 7.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම මේඩිබුවේලිකුලම්

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා. කොළඹ 10, නො. 68, කැම්බල් ජලේස්හි පදිංචි එ සංගරපිල්ලෙයි

ප්‍රමාණය අ. 0, රූ. 1, ප. 6.

එකතුව : අ. 13, රූ. 3, ප. 22.

ඇල් බී—බී 49/50

අංකය : ඇල් බී 4807/ඇල් අර්ඪ/එපිඇල්. 49බී—
ප්‍රේ 54 ඇල් 396

1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්‍යෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍ය

7 වැනි වගන්තිය යටතේ වූ දත් විමසි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප එජන්ත තැනපත් ඔස්සින් රේන් රයිට් වන මම, 1954ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්‍යෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ පණතෙන් 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යෙන් අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1955ක් වූ ජනවාරි මස 18වෙනි දින පූ හා 10 30ට මහනුවර කළුමැදියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ එජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1955ක් වූ ජනවාරි මස 11වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සාධක, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිත ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප එජන්ත තැන

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 18වෙනි දින මහනුවර කළුමැදියේදීය

උපලෙඛනය

ඇල් ඩී ඩී-49/50.

මුල් ජලාශයේ නො ඒ 2,147. හම්-පල්ලේගම

අංකය ඇල්ඩී 4806/ඇල්කාර්ඩ්/ජලඇල් 49ඒ-
පේ 54 ඇල් 395

කැබැල්ල: 1.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේද ටකරන් සහිත මැටියෙන්
සෑදූ ගෙයක්ද මැටියෙන් සෑදූ ගෙයක්ද ටකරන් සහිත මැටියෙන්
සෑදූ ගෙයක කොටසක්ද දියනලයක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා ඒ ටී මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 10, රු 0, ප 34

කැබැල්ල: 2.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේද දියනලයක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා ඒ ටී මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල: 3

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේද ටකරන් සහිත මැටියෙන්
සෑදූ ගෙයක කොටසක්ද දියනලයක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා ඒ ටී මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 0, රු 2, ප 13

කැබැල්ල: 4.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේද දියනලයක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා ඒ ටී මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබැල්ල: 5.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේ ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා ඒ ටී මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 0, රු 2, ප 14

කැබැල්ල: 6.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේ ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා ඒ ටී මුතාපිල්ලේ, හපුගස්තැන්න වත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 1, රු 0, ප 10

එකතුව: අ. 12, රු. 2, ප. 26.

E 9

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත)
ආඥාපණ්‍යෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍ය

7වෙනි වගන්තිය යටතේ දන්විමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් මස්විත්
රේන් රයිට් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ
පණතේ 7වෙනි වගන්තිය යටතේ 1954ක්වූ අංක 39 දරණ
ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණ්‍යෙන් සංශෝධනය කරන ලද
පරිදි පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී
පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ
ආඥාපණ්‍යෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්
කරුණු ලැබේ,

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා
ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,

(3) එසේ හෝට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම
කෙනෙක්ම—

(අ) වම් 1955ක්වූ ජනවාරි මස 18වෙනි දින සෑ. හා. 10 45ට
මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ ප්‍රදානව
පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය
දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා
ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1955ක්වූ
ජනවාරි මස 11වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම්
පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි
ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ
ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි
විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක්
සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 20වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය.

උපලෙඛනය

මුලික ජලාශයේ නො ඒ 2,145 හම්-පල්ලේගම

කැබැල්ල: 1.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේ

අයිතිකම් කියන්නා ඒ ටී. මුක්කපිල්ලේ, හපුගස්තැන්නවත්ත,
නාවලපිටිය

ප්‍රමාණය අ 10, රු 3, ප. 20.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම හපුගස්තැන්නවත්ත

විස්තරය අවුරුදු 60ක් පමණකු තේ.

අයිතිකම් කියන්නා ඒ ටී මුක්කපිල්ලේ, හපුගස්තැන්නවත්ත,
නාවලපිටිය.

ප්‍රමාණය: අ 1, රු. 0, ප 17.

එකතුව: අ. 11, රු. 3, ප. 37.

காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

இலக்கம் J 54 LG 357—S R/A—12

தூண்டு 9

1950 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத் தின்படி திருத்தப்பட்டுள்ள 1954 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் அட்டவணியில் காட்டியிருக்கும் ஒவ்வொரு காணியும் ஒரு பரிமாண தேவைக்கு வேண்டிய தாயிருக்கின்றதென்றும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் பிரிவு 5 (1) ன பிரகாரம் (இச்சட்டத்தின் 62 (1) ம பிரிவின கீழ் மாற்றியமைக்கப்பட்ட 1947 ம ஆண்டின் விசேஷ பிரதேச (கொழும்பு) அபிவிருத்திச் சட்டம் இலக்கம் 40, பிரிவு 5 உடன் வாசித்து) இந்தக் காணிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று நில, நில அபிவிருத்தி மந்திரி புல்கிபண்டா புலவருலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பி பி புலங்குலம்,
நில, நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (ஒற்றேபா) ஐப்பசிமீ 6 ந உ.

அட்டவணை

பிரதமப்படம் இல A 3,346 வட்டாரம் இல 7—செயின் போல்கம்
கொச்சிக்கடையும், வட்டாரம் இல 6—கொச்சிக்கடை—கொழும்பு
நகரசபை எல்லைக்குள்

தூண்டு 3.

காணியின் பெயர் செக்கடித்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 245 ஐ உடைய வளவு

விபரம் : சிவரின பகுதியைக்கொண்ட தரிசு நிலம்
உரித்தாளியின் பெயர் : கொழும்பு அதிமேற்றிராணியார், “ஆசபிசப கவுஸ், கொழும்பு.

விசாலம் ஏ 0 ரூ 0 ப 13.31.

தூண்டு 4.

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல. 35 ன பகுதி விபரம் : சிவரின பகுதியைக்கொண்ட தரிசு நிலம்
உரித்தாளியின் பெயர் கொழும்பு மேற்றிராணியார் ஸ்ரீவாட பிளேஸ் கொழும்பு 2

விசாலம் : ஏ 0 ரூ. 0 ப 0 71

தூண்டு 5.

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 41 ம, வரிமதிப்பு இலக்கங்கள் 35 ன, 49 ன பகுதிகளும்
விபரம் சுமார் 50 வருஷஞ்சென்ற 3 தென்னகளும், கிறவல் ரோட்டின் பகுதியும், முடகம்பி வேலியும் ஆதாரச் சிவரின பகுதியையும் கொண்ட தோட்டம்

உரித்தாளியின் பெயர் கொழும்பு மேற்றிராணியார், ஸ்ரீவாட பிளேஸ் கொழும்பு 2

விசாலம் : ஏ 0 ரூ, 0 ப 21.05

தூண்டு 6

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 49 ன பகுதி.

விபரம் 50 வருஷஞ்சென்ற 1 தென்னகையகொண்ட தோட்டம்
உரித்தாளியின் பெயர் கொழும்பு மேற்றிராணியார், ஸ்ரீவாட பிளேஸ் கொழும்பு 2

விசாலம் : ஏ 0 ரூ 0 ப 0 27.

தூண்டு 7

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 61/2 ன பகுதி

விபரம் : தரிசு நிலம்
உரித்தாளியின் பெயர் ஸ்ரீ முத்துவிநாயக சுவாமி கோவில், பொறுப் பாளர், ஆர். துரைசாமி, “ஞானகிரி”, ரோஸ்டீட் பிளேஸ், கொழும்பு.
விசாலம் ஏ 0 ரூ 0 ப. 0 60

தூண்டு 8

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 59, 61/1, 61/33, 61/34, 61/39, 63, 65, 69, 71, 73 ம, அதே தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 61/2 ன பகுதியும்

விபரம் கிறவல் ரோட்டும் தரிசு நிலமும்.
உரித்தாளியின் பெயர் : ஸ்ரீ முத்துவிநாயக சுவாமி கோவில், பொறுப் பாளர், ஆர். துரைசாமி “ஞானகிரி” ரோஸ்டீட் பிளேஸ், கொழும்பு

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப; 14.22,

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 75, 75/5, 75/6, 75/7, 75/8 ம, & 75 ம
காணியின் பெயர் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக் கொண்ட தரிசு நிலம்.

உரித்தாளியின் பெயர் கே திருவிளங்கம், கே சேனகிராஜா, 100, தட்டாரத்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 07 58

தூண்டு : 10

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 79 ன பகுதி
விபரம் கட்டப்பட்ட படிக்களையும், ஆதாரச் சுவரையும், பக்கத்திலிருக் கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தையுங்கொண்ட தரிசு நிலம்
உரித்தாளியின் பெயர் டாக்டர் (ஸ்ரீமதி) பி கோத்தா, இல 79, ஜிந்துப்பிட்டித்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 30

தூண்டு . 11'

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 79 ன பகுதி
விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக்கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஸீ ஆர் எஸ். ஈ சிவலிங்கம் செடியாரா, ஸீ ஆர் எஸ் ஈ ஞானசேகரம் செடியாரா, வி ஆர் எஸ் ஈ ஞான சோமசுந்தரம் செடியாரா, எல்லோரும் இல 90 செடியாரா தெரு, கொழும்பு 11.

விசாலம் ஏ 0 ரூ 0 ப 07 06

தூண்டு 12.

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் & 83, 83/1 தொடக்கம் 83/7 வரையுமுள்ள வளவுகள்
விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தையும், சிவரின பகுதியையும் கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி அப்துல் றமீமான அபுபககர், 79 2 ம குறுக்குத்தெரு கொழும்பு

விசாலம் ஏ. 0 ரூ 0 ப. 07 04

தூண்டு . 13

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் & 87, 87/1 தொடக்கம் 87/11 வரை, 89, 91/3 தொடக்கம் 91/6 வரை, 91/9 தொடக்கம் 91/12 வரை, 91A/12, 91/14 தொடக்கம் 91/18 வரை, 95 ம வரிமதிப்பு இலக்கம் 99 ன பகுதியும்

விபரம் தரிசு நிலம்
உரித்தாளியின் பெயர் சி ஆர் மகாராஜா, 99, ஜிந்துப்பிட்டித் தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 38 48

தூண்டு 14

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 84/1, 84/2, 84/3, 84/4, 96, 114/1, 114/7 ம, வரிமதிப்பிலக்கம் & 84, 98, 114/5 ன பகுதிகளும்

விபரம் 50 வருஷஞ்சென்ற 1 தென்னகையும், அரசமரத்தின் அடிப் பாக் நிலத்தின் ஓர் பகுதியும், அழுத்தப்பட்ட கிறவெல் ரோட்டும், ஆலயத்தின் சிவரின ஓர் பகுதியும், துத்தநாகத்தால் ஆக்கப்பட்ட வெலியின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம்.

உரித்தாளியின் பெயர் தெக்கத்தார் வேளாளர் மகாமை பரி பாலன் சங்கம் லிமிட்டெட், 98, ஜிந்துப்பிட்டித் தெரு, கொழும்பு.

விசாலம் : ஏ 0 ரூ 0 ப 30 00.

தூண்டு 15

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 114/5 பகுதி

விபரம் தரிசு நிலம்
உரித்தாளியின் பெயர் தெக்கத்தார் வேளாளர் மகாமை பரி பாலன் சங்கம் லிமிட்டெட், 98, ஜிந்துப்பிட்டித் தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப. 0 35

தூண்டு 16

காணியின் பெயர் ஜிந்துப்பிட்டித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 122, & 128, 128/1, 128/2, 128/5, 128/6, 128/12A, 128/14, 132, 134 ம, வரிமதிப்பு இலக்கம் 128/3, 128/4, 128/7, 128/8, 128/12, 124, 26 ன பகுதிகளும்

விபரம் : அனந்தப்பட்ட ஓர் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்

අනං 35

කාணියින පෙයාර් කනරාத்தෙருவிලிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 92 ன பகுதி
 விபரம் தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் எ எஸ் பொன்னுது, 63, கனராதத்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 04 05

தனா 36

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 88/5 ஐ உடைய வளவு
 விபரம் ஒரு புதிய அரைச்சிவரும், பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தையுங்கொண்ட வெற்று நிலம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி உ புஞ்சி நோனா, 88, கனராதத்தெரு கொழும்பு.

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 75

தனா 37

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 84/7 தொடக்கம் 84/10 வரையுமுள்ள வளவுகள்
 விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக்கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி கோவிந்தமமாள், 84/12A, ஜிந்தபு பிடடித்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 03 19

தனா 38

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 80 ன பகுதி
 விபரம் உடைத்த கட்டிடத்தின் அழுத்தப்பட்ட நிலத்தைக்கொண்ட தரிசு நிலம்.
 உரித்தாளியின் பெயர் அருணாசலம் செட்டியார், கணபதி செட்டி, இல 151, ஆகறுப்பு வீதி, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 03 87

தனா 39

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 78 ன பகுதி
 விபரம் கட்டப்பட்ட இரண்டு படிக்களைக்கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் ஆ ராமையாவும, ர. வேலாயுதமும், 139, தட்டாரத்தெரு, கொழும்பு, காலஞ்சென்ற எச் ரீ ராமச்சந்திரம் அவர்களின் சொத்துக்குரியவர்களும், மேற்பார்த்து எஸ் சோமநாதன், புறட்டா, 115, புதுக்கடைவீதி, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 01 50

தனா 40

காணியின் பெயர் . கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 74 ஐக்கொண்ட வளவு
 விபரம் . தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் தெக்கணத்தார் வேளாளா மகாமை பரி பாலன் சங்கம் லிமிட்டெட், இல 98, ஜிந்தபுபிடடித்த தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 17

தனா 41

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 72 ன பகுதி
 விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தையும் ஒரு கட்டப்பட்ட படியையுங்கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் சைவ பரிபாலன் ரெங்கராஜ நடராஜ பஜனை மடாலயத்தின் பெற்றுப்பாளா

விசாலம் ஏ. 0. ரூ 0 ப 01 93

தனா : 42

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 68/1, 68/2, 68/3 ம, வரிமதிப்பு இலக்கம் 68 ன பகுதியும்
 விபரம் : தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் ஜெயசூரிய ஆர்ச்சிகே எட்வைட் மத்தேயு டி சேரம், 206, சென். யோசேபு ஸ்ரீ, கிருண்டபாஸ், கொழும்பு, ஸ்ரீமதி எஸ் யேசேபின் கலதேரா, 49, உவாட் பிளேஸ், கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப. 03 04

தனா 43

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 64/1 தொடக்கம் 64/4 வரையுமுள்ளதும், 64/8 ஐயுடைய வளவுகள்.
 விபரம் . தென்-கிழக்கு மூலையிலிருக்கும் சிவரின் ஓர் பகுதியைக் கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் எம் எச். எம். சமசுதீன், 252, “ மில் வீயு ” ஸ்கினாஸ் ரோட், தெற்கு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 03 27

தனா 44

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 60 ஐக் கொண்ட வளவும், வரிமதிப்பு இலக்கம் 62 ன பகுதியும்
 விபரம் இரண்டு கட்டப்பட்ட பூப்பாத்திகளைக்கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் கொழும்பு அதிமேற்றிராணி, யார், அதி மேற்றிராணியார், வீடு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 78

தனா 45

காணியின் பெயர் கனராத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 62 ன பகுதி.
 விபரம் ஓட்டால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பகுதி
 உரித்தாளியின் பெயர் கொழும்பு அதிமேற்றிராணியார், அதிமேற்றிராணியார் வீடு, கொழும்பு

விபரம் ஏ 0 ரூ 0 ப 0 14

தனா 46

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 58/5 ம, 58/6 ம, வரிமதிப்பு இலக்கம் 58 ன பகுதியும்
 விபரம் தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆட்சிப் பொறுப்பாளர், ர ராமையா தட்டாரத்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 86

தனா 47

காணியின் பெயர் கனராத தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 52, 52/1 தொடக்கம் 52/3 வரையுமுள்ள வளவுகள்
 விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் எ எஸ் பொன்னுது, 63, கனராதத்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 89

தனா 48

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 50, 50/1, 50/2 ஐக்கொண்ட வளவுகள்
 விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக்கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் எம் ஜே ஏ ஜே சி கொற்றி, இலக்கம் 11, முகாந்திரம் ரோட், சோண்டோஸ் பிளேஸ், கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 78

தனா 49

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 46/1 ம 46/2 ஐயும் கொண்ட வளவுகள்
 விபரம் தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் டாக்டர் ஜீ விக்னராஜா, ஹோங்கொங் அன் சங்காய், பாங்கிங் கோபாப்பரேஷன், கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 18

தனா 50

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 38/1, 38/2, 42/10, 42/11, 44 ஐக் கொண்ட வளவுகள்
 விபரம் தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் ர் ஜே ஜீ காரிசெட்டி, 232-234, 1 ம குறுக்குத்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 06 14

தனா 51

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 34/1 ம, 36 ஐயும் கொண்ட வளவுகள்
 விபரம் தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் சி எஸ் முத்துக்குமார், அம்பனப்பால்

விசாலம் ஏ 0 ரூ 0 ப 02 31

தனா 52

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 30, 32 ன பகுதிகள்
 விபரம் கட்டப்பட்ட இரண்டு படிக்களைக்கொண்ட தரிசு நிலம்
 உரித்தாளியின் பெயர் செலவிகள் கமலாட்சி மந்திரம் ஆச்சாரியும், வடிவாட்சி ராமசாமி ஆச்சாரியும் 30, கனராதத்தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 01 77

தனா 53

காணியின் பெயர் கனராதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 30, 32 ன பகுதிகள்
 விபரம் ஓட்டால் வேயப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தின் பகுதியும் வழியும்
 உரித்தாளியின் பெயர் செலவிகள் கமலாட்சி மந்திரம் ஆச்சாரியும், வடிவாட்சி ராமசாமி ஆச்சாரியும் 30, கனராதத்தெரு, கொழும்பு

விபரம் ஏ 0 ரூ 0 ப 0 51

துணை 54

காணியின் பெயா கணாராதெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் இலக்கம் 28/45 ம, வரிமதிப்பு இலக்கம் 28 ன பருதியும
விசாலம் தரிசு நிலம்
உத்ததானியின் பெயா என எம். என முததையா செட்டியாா,
266, செட்டியாா தெரு, கொழும்பு
விசாலம் 0. ௪ 0. ௩ 02 25.

துணடு 56

காணியின் பெயர் கணரூர்தெருவிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 24/1 ம, வரிமதிப்பு இலக்கம் 24/2 ன பகுதியும் விரைப பக்கத்திலிருக்கும் கட்டடித்தின் தாமுவாரத்தைக்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸரீபவ கொற்றி, 19, சிறீன லேன், கொட்டாஞ்சேனை

விசாலம் ஏ 0 று 0 ப 0194

துண்டு 57

காணியின் பெயர் கணரூர்தெருவிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 24/2 ன பகுதியைக்கொண்ட வளவு விபரம் பக்கத்திலிருக்கும் கட்டடத்தின் தாழ்வாரத்தைக்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸரீபவ் கொற்றி, 19, கீர்தன் லேன், கொட்டாஞ்சேரி விசாலம் ஏ 0 றா 0 ப 0 19

கிணடு 58

காணியின் பெயர் கனாரத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 20/1, 20/12 ஐக் கொண்ட வளவுகள் விபரம் பக்கத்திலிருக்கும் கட்டடத்தின் தாமவாரத்தைக்கொண்ட தரிக் நிலம் உரித்தாளியின் பெயர் ர ஜே ஜீ காசி செட்டி, 232—234, 4 ம குறுக்குத்தெரு, கொழும்பு ,
விசாலம் ஏ 0 நா 0 ப 01 88

துண்டு 59

காணியின பெயா கனரூததெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம்
16/1, 16/2, 16/17, 12/1 ஐ உடைய வுளவுகளும், வரிமதிப்பு இலக்கம்
12/2 ன பகுதியும்
விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக்கொண்ட
தரிசு நிலம்
'உரித்தாளியின் பெயா ஸ்ரீமதி கே கதிரவேலு, மேற்பாாத்த
டாகரா கே கதிரவேலு, ஸ்ரீ சாம் மந்திரம், மாண்புபாய
விசாரம் எ 0 றா 0 ப 05 54

தூண்டு 60

கனரீயின் பெயர் கனனூரதெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 12/3 என பகுதி விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக்கொண்ட நகர நிலம் உரித்தாளியின் பெயர். ஸ்ரீமதி கே கதிரவேலு, மேற்பாடத்து டாகரை கே கதிரவேலு, ஸ்ரீராம் மந்திரம், மாணிய்பாய விரசலம் ஏ 0 றா 0 ப 0-37

କାବ୍ୟ 61

கணியின் பெயா கலாநாதருக்குவிரும்பு வரிமதிப்பு இலககம்
8/1, 8/2, 8/3 ஐ உடைய வளவும், வரிமதிப்பு இலககம் 8/4, 8/16 ன
பருதிசுநம்
விபரம் தரிசு நிலம்
உரித்தாளியின் பெயா ஸரீபவ் கொற்றா, இல 19, கிரீன லேன்,
கொடாடாளுசேனை
விசாலம் ஏ 0 றா 0 ப 03 07

ஆணை . 62

கணினியின் பெயர் கனரூபதெருவினிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 8/4, 8/16 ன பகுதிகள்.
விபரம் தரிக் நிலம்
உரிததாளியின் பெயர் ஸரீபன் கொற்றர், இலக்கம் 19, திறன் லேன
கொட்டாஞ்சேனை
விசாலம் ஏ 0 நா 0 ப 0 35

துண்டு 63

கன்னியின் பெயர் கனகராதெருவினிருக்கும் வரிமதிப்பு இலக்கம்
4 ஐக்கொண்ட வரவு
எவரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ்வாரத்தைக் கொண்டு
தரிசு நிலம்
உரித்தானியின் பெயர் எஸ் தியாகராஜா, கிணைசி ரோடு, கொழும்பு
விசாலம் எ 0 ரூ 0 ப 07 86

துணை 64

காணியின பெயா ' கலாநாதத்தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 2 ஐக்கொண்ட வளவும், ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 41, 43, 45, 47, 51, 51 க கொண்ட வளவுகளும் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயா நாராயணபிள்ளை செல்வையாவும், நாராயண பிள்ளை பத்மநாதனும், பெருமான் கோவிலடி, யாழ்ப்பாணம் விசாலம் எ 0 ரு 0 ப 12-22

துண்டு 66

காணியின் பெயர் ஆதறுப்பு லீதியிலிருக்கும் வரிமதிப்பு இல
151/9 ன் பருதியுடைய வளவு
விபரம் தரிசு நிலம்.
உரிமை கேட்பவா பெயர் என் சி ரி - பிறற்றோ பாபாபுள்ளன்,
177 ருட் றோட, கொழும்பு, தத்துவக்காரா டாக்டர் என பிறற்றோ
பாபாபுள்ளன் அவர்கள் லுமல், 177, ருட் றோட, கொழும்பு
விசாலம் ௧ 0, ருட் 0, ப 00 81

துணை 67

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதியடி இல் 55 ன் பகுதி விபரம் தரிசு நிலம் உரிமை கேட்பவா பெயர் என சி ரி பிறற்றோ பாபாபுள்ளை, 177, ரதட் ரோட, கொழும்பு, தத்துவக்காரா டாக்டர் என பிறற்றோ பாபாபுள்ளை அவர்கள் மூலம், 177, ரதட் ரோட, கொழும்பு விசாலம் ஏ 0, ரு 0, ப 00 73

ஆண்டு 68

காணியின் பெயர் . ஆதறுப்பு நீதியிலிருக்கும் வரிமதிப்பு இல
151/4, 151/15 ன பகுதிகள்
விபரம் தரிசு நிலம்
உரிமை கேட்பவர் பெயர் என சி ரி பிறற்றேடு பாபாபுள்ளி, 177,
ரதே டேடு, கொழுப்பு, தத்துவக்காரா டாக்டர் என பிறற்றேடு
பாபாபுள்ளி அவர்கள் ஸலம், 177, ரதே டேடு, கொழுப்பு
விசாலம் ௮ ௦. றா 0. ப 00 86

துணை 69

காணியின் பெயர் ஆண்டுவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 53 ஐக் கொண்ட வளவும், வரிமதிப்பு இல 55 ன் பகுதியும், ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 151/5 தொடக்கம் 151/8 வரைக்கு முள்ள வளவுகளும், வரிமதிப்பு இல 151/9, 151/14, 151/15 ன் பகுதிகளும் விபரம் கட்டப்படாத சாக்கடைமின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம் உரிமை கேட்பவர் பெயர் என் சி ரி பிறற்றோர் பாபாபுள்ளை, 177, ரதட் ரோட், கொழுமுடி, தத்துவகசாரா டாக்டர் என் பிறற்றோர் பாபாபுள்ளை அவர்கள் மூலம், 177, ரதட் ரோட், கொழுமுடி விசாலம் எ 0, ஸ்ட 0, ப 14 35

துணை 70

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல் 1b5
155/31, 155/32, 155/39 தொடக்கம் 155/42 வரை, 157, 159
161 ஐக் கொண்ட வளவுகளும், வரிமதிப்பு இல் 155/27 தொடக்கம்
155/30 வரைக்குமுள்ள வளவுகளின் பகுதிகளும்
விபரம் தரிசு நிலம்
உரிமை கேட்பவரின் பெயர் . லெட்சுமணன் செட்டியார் சுப்பையா
செட்டியார், வகுநாதன் செட்டியார் சுப்பையா செட்டியார், வகுநாதன்
செட்டியார் குமாரசபா செட்டியார், C/O கே எம் எஸ் பி எஸ்
வகுநாதன் செட்டியார், 284, செட்டியார் தெரு, கொழும்பு
சிசாலம் ஏ 0, ரூ 0, ப 18.18.

துணை 71

கணினியின் பெயர் ஆதர்ப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல
155/27 தொடக்கம் 155/30 வரையுமுள்ள வளவுகளின் பகுதிகள்
விபரம் தரிசு நிலம்
விபரம் கேட்பவரின் பெயர் : லெட்சுமணன் செட்டியார் சபையா
செட்டியார், வருகாதன செட்டியார் சபையா செட்டியார், வருகாதன
செட்டியார் குமாரசா செட்டியார், 0/0 கே எம் எஸ் பி. எஸ்
வருகாதன செட்டியார், 284, செட்டியார் தெரு, கொழுமுடி
சிசாம எ 0, றா 0, ப 02 10

துண்டு 72

கணினினை பெயா ஆதுறுபு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இன்
155 இன் பகுதி
விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தையும் ஓ
படிலை துணையு கொண்டு தரிசு நிலம்
உரிமம் கேட்பவரின் பெயா லெசகண்ணன் செட்டியாா சபையை
செட்டியாா, வடுகநாதன் செட்டியாா சபையா செட்டியாா, வடுகநாத
செட்டியாா குமாாபா செட்டியாா, 0/0 கே எம் எஸ் பி எ
வடுகநாதன் செட்டியாா, 284, செட்டியாா தெரு, கொழும்பு
விராமம் எ 0, டு 0, ப 00-60

துண்டு 73

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 40 ஐக் கொண்ட வளவு
விபரம் . பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தைக் கொண்ட தரிசு நிலம்

உரிமை கேட்பவரின் பெயர் எவ குலாம் ஹுசெயினும், கே
ஆதமல்லியும், இருவரும் 54 2/1, அவுஸ்திரேலியா பிலடிங்ஸ், யோக
கீதி, கொழும்பு

விசாலம் . ஏ 0, ஹ 0, ப 04.82

துண்டு 74.

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 38 ஐக் கொண்ட வளவு

விபரம் தரிசு நிலம்

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எஸ். பாறுபதி அம்மா, தினை வேலி தெரு, யாழ்ப்பாணம், அவாகனூடைய தத்துவகாரன கே தியாகராஜா மூலம், 266, மெயின் வீதி, கொழும்பு.

விசாலம் ஏ 0, ஹ 0, ப 04.87.

துண்டு 75

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 36 ஐக் கொண்ட வளவும், வரிமதிப்பு இல. 34 ன் பகுதியும்

விபரம் தரிசு நிலம்

உரிமை கேட்பவரின் பெயர் அலிபாய் அப்துலஹுசெயின் தலூபாய், அகபரலி அப்துலஹுசெயின் ததூபாய், காதாபாய் அப்துலஹுசெயின் தலூபாய், முகமதுஅலி அப்துலஹுசெயின் தலூபாய், அபபாஸ்பாய் அப்துலஹுசெயின் தலூபாய், எஸ்லோரும் 50, டம் ஸ்ற்ற, கொழும்பு

விசாலம் ஏ 0, ஹ 0, ப 05.71

துண்டு 76½

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 34 ஐக் கொண்ட வளவின் பகுதி

விபரம் கட்டப்பட்ட சிவையுடைய தரிசு நிலம் (அழுத்தப்பட்டது)

உரித்தாளியின் பெயர் யோன ஹெனரி பெரேரா, 60 குறுவை வளவு, குறுவைத் தெரு, கொழும்பு, ஸ்ரீமதி ஜே எடித் ஓபயசேகரா, 0/0 டொனல்ட் ஓபயசேகரா, ராஜகிரியா, அலிபாய் அப்துல ஹுசெயின் தலூபாய், அகபரலி அப்துலஹுசெயின் தலூபாய், காதாபாய் அப்துல ஹுசெயின் தலூபாய், முகமதுஅலி அப்துலஹுசெயின் தலூபாய், அபபாஸ்பாய் அப்துலஹுசெயின் தலூபாய் இவர்களால் மறுக்கப்பட்டது, எஸ் லோரும், 50, டம் ஸ்ற்ற, கொழும்பு

விசாலம் ஏ 0, ஹ 0, ப 00.10

துண்டு 76

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல. 30/1 தொடக்கம் 30/6 வரையுமுள்ள வளவுகளும், வரிமதிப்பு இல 32 ன் பகுதியும்.

விபரம் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி கே கதிரவேலு 0/0 டாக்டர் கே. கதிரவேலு, சிறி ராம மந்திரம், மானிப்பாய்

விசாலம் ஏ 0, ஹ 0, ப 06.52.

துண்டு 77.

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 26 ன் பகுதி

விபரம் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் கால்குசெனற வி காததிகேசு அவர்களின் சொத்துக்குரியவர்கள் பின்வருமாறு ஸ்ரீமதி செல்லம் காததிகேசு, காததிகேசு சங்கரப்பிள்ளை குமாரசாமி, காததிகேசு சதானந்தனும், காததிகேசு நடேசனும், “பாணல் ஹால்”, பாணல் பிளேஸ், கறுவாத தோட்டம்.

விசாலம் ஏ 0, ஹ 0, ப 06.25

துண்டு 78.

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 26 ன் பகுதி

விபரம் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் கால்குசெனற வி காததிகேசு அவர்களின் சொத்துக்குரியவர்கள் பின்வருமாறு ஸ்ரீமதி செல்லம் காததிகேசு, காததிகேசு சங்கரப்பிள்ளை குமாரசாமி, காததிகேசு சதானந்தனும், காததிகேசு நடேசனும், “பாணல் ஹால்”, பாணல் பிளேஸ், கறுவாத தோட்டம்

விசாலம் . ஏ 0, ஹ 0, ப 10.76.

துண்டு 79

காணியின் பெயர் கணாரத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 1/1 தொடக்கம் 1/7 வரையுமுள்ளதும், இல 3 ஐயும் கொண்ட வளவுகள்.

விபரம் . தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் அந்தோனி சிங்கராயன் பொன்னுத, 63, கணாரத் தெரு, கொழும்பு

விசாலம் . ஏ. 0, ஹ 0, ப 08.88

துண்டு 79½

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 11 ன் பகுதி

விபரம் ஓட்டால் வேயப்பட்டும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தின் (தற்குச்) பகுதிகளையும், கட்டப்பட்ட படியையுடைய கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டபிளயு பாலேந்தி “லிங்கன் ஹவுஸ்”, ஓவாட் பிளேஸ், கொழும்பு 7

விசாலம் ஏ 0, ஹ 0, ப 00.53

துண்டு 80

காணியின் பெயர் ஆண்டிவால் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 11 ன் பகுதி

விபரம் கட்டப்பட்ட சுவரையும், ஓட்டால் வேயப்பட்டும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தின் (தற்குக்) பகுதிகளையும், கட்டப்பட்ட படியையுடைய கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் என ரதனசபாபதி, 45, ரெஸ்மீட் பிளேஸ், கொழும்பு, “லிங்கன் ஹவுஸ்”, உவாட் பிளேஸ், கொழும்பு 7 ல் இருக்கும் ஸ்ரீமதி டபிளயு பாலேந்திராரால் மறுக்கப்பட்டது

விசாலம் . ஏ 0, ஹ 0, ப 00.65.

துண்டு 80½

காணியின் பெயர் செக்கடித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 142 ஐ உடைய வளவு

விபரம் கொங்கிறீற்றினால் கட்டப்பட்ட கட்டிடமும் அழுத்தப்பட்ட நிலத்தைக் கல் நாரினால் வேயப்பட்டதுமான இடமும்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டபிளயு பாலேந்திரா, “லிங்கன் ஹவுஸ்”, உவாட் பிளேஸ், கொழும்பு 7

விசாலம் ஏ. 0, ஹ 0, ப 01.74

துண்டு 81

காணியின் பெயர் செக்கடித் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 138 ஐ உடைய வளவு

விபரம் அரைச சிவரின் மேல் இருப்பு வேலியையுடையதும், கட்டப்பட்ட 4 பக்கையுமுடைய தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் என இரத்தினசபாபதி, 45, ரெஸ்மீட் பிளேஸ், கொழும்பு

விசாலம் . ஏ 0, ஹ 0, ப 07.28

துண்டு 82

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 93, 95, 97, 99, 99/1, 99/12, 99/12A, 99/14 ஐக் கொண்ட வளவுகளும், வரிமதிப்பு இல 99/10, 99/11 ன் பகுதிகளும்

விபரம் தரிசு நிலம்.

உரித்தாளியின் பெயர் லெட்சுமணன் செட்டியார் சுப்பையாச செட்டியார், வருகநாதன் செட்டியார் சுப்பையா செட்டியார், வருகநாதன் செட்டியார் குமாரசபா செட்டியார், 0/0 கே எம் எஸ் பி எஸ். வருகநாதன் செட்டியார், 284, செட்டியார் தெரு, கொழும்பு

விசாலம் . ஏ 0, ஹ 0, ப 14.49

துண்டு . 83.

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 99/10, 99/11 ன் பகுதிகள்.

விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தைக் கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் லெட்சுமணன் செட்டியார் சுப்பையாச செட்டியார், வருகநாதன் செட்டியார் சுப்பையா செட்டியார், வருகநாதன் செட்டியார் குமாரசபா செட்டியார், 0/0 கே எம் எஸ் பி எஸ் வருகநாதன் செட்டியார், 284, செட்டியார் தெரு, கொழும்பு

விசாலம் ஏ. 0, ஹ. 0, ப. 01.85.

துண்டு . 83½.

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 99/10 ன் பகுதியைக்கொண்ட வளவு

விபரம் ஓட்டால் வேயந்த கல்லால் கட்டப்பட்ட கட்டிடம் (தற்குக்), உரித்தாளியின் பெயர் லெட்சுமணன் செட்டியார் சுப்பையாச செட்டியார், வருகநாதன் செட்டியார் சுப்பையா செட்டியார், வருகநாதன் செட்டியார் குமாரசபா செட்டியார், மேற்பார்த்து கே. எம் எஸ் பி எஸ் வருகநாதன் செட்டியார், 284 செட்டியார் தெரு, கொழும்பு

விசாலம் . ஏ. 0 ஹ. 0. ப 0.34.

துண்டு 84

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 101, 103, 105, 107 ஐக் கொண்ட வளவுகளும், வரிமதிப்பு இலக்கம் 113 ன் பகுதியும்

விபரம் . பக்கத்திலிருக்கும் இரு கட்டிடத்தின் தாமவாரத்தைக் கொண்ட தரிசு நிலம்.

உரித்தாளியின் பெயர் புத்தன் பிறறில் ஐ. பாபா, மேற்பார்த்து பி பீ உமபிச்சி, 175, பாங்கால் வீதி, கொழும்பு

விசாலம் ஏ. 0. ஹ 0 ப 23.07.

துணடு 85

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 113 ஐயுடைய வளவின பகுதி
விபரம் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாமவாரத்தைக்கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் புத்தன பிறநில ஐ பாபா, மேற்பாத்தது பி பீ உமபிசி, 175, பாஷலா வீதி, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 01 36

துணடு 86

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 99/6 ன பகுதி

விபரம் துத்தநாகத் தட்டினால் ஆக்கப்பட்ட வெலியின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் லெட்சுமணன் செடியயார், சுபையா செடியார், வருகநாதன் செடியயார், சுபையா செடியயார், வருகநாதன் செடியயார், குமாரசபா செடியயார், மேற்பாத்தது கே எம் எஸ் பீ எல் வருகநாதன் செடியயார், 284, செடியயார் தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 53

துணடு 87

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 99/6 ன பகுதி

காணியின் பெயர் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் லெட்சுமணன் செடியயார், சுபையா செடியயார், வருகநாதன் செடியயார், சுபையா செடியயார், வருகநாதன் செடியயார், குமாரசபா செடியயார், மேற்பாத்தது கே எம் எஸ் பீ எல் வருகநாதன் செடியயார், 284, செடியயார் தெரு, கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 18

துணடு 88.

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 99/6 ன பகுதி

விபரம் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் லெட்சுமணன் செடியயார், சுபையா செடியயார், வருகநாதன் செடியயார், சுபையா செடியயார், வருகநாதன் செடியயார், குமாரசபா செடியயார், மேற்பாத்தது கே எம் எஸ் பீ எல் வருகநாதன் செடியயார், 284, செடியயார் தெரு, கொழும்பு

விசாலம் : ஏ 0 ரூ 0 ப 01-47.

துணடு 89

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 121/4 ன பகுதி

விபரம் ஒரு சிவரைக்கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஜோன ஹென்றி பெரேரா, இல 80, குறுவை வளவு, குறுவைத் தெரு, கொழும்பு, ஸ்ரீமதி ஜே எடித் ஓபயசேகரா, மேற்பாத்தது டொனால்ட் ஓபயசேகரா, ராஜகிரியா

விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 77

துணடு 90

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 121/1, 121/2, 121/3, 121/5, 121/6, 121/7 ஐக்கொண்ட வளவுக்கும் வரிமதிப்பு இலக்கம் 119, 121/4, 121/8, 121/11 ன பகுதிகளும்

விபரம் தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஜோன ஹென்றி பெரேரா, இலக்கம் 80, "குறுவை வளவு", குறுவைத் தெரு, கொழும்பு, ஸ்ரீமதி ஜே எடித் ஓபயசேகரா, மேற்பாத்தது டொனால்ட் ஓபயசேகரா, ராஜகிரியா

விசாலம் ஏ. 0 ரூ 0. ப 14 41

துணடு 91

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 119 ஐக்கொண்ட வளவின பகுதி

விபரம் கட்டப்பட்ட சிவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஜோன ஹென்றி பெரேரா, இலக்கம் 80, "குறுவைவளவு" குறுவைத் தெரு, கொழும்பு, ஸ்ரீமதி ஜே எடித் ஓபயசேகரா, மேற்பாத்தது, டொனால்ட் ஓபயசேகரா, ராஜகிரியா

விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 10

துணடு 92

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 121/11 ன பகுதி

விபரம் கட்டப்பட்ட சிவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம்

உரித்தாளியின் பெயர் ஜோன ஹென்றி பெரேரா, இல 80, "குறுவை வளவு" குறுவைத் தெரு, கொழும்பு, ஸ்ரீமதி ஜே எடித் ஓபயசேகரா, மேற்பாத்தது, டொனால்ட் ஓபயசேகரா, ராஜகிரியா,

விசாலம், ஏ 0. ரூ. 0 ப. 0 36.

துணடு 93

காணியின் பெயர் ஆதறுப்பு வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 121/8 ன பகுதியைக்கொண்ட வளவு

விபரம் கட்டப்பட்ட சிவரின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம் (அருத் தப்பட்டது)

உரித்தாளியின் பெயர் ஜோன ஹென்றி பெரேரா, இல 80, "குறுவை வளவு", குறுவைத் தெரு, கொழும்பு, ஸ்ரீமதி ஜே எடித், ஓபயசேகரா, C/o ராஜகிரியா

விசாலம் ஏ. 0 ரூ 0 ப 0 20

மொத்தம் ஏ 3 ரூ 1 ப 03 12

குறி இல MA/AC/1132/54

1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டு 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம் பிரிவினழிப் பிரதிகளை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குளம் ஆகிய நான 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டு 9 ம் இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம் பிரிவின 1 ம் உபபிரிவின கீழ் பின்கண்ட காணி ஓர் பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருப்பதால் இச்சட்டப் பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்று இதனால் பிரதிகளை செய்கின்றேன் —

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி, மட்டக்குளி, சோச வீதி, 129 ம் வரிப்பண இலக்க காணியும் ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 10 69 விசாலமும் பின்கண்ட எல்லை யுமுள்ளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு மட்டக்குளி சோச வீதி,
தெற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை,
மேற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 10 ம் இலக்க காணி

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட, மோதரப் பகுதி, மட்டக்குளி சோச ஒழுங்கை 10, 10 (1) ம் வரிப்பண இலக்க காணியும், ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 06 61 விசாலமும், பின்கண்ட எல்லை யுமுள்ளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு மட்டக்குளி சோச வீதி, 129 ம் வரிப்பண இலக்க காணி,
தெற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை,
மேற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (6) ம் வரிப்பண இலக்க காணி

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி, மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (6) ம் வரிப்பண இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 07-88 விசாலமும் பின்கண்ட எல்லை யுமுள்ளது —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 10, 10 (1) வரிப்பண இலக்க காணிகள்,
தெற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை,
மேற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 30 ம் வரிப்பண இலக்க காணி

(4) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி, மட்டக்குளி சோச ஒழுங்கை 30 (1, 3, 4) ம் வரிப்பண இலக்க காணிகளின் பகுதியும், ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 07-09 விசாலமும், பின்கண்ட எல்லை யுமுள்ளது —

வடக்கு ஜேவிய ஒழுங்கை 55, 55/8 ம் இலக்க காணியும், அதே காணியின் எஞ்சிய பகுதி,
கிழக்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (6) ம் வரிப்பண இலக்க காணி,
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதியும், மட்டக்குளி சோச ஒழுங்கை 30 (6) ம் வரிப்பண இலக்க காணி,
மேற்கு ஜேவிய ஒழுங்கை 56 ம் வரிப்பண இலக்க காணி

(5) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி, மட்டக்குளி சோச ஒழுங்கை 30 ம் வரிப்பண இலக்கமும், ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 12 80 விசாலமும், பின்கண்ட எல்லை யுமுள்ளது காணி —

வடக்கு மட்டக்குளி சோச வீதி 133/1 ம் வரிப்பண இலக்க காணி,
கிழக்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (1-5), 16 (6) ம் வரிப்பண இலக்க காணிகள்,
தெற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 30/1, 30/3, 30/4 ம் வரிப்பண இலக்க காணிகள்,
மேற்கு ஜேவிய ஒழுங்கை வரிப்பண இலக்கம் 55 (6, 7, 8) ம் இலக்க காணிகள்

(6) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி, மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (6), 16 (1-5) ம வரிப்பண இலக்க காணிகளின் பகுதிகளும், மொத்த எல்லை ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 21 59 விசாலமும், பின்னடை எல்லைமுள்ளது —
வடக்கு மட்டக்குளி சோச வீதி 133/1 ம வரிப்பண இலக்க காணி, கிழக்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 10, 10 (1) ம வரிப்பண இலக்க காணிகள்,

தெற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (6) ம வரிப்பண இலக்க காணியின் எஞ்சிய பகுதி,

மேற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 30 டி வரிப்பண இலக்க காணி

(7) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி, மட்டக்குளி சோச ஒழுங்கை 10, 10 (1) ம வரிப்பண இலக்க காணிகளின் பகுதிகளும், மொத்த எல்லை ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 21 98 ம பின்னடை எல்லைமுள்ளது —
வடக்கு மட்டக்குளி சோச வீதி 133, 133 (1) ம வரிப்பண இலக்க காணிகள்,

கிழக்கு மட்டக்குளி சோச வீதி 129 ம வரிப்பண இலக்க காணி, தெற்கு அதே காணிகளின் எஞ்சிய பகுதிகள்,

மேற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 16 (6) ம வரிப்பண இலக்க காணி

(8) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட மோதரப் பகுதி மட்டக்குளி சோச வீதி 129 ம வரிப்பண இலக்க காணியின் பகுதியும், ஏறக்குறைய ஏ 0, ரூ 0, ப 29 49 விசாலமும், பின்னடை எல்லைமுள்ளது —
வடக்கு மட்டக்குளி சோச வீதி 133 ம வரிப்பண இலக்க காணி, கிழக்கு மட்டக்குளி சோச வீதி,

தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,

மேற்கு மட்டக்குளி சோச ஒழுங்கை 10 ம வரிப்பண இலக்க காணி

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல J 54 LG 170,

கொழுமடி,

1954 ம ரூ (ஒகரோபா) ஐப்பசிமீ 4 ந உ

LD/4655

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டம் திருத்தம் அமைக்கப் பட்டவாறு நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பீ பி புலங்குலம் ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1954 ம ரூ (நொவெம்பா) காததிகைமீ 5 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் - LD 4655 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/2516

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், ஹரிஸ்பத்தனுவ, குலுக்கமன சியபத்தனுவ, திட்ட பஜ்ஜால் கிராமத்திலிருக்கும் வேரகொட வளவுவேலத்த எனப்படும் காணியிலிருந்து 0 ஏ 0 ரூ 02 4 போச்சல விசாலமுள்ள இரு நிலப் பகுதிகள் அளக்கப்படும், பிரதமப்பட இலக்கம் A 1,997 ல துணை 2, 3 என விவரிக்கப்பட்டுமிருக்கின்றன

கு. இல LA/7654/J/TW/2517

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளளும் சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி, புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழுமடி,

1954 ம ரூ (ஒகரோபா) ஐப்பசிமீ 27 ந உ

மாகாண ஏசண்ணின் இலக்கம் - LA/7654

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2517,

காணியின் விபரம்

குருளுக்கல டிஸ்திரிக், ஹரியால ஹதபத்த, இஹலிசிகெதே கோறனை மேற்கு, இப்பகுல கிராமத்திலுள்ள கண்டுபொடமாறகஹுவ வத்த அலலது மாறகஹுமலவத்தையும் எனலும் காணிகளின் 07 1 போச்சல விசாலம், 1,172 ம பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்பதில் 187 ம, 190 ம துணைகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல LH/1082/J/LD/620/53

1954 ம ரூ (ஆகஸ்த) ஆவணிமீ 11 ந உ

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள, பல்துன கோறனை கிழக்கிலிருக்கும், டேவமுல்ல என்னுமிடத்தில் 15*7 போச்சல அளவில் விசாலமுள்ள கலவத்திருக்கும்புற என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கி ச ரோடும்,

கிழக்கு கி. ச ரோடும், இதே காணியின் எஞ்சிய பகுதியும்,

தெற்கு எல்,

மேற்கு கலவத்திருக்கும்புற எல்பதின் ஒரு பகுதி

(2) கனத்தறைப் பகுதியிலுள்ள பல்துன கோறனை கிழக்கிலிருக்கும், டேவமுல்ல என்னுமிடத்தில் 05*1 போச்சல அளவில் விசாலமுள்ள கலவத்திருக்கும்புற பிறங்கத்தியா என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எல்,

கிழக்கு கி ச ரோடும்,

தெற்கும், மேற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள்

(3) கனத்தறைப் பகுதியிலுள்ள பல்துன கோறனை கிழக்கிலிருக்கும், டேவமுல்ல என்னுமிடத்தில் 35*2 பொச்சல அளவில் விசாலமுள்ள கொக்கேன அல்லது பலவலவத்ததுருள் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, மேற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள்,

கிழக்கு கி ச ரோடும்,

தெற்கு முடிக்குரிய சேன நிலம்

(4) கனத்தறைப் பகுதியிலுள்ள பல்துன கோறனை கிழக்கிலிருக்கும் டேவமுல்ல என்னுமிடத்தில் 30 9 போச்சல விசாலமுள்ள கொக்கேன அல்லது பலவலவ வத்தான என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, கிழக்கும், மேற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள்,

தெற்கு முடிக்குரிய சேன நிலம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழுமடி,

1954 ம ரூ (நவெம்பா) காததிகைமீ 12 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் - LD 367

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 366 V.

காணியின் விபரம்

குருப்பனுவல் கிராமம், குருப்பனுவல் கிராமத் தலைமைக்காரன் பிரிவு, வளப்பண்பு பிரிவுக் காரியாதிகாரியின் பகுதி, நுவரெலியா டிஸ்திரிக்டிலிருக்கும் ஏறக்குறைய 17 ஏக்கர் 2 ரூடல், 0 போச்சல் விசாலமுள்ள ரப்பணுண்சு தோட்டம் என்பபடும காணியிலிருந்து ஒரு துண்டு கீழ்க்காணும் விபரப்படி சூழந்நுள்ளது —

வடக்கு மௌஸாவ எலவும் பாடையும்.
கீழ்க்கு துணுக்கப்படுத்த கந்தூர்.
தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி
மேற்கு மௌஸாகெல்ல என்பபடும ரெகலண்ட தோட்டத்துக்கு சோந்த காணி.

இல LA 3427/J/LG/407/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் அது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புதுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம டிசம்பர் 23 ந ட.

காணியின் விபரம்

கீழ்ச் சொல்லப்பட்ட எல்லைக்குள் அடங்கியும், சிலாபம் டிஸ்திரிக்டிலுள்ள கோறன் தெற்கு, தெமடப்பிட்டியா தலைமைக்காரனின் பகுதியைச் சேர்ந்த இஹலகட்டு நேரியிலிருக்கும், மொத்தம் ஏறக்குறைய 3 ஏக்கர் விசாலமுள்ளதுமான காணித்துண்டுகள் —

வடக்கு இஹல கட்டுநேரிய கிளிகெல்லம் ரோட்டு
கீழ்க்கு பி ஜோன பொருத்தவுக்கும், எம் மரியமதலேனவுக்கும் மடவாகடும், ஜி எம் எஸ் அப்பொனசோவுக்கும், எ மாகிரெடுவுக்கும் மற்றவாகடும் உரிய காணி.
தெற்கு இஹல கட்டுநேரிய கிளிகெல்லம் ரோட்டு
மேற்கு பி ஜோன பொருத்தவுக்கும், எ ஜோன பொருத்தவுக்கும் மற்றவாகடும், பி. யோன பொருத்தவுக்கும் மற்றவாகடும் எ மாகிரெடு பொருத்தவுக்கும் மற்றவாகடும் உரிய காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசி பண்டா புலங்குலம் ஆகிய இததால் நான் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம டிசம்பர் 23 ந ட.

டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் L 33726

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54/L 217.

காணியின் விபரம்

மாததன் டிஸ்திரிக்டில், மாததன் வடக்கில், ஓளடங்காம வசமவில் நாகலேல் கிராமத்திலிருக்கும் திவுலகஹமுலேனேன் என்னும் காணியிலிருந்து சுமார் 5 ஏக்கர் 3 ரூடல் 31 போச்சல் விசாலமுள்ளது துண்டு இதன் எல்லையாவன —

வடக்கே தரனவெல குளத்திற்கு மலை தண்ணீர் சேகரிக்கும் இடம்.
கீழ்க்கே அரசாங்க காடு மேற்படி இடமும்.
தெற்கே திவுலகஹமுல ஹீனேன்
மேற்கே கிபிலை-திக்கம்பத்தா புது ரோட்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்

E 10

சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படி காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம டிசம்பர் (நவம்பர்) காததிகை 5 ந ட.

டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் L 3551

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 297 (V).

காணியின் விபரம்

மாததன் டிஸ்திரிக்டில், மாததன் தெற்கில், இம்புலபிட்டிய கிராமத்தில் இருக்கும் ஹுனலகிரிய குருப் என்னும் காணியிலிருந்து சுமார் 14 ஏக்கர் விசாலம் கொண்ட காணித்துண்டு இதன் எல்லையாவன —

தெற்கே இம்புலபிட்டிய கிராம நிலங்கன்,
கீழ்க்கே ஹுனலகிரிய தோட்டம், தேயிலை நிலம்,
தெற்கே வததுகாமம்-எலகடுவ பி. டபளியூ. டி ரோட்டு,
மேற்கே கண்டி டிஸ்திரிக் எல்லை,

Q 4156/J/HLG 1899

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல A 3,740 கிராமம்—ஹெற்றிகம்

துண்டு 1.

காணியின் பெயர். கொற்ககஹுவத்த, பிரானசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/7 ன பகுதி.

விபரம் தோட்டம்.

உரித்தாளியின் பெயர். வாணசுல தெனிலவகே மனுவலகொற்றா, இலக்கம் 22/5, வெலிகம்பிறறிய.

விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 37

துண்டு 2.

காணியின் பெயர் கொற்ககஹுவத்த, செயின் பிரானசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/9 ன பகுதி.

விபரம் தென்னந தோட்டம்

உரித்தாளியின் பெயர் மடபதகே டொன போல் அப்பஹாமி, இலக்கம் 22/9, வெலிகம்பிறறிய.

விசாலம் ஏ 0 ரூ 0 ப. 05 81.

துண்டு 3.

காணியின் பெயர் கொற்ககஹுவத்த, செயின் பிரானசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/6 ன பகுதி

விபரம் தென்னந தோட்டம்

உரித்தாளியின் பெயர் கிரிளேலியா விதான ஆராசிகே -யோசப மைக்கல் பெரேரா, இலக்கம் 22/6, வெலிகம்பிறறிய.

விசாலம் ஏ 0 ரூ. 0 ப 01 03

துண்டு 4.

காணியின் பெயர் கொற்ககஹுவத்த, செயின் பிரானசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/10 ன பகுதி

விபரம் தென்னந தோட்டம்.

உரித்தாளியின் பெயர் வாணசுலவீர சூரிய ஜயத்திலக்க, எங்கல் ரிளூ லீல் இலக்கம் 22/10, வெலிகம்பிறறிய

விசாலம் ஏ. 0 ரூ 0 ப. 04.27.

துண்டு 5.

காணியின் பெயர் கொற்ககஹுவத்த செயின் பிரானசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/5 ன பகுதி

விபரம் தென்னந தோட்டம்

உரித்தாளியின் பெயர் வாணசுல தெனிலவகே மனுவலகொற்றா இலக்கம் 22/5 வெலிகம்பிறறிய.

விசாலம் ஏ 0 ரூ 0 ப 01.52.

துண்டு : 6.

காணியின் பெயர் : ஓற்றடிப்பாறை,
விபரம் ஓற்றடிப்பாறை
உரித்தாளியின் பெயர் : முடிக்குரியதம் கிறிஸ்தோபுசு யோசப் பென
டிக்பொன்னு, இலக்கம் 37, செயின் பிரான்சிஸ் சேவியா ரோட்டு,
வெலிகம்பிறிய,
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 00 35.

துண்டு : 7

காணியின் பெயர் : டவறகலுவதத செயின் பிரான்சிஸ் சேவியா
ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/1 ன் பகுதி
விபரம் தென்னந் தோட்டம்.
உரித்தாளியின் பெயர் : கிறிஸ்தோபுசு யோசப், பெனடிக் பொன்னு,
இலக்கம் 37, பிரான்சிஸ் சேவியா ரோட்டு, வெலிகம்பிட்டிய
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 19 64.

துண்டு : 8.

காணியின் பெயர் : ஓற்றடிப்பாறை
விபரம் : ஓற்றடிப்பாறை.
உரித்தாளியின் பெயர் : முடிக்குரியதம் கிறிஸ்தோபுசு யோசப்
பெனடிக் பொன்னு, இலக்கம் 37, செயின் பிரான்சிஸ் சேவியா ரோட்டு,
வெலிகம்பிட்டிய.
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 01 29.

துண்டு : 9

காணியின் பெயர் : டவறகலுவதத, செயின் பிரான்சிஸ் ரோட்டி
லிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22, 22/1 ன் பகுதிகள்.
விபரம் தென்னந் தோட்டம்.
உரித்தாளியின் பெயர் : கிறிஸ்தோபுசு யோசப் பெனடிக் பொன்னு,
பொன்னு, வெலிகம்பிட்டிய
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 13 26

துண்டு : 10.

காணியின் பெயர் : ஓற்றடிப்பாறை.
விபரம் : ஓற்றடிப்பாறை
உரித்தாளியின் பெயர் : கிறிஸ்தோபுசு யோசப் பெனடிக் பொன்னு
வெலிகம்பிறிய
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 01 91

துண்டு : 11

காணியின் பெயர் : டவறகலுவதத, செயின் பிரான்சிஸ் சேவியா
இலக்கம் 24 ன் பகுதி.
விபரம் தென்னந் தோட்டம்
உரித்தாளியின் பெயர் : கிறிஸ்தோபுசு யோசப் பொன்னு, வெலிகம்ப
பிறிய, முடிக்குரியதம் எச் சிலில் பொனசேக்கா சோசு வியூ, வாதுவை
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 0 97

துண்டு : 12.

காணியின் பெயர் : டவறகலுவதத, செயின் பிரான்சிஸ் சேவியா
ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22 ன் பகுதி.
விபரம் : தென்னந் தோட்டம்,
உரித்தாளியின் பெயர் : கிறிஸ்தோபுசு யோசப் பெனடிக் பொன்னு
37, செயின் பிரான்சிஸ் சேவியா ரோட்டு, வெலிகம்பிட்டிய
விசாலம். ஏ. 0. ஸ். 0. ப. 0 74

மேற்குறித்த காணிக் உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக
1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 28 ந் திகதி காலை 10 30 மணிக்கு
கொழும்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணி
யில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை
எடுத்தற்கான நஷ்டாபுறநிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்
களையும், நஷ்டாபுறநிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட
விபரங்களையும், 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் திகதிக்கு
முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும்
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபிளவு பதமனாது,
உதவி அரசாட்சி ஏசனாடு.

கொழும்புக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 20 ந் உ.

LD/4661.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம்
பிரிவினப்படி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க
காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால்
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், உட்புலத்தம் பகுதி, அம்பே
கமுவ கோறன், கடவளை கிராமத்திலிருக்கும் (பாகம்), கரோலினு
குப்பு, கடவளை டிஸ்திரிக் என்பதும் காணியில் ஏ. 0, ஸ். 2, ப. 31-6
விசாலமுள்ள நிலப்பகுதி, கிராமப்படி இலக்கம் 106, அனுபந்தம் 1 ல்
துண்டு 52, 53, 54, 55 என விவரிக்கப்பட்டுமிருக்கின்றன

தற்பொழுது உரிமை கோருபவா மெலாஸ். கரோலினு டி. கம்பெனி
ஓப் சிலோன் லிமிட்டெட், எஜ்னாடு மெலாஸ். ஸீசமன் அனடு
கம்பெனி லிமிட்டெட், தபால் பெட்டி இல் 83, கொழும்பு

மேற்குறித்த காணிக் உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக
1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 18 ந் தேதி முற்பகல் 11 மணிக்கு
கண்டி கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில்
அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை
எடுத்தற்கான நஷ்டாபுறநிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்
களையும், நஷ்டாபுறநிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட
விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 11 ந் தேதிக்கு
அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறி
விக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன டைட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கண்டி கச்சேரி,

1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 17 ந் உ.

LD/4718/J/LG/266/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம்
பிரிவினப்படி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க
காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால்
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. மாவட்டம், உட்புலத்தம், அம்பேகமுவ
கோறன், தினியாகலையிலிருக்கும் தியனிலலுவதத என்பதும் காணியில்
ஏ. 0, ஸ். 0, ப. 10-6 விசாலமுள்ள நிலப்பகுதி, கிராமப்படி இலக்கம்
108, அனுபந்தம் 3 ல் துண்டு 114 என விவரிக்கப்பட்டுமிருக்கின்றன

இதன் உரிமை கோருபவர்கள் —

கிணிகத்தேன தினியாகலையிலிருக்கும், டி. எஸ் வெலிக்கல், டி. சீ
வெலிக்கல், டி. எம் வெலிக்கல், டி. டி வெலிக்கல், டி.
லீலாவதி வெலிக்கல், டி. சந்திரசேன வெலிக்கல், டி.
சீலாவதி வெலிக்கல், டி. சோமாவதி வெலிக்கல், டி.
டபிளவு. உருமெனிகே.

மேற்குறித்த காணிக் உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக
1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 18 ந் தேதி முற்பகல் 11 மணிக்கு
கண்டி கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில்
அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை
எடுத்தற்கான நஷ்டாபுறநிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்
களையும், நஷ்டாபுறநிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட
விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 11 ந் தேதிக்கு
முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும்
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன டைட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

கண்டி கச்சேரி,

1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 15 ந் உ.

LD/4700/J/LG/42/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம்
பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி
எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின
(1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால்
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி, மாவட்டம், கண்டி, பாத்த, ஹேவாடு, கங்கவட்ட, கோரணை, கண்டி, நகரசபை எல்லைக்குள், மூலகம்பனை வட்டார இலக்கம் 2, மூலகம்பனை வரிப்பண இலக்கம் 39, லேடி பிலேக்செஸ் டிரயிவ், பிரிம் ரோஸ் ஹில் எனலேட் (பாகம்) எனப்படும் காணியிலிருந்து ஏ 0, ரூ 3, ப. 27*3 விசாலமுள்ள நிலப்பகுதி, பிரதமப்பட இலக்கம் A 2,184 ல் துண்டு 1 என விவரிக்கப்பட்டுமிருக்கின்றன.

தற்பொழுது பம்பலப்பட்டிய 22, மில்கிரி எவனியூவிலிருக்கும் மெசால் எம். ஈ. குரே அனட் கம்பனி லிமிட்டெட் உரிமை கோருகிறார்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை யும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 18 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கண்டி கச்சேரி,

1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைப் 15 ந் உ.

இல LP 6457/LPB/74

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையி டி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்த சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பரிமாசு தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் வல் எல்லி மண் திடும், தண்ணி தடுக்கும் இயந்திரமும் இவைகள் கட்டுமபடியாக —

கடைசிபட இல 589 கிராமம்—அமுகொட்

துண்டு 299

காணியின் பெயர் இடம்புலப்பிக்கண்ட விபரம் 25 வருஷங்கொண்ட 4 ரப்பா மரங்கள், 15 வருஷங்கொண்ட 11 பாகு மரங்கள், தண்ணி தடுக்கும் இயந்திரம் உருத்தாளியின் பெயர் துண்டு 42 ல் கொஞ்சம் (டி. பி. 231176) ம் 156 ம் உருத்து பேசுகிறவர் கடிதப்பலி றதாகே ஹேனடியா, ஹிம்புருகொல், பிடிசல், தண்ணி தடுக்கும் இயந்திரம் கட்டப்பட்டவா, நீர் இலாகா

விசாலம் . ஏ. 0, ரூ. 0, ப. 07 5

துண்டு 300.

காணியின் பெயர் வெலிகுமபுற. விபரம் தண்ணிதடுக்கும் இயந்திரத்திலும் அனிகட்டிலும் கொஞ்சம் கொண்ட மண்திடும் நெலவயலும்.

உருத்தாளியின் பெயர் . துண்டு 156, 47 (டி. பி. 144041) உருத்து பேசுகிறவர் ஓ ஜி த எஸ் ஜயவார்டன, கே எஸ் அகேனில், அமுகொட் இன்னும் சிலர், தண்ணி தடுக்கும் இயந்திரம், அனிகட், மண்திடும் கட்டப்பட்டவா நீர் இலாகா

விசாலம் ஏ 0 ரூ. 1 ப. 0*5

துண்டு 301

காணியின் பெயர் : தலைகுமபுற விபரம் தண்ணிதடுக்கும் இயந்திரத்திலும் அனிகட்டிலும் கொஞ்சம் கொண்ட மண்திடும் நெலவயலும்

உருத்தாளியின் பெயர் துண்டு 106 ல் கொஞ்சம் (டி. பி. 1444042) உருத்து பேசுகிறவர் . எச் எஸ் சிமன பிறனாடு, பட்டெண்டிமுல்ல, அம்பலங்கொட், இன்னும் சிலர், மண்திடும், தண்ணிதடுக்கும் இயந்திரம் அனிகட்டு கட்டப்பட்டவா நீர் இலாகா

விசாலம் . ஏ 0 ரூ. 0 ப. 24 1

துண்டு 302

காணியின் பெயர் தலைகுமபுற

விபரம் நெலவயல் உருத்தாளியின் பெயர் துண்டு 106 ல் கொஞ்சம் (டி. பி. 1444042) உருத்துபேசுகிறவர் எச் எஸ் சிமன பிறனாடு, பட்டெண்டிமுல்ல, அம்பலங்கொட்.

விசாலம் ஏ 0 ரூ. 0 ப. 11 0

துண்டு 303

காணியின் பெயர் பளுக்கெடவத்த

விபரம் 15-25 வருஷங்கொண்ட 27 ரப்பா மரங்கள், 6 வருஷங்கொண்ட 3 தேயிலை பந்தறைகள் கொண்ட ரப்பரும், தேயிலையும்

உருத்தாளியின் பெயர் துண்டுகள் 105, 106 கொஞ்சம் (டி. பி. 1444042) உருத்து பேசுகிறவர் . ஆர் எச் பிமோரிஸ், அமுகொட்

விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 14 9

துண்டு 304

காணியின் பெயர் . மறேகுமபுற

விபரம் நெலவயல்

உருத்தாளியின் பெயர் துண்டு 31, 106 கொஞ்சம் (டி. பி. 1444042) உருத்துபேசுகிறவர் சீபல் சிலவர், பட்டெண்டிமுல்ல, அம்பலங்கொட், ஹேவாறுகுறு சமாரிஸ், அமுகொட் இன்னும் சிலர்

விசாலம் . ஏ 0, ரூ. 0, ப. 26 2

துண்டு 305

காணியின் பெயர் துகிலின்கொடவத்த.

விபரம் 20 வருஷங்கொண்ட 4 ரப்பா மரங்கள், 20 வருஷங்கொண்ட 4 பாகு மரங்கள், 20 வருஷங்கொண்ட 1 இடம்புல் மரம்

உருத்தாளியின் பெயர் துண்டுகள் 31, 104 கொஞ்சம், எச். எஸ். தோமஸ் பிறனாடு, அமுகொட், வாங்கும் காணி.

விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 06 1.

துண்டு 306

காணியின் பெயர் மறேகுமபுற

விபரம் நெலவயலும் ஓவியும்

உருத்தாளியின் பெயர் துண்டு 31 ல் கொஞ்சம், உருத்துபேசுகிறவர் : சீபல் சிலவர், பட்டெண்டிமுல்ல, அம்பலங்கொட், ஹேவாறுகுறு சமாரிஸ், அமுகொட், இன்னும் சிலர்

விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 16 0

துண்டு 307

காணியின் பெயர் மறேகுமபுற

விபரம் 15 வருஷங்கொண்ட 4 ரப்பா மரம், 10 வருஷங்கொண்ட 1 தெண்ணை மரம், 5 வருஷங்கொண்ட 4 பாகு மரம் கொண்ட ஒரு தோட்டம்

உருத்தாளியின் பெயர் துண்டு 31 ல் கொஞ்சம், உருத்தாளியின் பெயர் ஹேவாறுகுறு ரேட், அமுகொட்.

விசாலம் ஏ 0, ரூ. 0, ப. 03 1

துண்டு 308

காணியின் பெயர் . மறேகுமபுற.

விபரம் . டெனிய.

உருத்தாளியின் பெயர் : துண்டு 31 ல் கொஞ்சம், உருத்துபேசுகிறவர் : சிபல் சிலவர், பட்டெண்டிமுல்ல, அம்பலங்கொட், ஹேவாறுகுறு சமாரிஸ், இன்னும் சிலர், வாங்கும் காணி

விசாலம் . ஏ. 0, ரூ. 0, ப. 03 8

துண்டு . 309.

காணியின் பெயர் . மறேகுமபுற.

விபரம் 10 வருஷங்கொண்ட 33 ரப்பர் மரங்கள், 10 வருஷங்கொண்ட 3 பலா மரம் கொண்ட ரப்பா காணி.

உருத்தாளியின் பெயர் துண்டு 31 ல் கொஞ்சம், உருத்துபேசுகிறவர் ஹேவாறுகுறு லியன்சே, அமுகொட், வாங்கும் காணி

விசாலம் . ஏ 0, ரூ. 0, ப. 06 9.

மொத்தம் . ஏ 1, ரூ. 0, ப. 00 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 12 ந் தேதி காலை 11 மணிக்கு பிடிசல் வீ எச் கந்தோரிஸ் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களை யும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 5 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

சீ விஸ்வாசம்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

காலி கச்சேரி,

1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைப் 16 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க கானி கொள்ளும் (திருத்தச்) சட்டத்தின்படியாகவும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவருக்கும் கானியின் விபரம்.—அஹைகம் கிராமத்தில சவம்புதைக்கும் கானி

ஆரம்பப்பட இலக்கம் P P A 1,221 கிராமம்—அஹைகம் கிராமத்தின் துண்டு : 1

கானியின் பெயர். ஜானிஸ்கேவத்த
விபரம் 40 வருஷஞ்சென்ற 188 தென்னமரங்கள், 15 வருஷங் கொண்ட 8 தென்னமரங்கள் தாப்பையும், டோம்புமுள்ளான.

உரித்தானியின் பெயர் பீ ஜீ பிறனசில் சிலவா, " சிங்கிரி இலரோரா, கம்பஹா.

விசாலம் ஏ 1 றா 0 ப 26 9

மேற்குறித்த கானிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 31 ந் திகதி 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்கானியில் அவர்களுக்கும் உடனதகளின் தனமையையும் குறித்த கானியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சு மாதம் 31 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முன்பிரதிகளாக என்னுக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

சீ லிஸவாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசண்டு

காலிக் கச்சேரி,
1954 ம், ஆண்டு (நொவெம்பர்) காததிகைமீ 19 ந் உ.

இதையிடிக் கடிதம் வரைவோ இதன் குறிப்பில்க் கததைக் குறிக் வேண்டும்—J/ந/1276/LD 7290

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1954 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவருக்கும் கானியின் விபரம் —

இணை இல 16, இ கி ப இல 291
கிராமம்—கஹவத்தைப் பகுதி

துண்டு 233

கானியின் பெயர் மெத்கொற்றறுவ அல்லது கீட்கெதறவத்தை, வரி இடாப்பு இல 72/10, 6 ம் வட்டாரம்

விபரம் 25 வருட 49 தென்னைகள், 10 வருட 3 தென்னைகள், 10-50 வருட போல்க்கள், 5 வருட 11 எலுமிச்சைகள், 14 தோடைகள், 10 வருட 7 பெலி மரங்கள், 8 கசுக்கொட்டை மரங்கள், 5 விளா மரங்கள், 1 புளியமரம், 1 ராபலா, 20 வருட 4 மாமரங்கள், 2 சித்தன மரங்கள், 5 வருட 4 திலமரங்கள், 2 ஜம்புமரங்கள், ஒரு ஒட்டு மண் வீடு, ஒரு ஒலை மண் மல்கூலம், ஒரு மண் கிடுக்கு கொட்டில் கொண்ட தோட்டம்

உரிமைகோருபவா லெனதின் சிலவா விகிரமநாயக்கா, மிஸில வத்தை, பெலியத்தை, வல்கட்கொடித்துவக்குகே சிநிஹாமி, வெலி வியனகே பவகாமி, கஹவத்தை, பெலியத்தை, ஜாலம்பிட்டியே தமரகிட்ட தேரே, கல்வேவ, ஆலயம், பெலியத்தை

விசாலம் ஏ 0, றா 3, ப 37 9

துண்டு 235

கானியின் பெயர் மெத்கொற்றறுவ அல்லது கீட்கெதறவத்தை, குடி இல 68/1 (பகுதி), 6 ம் வட்டாரம்

விபரம் 30 வருட 40 தென்னைகள், 2 வருட 3 எலுமிச்சைகள் கொண்ட தோட்டம்

உரிமைகோருபவா லெனதின் சிலவா விகிரமநாயக்கா, மிஸிலவத்தை, பெலியத்தை, வல்கட்கொடித்துவக்குகே கமெலாபு, கஹவத்தை, பெலியத்தை

விசாலம் ஏ 0, றா. 0, ப 13 0

துண்டு 236.

கானியின் பெயர் மெத்கொற்றறுவ அல்லது கீட்கெதறவத்தை, குடி இல 68/1 (பகுதி) 6 ம் வட்டாரம்
விபரம் 40 வருட 3 தென்னைகள், வாழைச்செடிகள் கொண்ட தோட்டம்

உரிமைகோருபவா லெனதின் சிலவா விகிரமநாயக்கா, மிஸிலவத்தை, பெலியத்தை, வல்கட்கொடித்துவக்குகே சாமெல அபு, கஹவத்தை, பெலியத்தை

விசாலம் ஏ 0, றா 0, ப 06 4.

துண்டு 238

கானியின் பெயர். டியுல்கஹவத்தை அல்லது குரியகஹவத்தை, குடி இல 146 (பகுதி), 6 ம் வட்டாரம்

விபரம் 10-20 வருட 22 தென்னைகள், 30 வருட 3 பலாக்கள், 16 வருட 2 எலுமிச்சைகள், சிறுபசாஸ்திர முறைப்படி கட்டப்பெற்ற 2 மல்கூடங்கள் ஒரு ஒட்டுப் பாடசாலைக் கட்டிடத்தின் பகுதி, ஒரு கிணறு கொண்ட தோட்டம்

உரிமைகோருபவா வரககொட்பனன் திஸை தேரே, பிறகனசாகரா, பிரிவேன, வரககொட பெலியத்தை, பாடசாலைக் கட்டிடத்தின் பகுதி, 2 மல்கூடங்கள், கிணறு, பெலியத்தை வாசிகளால் கட்டப்பெற்றன.

விசாலம். ஏ 0, றா 3, ப 09 5

துண்டு 239

கானியின் பெயர் கீட்கெதறவத்தை, குடி இல 107/6, 107/7 (பகுதி), 6 ம் வட்டாரம்.

விபரம் 40 வருட 1 தென்னை, 1 இலகமரம், ஒரு ஒட்டுப் பாடசாலைக் கட்டிடத்தின் பகுதி, ஒரு கிணறு கொண்ட தோட்டம்

உரிமைகோருபவா : லெனதின் சிலவா விகிரமநாயக்கா, மிஸில வத்தை, பெலியத்தை, பாடசாலைக் கட்டிடத்தின் பகுதி, பெலியத்தை வாசிகளால் கட்டப்பெற்றது

விசாலம். ஏ 0, றா 3, ப 02 9.

துண்டு 231.

கானியின் பெயர் : கெதறவத்தை, முருகிபெல்ல, குடி இல. 107/6, 107/7, 6 ம் வட்டாரம்

விபரம் 8-15 வருட 206 தென்னைகள், 15-30 வருட 16 பலாக்கள், 10 வருட 2 சித்தன மரங்கள், 27 தோடைகள் 6, எலுமிச்சைகள், 20 வருட 3 தேக்க மரங்கள், 3 மாமரங்கள், 1 கோனமரம், 5 வருட 1 கஜாமரமும் 10 வருட 2 பெலி மரங்கள் கொண்ட தோட்டம்

உரிமைகோருபவர் : லெனதின் சிலவா விகிரமநாயக்கா, மிஸில வத்தை, பெலியத்தை.

விசாலம் ஏ 2, றா 1, ப 03 1

மேற்குறித்த கானிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ந் தேதி காலி 9 மணிக்கு தங்காலே கேசகிட வங்காளாவில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்கானி களில் அவர்களுக்கும் உடனதகளின் தனமையையும் குறித்த கானிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா இதனைக் குறிக்கும் சகல சாதனங்களையும் விசாரணை நாளன்று எனமுன் சமர்ப்பிக்க வேண்டும் குறித்த திதியனரே அல்லது அதற்கு முன்போ, உரிமைகளைக் குறித்து எனக்கு விண்ணப்பிக்காவிடில் அவன் விசாரணை நாளன்று உரிமைகோருவருக்கு அருகத்தையற்றலாகவாவாக

ஜே ஜே இராசநாயகம்,
உதவிக் கூட்டி அரசாட்சி அதிகாரி.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (நொவெம்பர்) 19 ந் உ.

குறிப்பு இலக்கம் LD 3081—J/ந/2133
(இவ்வினக்கம் இது சமநதமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின படியும் சோதிருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க கானி (திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

மட்டக்களப்பு நகர அரகினா சிங்கள பாடசாலைக்கு என்னும் ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க கானி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்டபடி நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணிகளின் விபரம் :—

படம் A 999 ம ஆரம்பப்படும். கிராமம்—கோட்டைமுனை
உபபோடை, 7 ம வட்டாரம், மட்டக்களப்பு நகர சபை
எல்லைக்குள்

துண்டு 1.

காணியின் பெயர் . பள்ளத்துவளவு, உபபோடை, 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் 30 வருடத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்.

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு

விசாலம் ஏ 0, ரூ 0, ப 34 86.

துண்டு 2

காணியின் பெயர் . பள்ளத்து வளவு, உபபோடை, 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் 30 வருடங்களுக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு.

விசாலம் . ஏ 0, ரூ 0, ப 31 65

துண்டு 3

காணியின் பெயர் பள்ளத்துவளவு, உபபோடை, 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் 30 வருடங்களுக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு

விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 70.

துண்டு 4.

காணியின் பெயர் . பள்ளத்துவளவு, உபபோடை 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி.

விபரம் 30 வருடங்களுக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு

விசாலம் ஏ. 0, ரூ 0, ப 08 16

துண்டு 5.

காணியின் பெயர் . பள்ளத்துவளவு, உபபோடை, 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் 30 வருடங்களுக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு.

விசாலம் . ஏ. 0, ரூ 2, ப 00-98

துண்டு 6

காணியின் பெயர் பள்ளத்து வளவு, உபபோடை, 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் 30 வருடங்களுக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்

உரிமை பேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு

விசாலம் 0 ஏ, 1 ரூ, 09 85 ப

துண்டு 7

காணியின் பெயர் காஞ்சுரையடிவளவு, உபபோடை 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் ஒரு தற்காலிக ஓலைக்குடிசையுள்ள 30 வருஷத்துக்கு மேற்
பட்ட தென்னந் தோட்டம்

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு.

விசாலம் ஏ 1, ரூ 3, ப 12 09.

துண்டு 8

காஞ்சுரையடிவளவு, உபபோடை 7 ம வட்டாரம், 1 ம வரிமதிப்பு
இலக்கப் பகுதி.

விபரம் கைவிடப்பட்ட கட்டப்பட்ட கிணறுள்ள தென்னந் தோட்டம்
(பயிர் பிரயோசனமில்லை)

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு.

விசாலம் . ஏ. 0, ரூ. 0, ப. 08 17

துண்டு 11.

காணியின் பெயர் காஞ்சுரையடிவளவு, உபபோடை 7 ம வட்டாரம்,
3 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் தென்னந் தோட்டம் (பயிர் பிரயோசனமில்லை)

உரிமைபேசுவோர் கே சந்தியாபிள்ளை, சென்றல் ரோட, மட்டக்
களப்பு

விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 08-41.

துண்டு 12

காணியின் பெயர் காஞ்சுரையடிவளவு, உபபோடை 7 ம வட்டாரம்,
1 ம வரிமதிப்பு இலக்கப் பகுதி

விபரம் தென்னந் தோட்டம் (பயிர் பிரயோசனமில்லை)

உரிமைபேசுவோர் வெலிகமகே சானலிஸ் டி. சிலவா, பார் ரோட,
மட்டக்களப்பு.

விசாலம் . ஏ. 0, ரூ 0, ப 01 81

மொத்தம் : ஏ 3, ரூ 0, ப 37 66

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக
அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்
மூலமாக 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ந் தேதி காலை 10 மணிக்கு
மட்டக்களப்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்
காணிகளில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த
காணிகளை எடுத்தற்கான நஷ்ட ருபேற்றிய அவர்களின் கோரிக்கை
களின் விவரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான
கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ந்
தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படி
யும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மா சிவநாதன்,
மட்டக்களப்பு டிஸ்த்ரிக் உதவி அரசாட்சி ஏசனரு.

மட்டக்களப்புக் கச்சேரி,
1954 ம் ஆண்டு நவம்பர் 18 ந் உ.

இலக்கம் J/LM/692/53/LM 5541.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்
(1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பிரதமப்பட இலக்கம் . 797 கிராமம்—கலபாதத்

துண்டு 1

காணியின் பெயர் இலங்குமபுறமெத்தகாலல்

விபரம் நீர்பாசன வாய்க்காலையும், 7 வருஷ 16 பாகு, 7 வருஷ
3 தென்னை, 30 வருஷத்திற்கு மேற்பட்ட 1 தென்னை மரங்களையுடைய
தோட்டம்

உரிமைக்காரர் கலபாதத், றுவனவெல்ல வாகிகளான அகஸ்
பத்திரனலாகே கிரிபண்டா, மேற்படி பொடிசிகோ, மேற்படி குண
வாராதன், மேற்படி புஞ்சுரூன், மேற்படி குணவாராதன், குருவிற்ற
ஆராச்சிலலாகே பீறா அபபுஹாமி, றுபிலலாகே டிங்கிரி மெனிகே,
கமரூலாகே ஜேன நோன

விசாலம் . ஏ. 0, ரூ 0, ப 06 0.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக
1955 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 7 ந் தேதி காலை 9 மணிக்கு
றுவனவெல்ல சேகரியூட் கந்தோரில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படி
யும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும்
குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபேற்றிய அவர்களின்
கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத
தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜனவரி
மாதம் 31 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு
அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எம் ஜி வி பி டபிள்யு சமுறகிஹ,
டிஸ்த்ரிக் உதவி அரசாட்சி ஏசனரு

கேகாலேக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை 15 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினதே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 26 ந. உ.

மந்திரி காரியாலய இலக்கம் : J 54 L 403
காணிக் கொமிஷனர் இலக்கம் : LBO/APL 3433.
மடக்களப்பு கச்சேரி இலக்கம் : LD 3494.

அடவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,142 கிராமம்—கொமமாதுறை

துண்டு 1

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்.
விபரம் : நெல்வயல்.
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10
விசாலம் : ஏ. 9, ஸ்ர. 0, ப. 03.

துண்டு 2.

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்.
விபரம் : நெல்வயல்.
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10.
விசாலம் : ஏ. 2, ஸ்ர. 1, ப. 14

துண்டு 3

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்
விபரம் : நெல்வயல்.
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 0, ப. 27.

துண்டு 4

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்
விபரம் : நெல்வயல்
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10
விசாலம் : ஏ. 1, ஸ்ர. 1, ப. 18

துண்டு 5

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்.
விபரம் : நெல்வயல்
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 1, ப. 27

துண்டு 6.

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்
விபரம் : நெல்வயல்
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 1, ப. 07

துண்டு 7.

காணியின் பெயர் : மேட்டுவெளிக் குளம்
விபரம் : சிறு காடு.
உரிமை கேட்பவர் பெயர் : சங்கரப்பிள்ளை, 68, கம்பெல் பிளேஸ், கொழும்பு 10
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 1, ப. 06
மொத்தம் : ஏ. 13, ஸ்ர. 3, ப. 22.

LD 4807/LBO/APL 49 BJ 54 L 396

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியை எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பீ. பி. புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினதே (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினதே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு ஒக்டோபர்மீ 22 ந. உ.

அடவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,147 கிராமம்—பல்லேகம்

துண்டு 1

காணியின் பெயர் : ஹப்புகல்தெனன தோட்டம்.
காணியின் விபரம் : 60 வருட தேயிலை தோட்டத்தில் மண, தகர கூரை வீடு, பாகம் தகர மண வீடும் தண்ணீர் குழாயும் உள்ளது.
உரிமைகேட்பவர் பெயர் : ஏ. டி. மூக்கப்பிள்ளை, ஹப்புகல்தெனன தோட்டம், நாவலப்பிட்டிய
விசாலம் : ஏ. 10, ஸ்ர. 0, ப. 94

துண்டு 2

காணியின் பெயர் : ஹப்புகல்தெனன தோட்டம்
காணியின் விபரம் : 60 வருட தேயிலைத் தோட்டத்தில் ஒரு பாக தண்ணீர் குழாய் உள்ளது
உரிமைகேட்பவர் பெயர் : ஏ. டி. மூக்கப்பிள்ளை, ஹப்புகல்தெனன தோட்டம், நாவலப்பிட்டிய.
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 0, ப. 03

துண்டு 3.

காணியின் பெயர் : ஹப்புகல்தெனன தோட்டம்.
காணியின் விபரம் : 60 வருட தேயிலைத் தோட்டத்தில் 1 பாக தகர கூரை வீடும் தண்ணீர் குழாயும் உள்ளது.
உரிமைகேட்பவர் பெயர் : ஏ. டி. மூக்கப்பிள்ளை, ஹப்புகல்தெனன தோட்டம், நாவலப்பிட்டிய
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 2, ப. 13.

துண்டு 4.

காணியின் பெயர் : ஹப்புகல்தெனன தோட்டம்.
காணியின் விபரம் : 60 வருட தேயிலைத் தோட்டத்தில் தண்ணீர் குழாய் உள்ளது
உரிமைகேட்பவர் பெயர் : ஏ. டி. மூக்கப்பிள்ளை, ஹப்புகல்தெனன தோட்டம், நாவலப்பிட்டிய
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 0, ப. 32

துண்டு 5.

காணியின் பெயர் : ஹப்புகல்தெனன தோட்டம்.
காணியின் விபரம் : 60 வருட தேயிலை தோட்டம்
உரிமைகேட்பவர் பெயர் : ஏ. டி. மூக்கப்பிள்ளை, ஹப்புகல்தெனன தோட்டம், நாவலப்பிட்டிய
விசாலம் : ஏ. 0, ஸ்ர. 2, ப. 14

துண்டு 6.

காணியின் பெயர் : ஹப்புகல்தெனன தோட்டம்.
காணியின் விபரம் : 60 வருட தேயிலைத் தோட்டம்.
உரிமைகேட்பவர் பெயர் : ஏ. டி. மூக்கப்பிள்ளை, ஹப்புகல்தெனன தோட்டம், நாவலப்பிட்டிய,
விசாலம் : ஏ. 1, ஸ்ர. 0, ப. 10.
மொத்தம் : ஏ. 12, ஸ்ர. 2, ப. 26.

LD 4806/LRO/APL/49A J 54 L 395

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பீ பி புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 61 ம எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஞாபகம் 22 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,145 கிராமம்—பலலேகம்

துண்டு 1.

காணியின் பெயர் ஹபுகஸ்தென்ன எஸ்டேட்
காணியின் விபரம் 60 வருட தேயிலை
உரிமை கேட்பவர் பெயர் எ. டி மூக்கப்பிள்ளை, ஹபுகஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய.

விசாலம் ஏ 10, ரூ. 3, ப 20

துண்டு 2

காணியின் பெயர் ஹபுகஸ்தென்ன எஸ்டேட்.
காணியின் விபரம் 60 வருட தேயிலை
உரிமை கேட்பவர் பெயர் எ. டி மூக்கப்பிள்ளை, ஹபுகஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய.

விசாலம் ஏ. 1, ரூ. 0, ப 17

மொத்தம் ஏ 11, ரூ. 3, ப 37

LA/LRO/54/98/LRO/APL 4547/J 54 L 286

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 61 ம எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1954 ம ஞாபகம் 11 ந உ.

அட்டவணை

1,683 ம பிரதமபதங்கு 2 ம இணைப்பம் கிராமம்—தேவ

துண்டு 144

காணியின் பெயர் கோனகஹுமலவத கோனகஹுமேன
காணியின் விபரம் தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவர் பெயர் ஹெட்டிப்பொல, தேவவதத்தயிலிருக்கும் எச எஸ் எத்துருரிய என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 6, ரூ. 2, ப 15

துண்டு 145

காணியின் பெயர் கோனகஹுமலவத கோனகஹுமேன.
காணியின் விபரம் 10-15 வருஷமுள்ள 14 தென்னையும், 8 வருஷ முள்ள 8 தென்னமரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவர் பெயர். ஹெட்டிப்பொல, தேவவதத்தயிலிருக்கும் எச. எஸ். எத்துருரிய என்று சொல்லப்படுகிறது.
விசாலம் ஏ. 0, ரூ. 1, ப 29

மொத்தம் ஏ 7, ரூ. 0, ப 04.

இலக்கம் J 54 L 369/LRO/APL 5560/LM 5554

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 61 ம எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஞாபகம் 9 ந உ.

அட்டவணை

கடைசிக் கிராமப்படம் 115 கரு அணைக்கப்பட்ட துண்டு 3.

கிராமம்—எறனுவல்

துண்டு 389

காணியின் பெயர் கொன்றெல்லகொன்னகொல்லேறேன அல்லது கொன்றெல்லகேனகொல்லேறேன
காணி விபரம் 30 வருஷ ரப்பர்
உரிமை கேட்பவர் பெயர் எம். எஃ எம். உசாவு, உன்கொல்லேறேன தோட்டம், எறனுவல், வறக்காப்பொல

விசாலம் ஏ. 6, ரூ. 3, ப 09

துண்டு 390.

காணியின் பெயர் கொன்றெல்லகொன்னகொல்லேறேன அல்லது கொன்றெல்லகேனகொல்லேறேன.
காணியின் விபரம் 30 வருஷ ரப்பர்
உரிமை கேட்பவர் பெயர் எம். எஃ. எம். உசாவு, உன்கொல்லேறேன தோட்டம், எறனுவல், வறக்காப்பொல

விசாலம் ஏ 0, ரூ. 0, ப 2

மொத்தம், ஏ 6, ரூ. 3, ப 11.

இலக்கம் : LRO/APL 4410 J 54 R 417 LL/A 5752

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுரக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 61 ம எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஞாபகம் (நவம்பர்) காததிகைம் 3 ந உ.

அட்டவணை

கடைசிக் கிராமப்படம் 288, 477 இன் 1 ம இலக்க அறுபந்தம்.
கிராமம்—வத்துக்கொட (பகுதி) புட, பெல்பொல

துண்டு 383

காணியின் பெயர் : பலாங்கொடகொல்லேறேன அல்லது கரவுக்கெற்றிய வதத்.

விபரம் தேயிலை, ஒரு பலா மரம்

உரிமை கேட்பவர் பெயர் கே எம் மொக்மெட், 236, மெயின் ரோட், பலாங்கொட.

விசாலம் : ஏ 1, ரூ. 1, ப 03.

துண்டு, 195

காணியின் பெயர் பலாங்கொட்கெலேஹே அல்லது கரவுக்கெற்றிய வத்த விபரம் தேயிலை உரிமை கேட்பவர் பெயர் கே எம் மொகமெட், 236, மெயின் ரோட், பலாங்கொட விசாலம் ஏ. 0, ரூ. 0, ப 07.5.

துண்டு : 196

காணியின் பெயர் பலாங்கொட்கெலேஹே அல்லது கரவுக்கெற்றிய வத்த விபரம். தேயிலை. உரிமை கேட்பவர் பெயர் கே எம். மொகமெட், 236 மெயின் ரோட், பலாங்கொட விசாலம் : ஏ. 0, ரூ. 0, ப. 02 0. மொத்தம் ஏ 1, ரூ 1, ப 12.5.

LD 4807/LRO/APL 493 J 54 L 396

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எதேதற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான் அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61, ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்ட தின் பிரகாரமும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அததகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1955 ம ரூப ஜனவரி மாதம் 18 ந திகதி, காலை 10 30 மணிக்கு எனமுன் கண்டிக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ாடு கோரும் விவரத்தையும், நஷ்ட ாட்டுத் தொகையையும், அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம ரூப ஜனவரி மாதம் 11 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இருப் பிரதிகளால் எமக்கு அறிவிக்கும்படியும் வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக்டு உதவி ஏஜனற் ரேன ரைட் ஆகிய நான் மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம லக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

ரேன ரைட், டிஸ்திரிக் உதவி அதிபா.
கண்டிக் கச்சேரி,
1954 ம ரூப நவம்பர் 18 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,147. கிராமம்—பலலேகம்

துண்டு 1.

காணியின் பெயர் ஹபுக்கஸ்தென்ன தோட்டம் காணியின் விபரம் : 60 வருட தேயிலை தோட்டத்தில் மண் தகர கூறை வீடு, பாகம் தரக் மண் வீடும் தண்ணீர் குழாயும் உள்ளது உரிமைகேட்பவா பெயர் ஏ டி மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன, எஸ்டேட், நாவலப்பிட்டிய விசாலம் ஏ 10, ரூ. 0, ப 34.

துண்டு 2.

காணியின் பெயர் . ஹபுக்கஸ்தென்ன தோட்டம். காணியின் விபரம் . 60 வருட தேயிலை தோட்டத்தில் ஒரு பாக தண்ணீர் குழாய் உள்ளது உரிமைகேட்பவா பெயர் ஏ டி. மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய விசாலம் ஏ 0, ரூ 0, ப. 3

துண்டு . 3

காணியின் பெயர் ஹபுக்கஸ்தென்ன தோட்டம். காணியின் விபரம் 60 வருட தேயிலை தோட்டத்தில் ஒரு பாக தகர கூறை வீடும், தண்ணீர் குழாயும் உள்ளது உரிமைகேட்பவா பெயர் ஏ டி மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய. விசாலம் : ஏ. 0, ரூ 2, ப. 13.

துண்டு . 4

காணியின் பெயர் ஹபுக்கஸ்தென்ன தோட்டம் காணியின் விபரம் 60 வருட தேயிலை தோட்டத்தில் தண்ணீர் குழாய் உள்ளது உரிமைகேட்பவா பெயர் ஏ. டி. மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய விசாலம் . ஏ. 0, ரூ 0, ப. 32

துண்டு 5.

காணியின் பெயர் : ஹபுக்கஸ்தென்ன தோட்டம் காணியின் விபரம் 60 வருட தேயிலை தோட்டம். உரிமைகேட்பவா பெயர் : ஏ டி. மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய. விசாலம் ஏ. 0, ரூ. 2, ப 14.

துண்டு . 6.

காணியின் பெயர் . ஹபுக்கஸ்தென்ன தோட்டம் காணியின் விபரம் . 60 வருட தேயிலை தோட்டம் உரிமைகேட்பவர் பெயர் . ஏ டி மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், நாவலப்பிட்டிய. விசாலம் . ஏ 1, ரூ 0, ப 10. மொத்தம் ஏ. 12, ரூ. 2, ப. 26.

LD 4806 LRO/APL 49A-J 54 L 395

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான் அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அததகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1955 ம ஆண்டு ஜனவரி மாதம் 18 ந திகதி காலை 10 45 மணிக்கு எனமுன் கண்டிக் கச்சேரி யில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ாடு கோரும் விவரத்தையும், நஷ்ட ாட்டுத் தொகையையும் அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம ரூப ஜனவரி மாதம் 11 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இருப் பிரதிகளால் எமக்கு அறிவிக்கவும் வேண்டு மென்றும்,

கண்டி. டிஸ்திரிக்டு உதவி ஏஜனற் ரேன ரைட் ஆகிய நான் மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ரேன ரைட், டிஸ்திரிக்டு உதவி அதிபா.

கண்டி.

1954 ம ரூப நவம்பர் 20 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,145. கிராமம்—பலலேகம்

துண்டு : 1.

காணியின் பெயர் ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், காணியின் விபரம் 60 வருட தேயிலை உரிமைகேட்பவா பெயர் ஏ டி மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன தோட்டம், நாவலப்பிட்டிய. விசாலம் . ஏ. 10, ரூ 3, ப 20.

துண்டு 2.

காணியின் பெயர் ஹபுக்கஸ்தென்ன எஸ்டேட், காணியின் விபரம் 60 வருட தேயிலை. உரிமைகேட்பவா பெயர் ஏ. டி மூக்கப்பிளின், ஹபுக்கஸ்தென்ன தோட்டம், நாவலப்பிட்டிய விசாலம் ஏ 1, ரூ 0, ப 17 மொத்தம் ஏ 11, ரூ 3, ப 37